

# மதுரைக்கோவை.

நாகூர் தருகாபுலவரும்  
மகா விதவஜன சேகரருமாகிய

ம-ா-ா-பி

வா. குலாம்காதர் நாவலர்  
அவர்கள்ரல்  
இயற்றியது.

இஃது

இப்பிரபந்தத்தின் - டுகைடத்தலைவு  
இங்கோன் பிரதான மும், ஏஜன்  
ஏனம்பொரு ராதார்  
இரா

பெ. மா. மதுரப்பிள்ளையவு

அநுமதியால்

ப் பதிப்பிடப்பட்டது.

## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

\*\*\*

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at  
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

\*\*\*

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

முதலாவது—களவியல்.

கைக்கிலோ.

கோவையென்பது, நேரினமணிகணிகரபடக் கோப்புழிக்கோவை யெனப் பெயர்பெற்றுபோல, அகப்பொருட்களைக் காணிபெறக் கோக் கப்படுவதாகவின், கோவையெனப் பெயர்பெற்றது. அகப்பொருளைன் பதென்னையெனின்:— அத்தினானுயயப்பனும். ஈன்டக்கெம்பை தியாதோ வெனின்:— ஒருவனுமொருத் தியுங் தம்முளொத்தவன் பினராய்க்கூடுங்க ட்டத் தின்கட்பிறங்க விண்பமென்க. என்னை “ ஓப்புமுருவும் வெறுப்பு மீது சூப்புமேருமழிலுமென்று—சாயலுநானுமடனுமென்று—கோயில் பினை நூக்கொடுமையின்வருடக்கிளவியெல்லா—நாட்டியமர வலது—காட்டலாகாப்பொருளவென்ப ” என்றாக திரையுணர்த்திப் பிழம்புணர்த்தப்படா துணர்வது தவின், அது, “ ஏதுபெயராயகமெனவாயிட்டு. தொ மதிகாம். ஏ சினையியலென்பதற்கு உச்சினர்க்கிடுமிருந்து, உல்லைப்பட்டது. என்னை “ அள நதங்கிணமருங்கி, குற்றபென் விருக்கோள்வழிநின்னின், கைகோளை. கையென்பதொழுக்கம்; கோ நாள்நாள். கொள்ளு, சுப்புகுடபெயர்ச்சியையுண சிகிட்டி, கெட்டவியீண்டு, சிறைகோட்டபறையே வாறது. இதற்கிலக்கணம், தால்காப்பியச் சூத்திரவிருக் கையென்பது, என்னை “ அண்டினைத்தினோக் கெங்கிப்பால்—நான் நெல்லட்டானுட—கந்தருவவழுக்க பெமார்புவர்” என்னை: அந்தையெப்போட்டே கொடையலம்— நியமிய—மதுரை—நான் நெல்லட்டானுட—கந்தருவவழுக்க பெமார்புவர்” என்றையென்றிக்கீலியாழிப்புல எனபதான், இருவர்தலை கொடுப்பா மணிருப்பொ ஸ்ருங் கூர எலுமெ

## மதுரைக் கோவை

ந்த. புதியித்தமிழ்ப்பன எண்டி விரிப்பிற் தூர்களுக்கான்க.

“க்கிளையென்பது, என்னை “மலர்த் தீட்டு-வட்டும்பூட்டு-குள்ளக்கிளையைத் தெய்யுபெற்றதாகும்” “அவற்றை கொட்டும்” “துவே-காமஞ்சான்ற விளையோடு ஒன்று-குறிப்பிடுத்தொடு காலாகு ரக்கக் கெப்பன்புழுச் சையென்பதுசிறுமை என், கைக்கிளையென்பது, புத்தகச்சார்த்தாக சலவைக்கு பட்டது தென்னையோவெனில்;—அமாகலாறு என்னை “மெய்க்கிளையாழோர் வேக்கிளை சிகி தற்கட்டணையூழிப்” என்றார்க முனைவுக்கு பட்டு வேக்கு அதூம், என்னை விரிப்பிற் ஜமாட்சிநாக்கு வகைத்தே காலான்குவகையிடும். அங்ஙான்களுண் முதலாலும்

காடு.

எனது, என்னை “புணர்ப்புதும்பிரிப்பது க்கும்பாலி பெருவிறக்கெதாத்தக்கறைவேற்கா விறையோலுபினுக் குறைவில்லறன்மனூர்” எடுத்து கொண்டு ரக்கிளக்கிலைப்படி மிறக்கட்டுநிறுத்துக்கருங்கிறது மக்களென்பாலாவோவெனின்; இல்லத்தினியது பாடும் புது-முனைகள் இல்லாதாகியா புளை பிற புதுதலம் யாண்மையாண்டோ— “புறையேயருள் யுணவொடுதிருவென-முறையும் வகையே” என்றாகவின், இப்பத்துவகையெமை கூடுதலாக குழல்களான்றுக்கான்க. இறையோறு எடுத்து “என்கான், எவ்விண்கண் கலைக்கற்குப் பிறக்கும் பகுவுடன்றுணர்க். இதன்விதி இறை, வகையிறக்கான் இனி, தலைமகன் தலைமகளைக் கோவெனின்; லைமகன் வேட்டுவிருப்பின்னுடைய காற்குழப்பிபாற்கட்டுச்சன்றுன் தலைக்கும் எள்ளுப் படிப்பு ஏன் குழம்புமுக் வருமொன்னுதாரன். செல்லும், அருவிபாறுதுஞ் சினைகுடை மச்சாடுத்தெய்ப்பலரும்பீட்டில் கூடுதல்துறை

ஏந்டந்து, ஆண்டின்றதோர் புன்னைஞாக்கர்ரத்யலர்கொய்து ஸ்ரூஷி  
சிற்புழி, மளிக்குப்பாறைமே ஸ்ரீவித்ததோர் கோலட் பிலாட்  
கண்டு, ஆண்டங்கித்தழியனாய் ஸ்ரீருள். சிற்புழி, தலைமகூம் ஆன  
டெமூநததோர்கடமானிஸ்பிள்ளைத்து, அரூ  
யங்கரைக்கட்டால்கூட செய்யப்பக்கான், புக்குழி, வக்டலீ  
ட்டதோர்கழிசென்று, உண்கடவில்ட்டதோர் தாத்துளையிற்காத்தா  
போல, தலைமகூக்கண்டு என்க. இதனைவிடிப்பிற் பெருமாகவு  
பெருந்தனிர்காண்க. இந்குச் செய்யன:—

தூமேவுகொங்கலுமிழுவர்கமலம்பொலிகுங்கீ  
மாமேவுதன்யைத்திமைகசெவ்வாம்பல்வயங்கமுகீ  
தூமேவுகொம்பூன்றுசட்டுமதுனாத்துந்திருப்பு  
காமேவுகற்பகபொறபகமாகட்டதான்கினமுடித.

(இதனுறை.) முகை தாம் மேவு எகாம்பாந்—தூமங்கீ  
ங்ககள் பொருந்தியவோடு கொம்பான்று, பூ மேவு கொன்று— குக்க  
ஸ்ராருக்குடோர் கொன்றைக்கு யும், வழிவு ஆர்கமலம்—அழுது முறையே  
தாமலைப்படில், பொவி-பொவிந்ததோற்றும், குவீன்-இருவளேப்படு  
ஞம், மா மேவு தன் அம் குமிகை-பூருமைபொருக்கிய குள்ளது வழிக்  
வோரெப்புவம், செவ்வாம்பல்-ஆர்செஷலவிப்புவும், வயங்கள்ளிற்கு  
காசிக்கவும், சொன் மாதுரை-ஆர் மாலையூர் துணைப்பிள்ளைன்து, தட<sup>க</sup>  
கிரி குழ், அக்னற மலைகள்குழுத்த, கா-காவிளகள்-பேஷகம்-அங்கு  
பொருக்கியகற்பகமரமானது, பொறப் பகம் குட்டுத்துக்கியப்பகமாகவு  
காண்கின்றது.—(நெஞ்சே! என்கணக்கிற) கால்கின்றது எழு... ர.

கெரண்றற, கயலம், குவீன், குமிகை, செவ்வாம்பசெப்பள்ள வர  
பெய்கள். கமலமொரிந்த காண்குமும்கைடைக்குண்ணற. கமலம்  
நூலது தொக்கவேற்றுமைத்தாக்க, வயங்க, குக்க முன்புழியுமு  
மைகடோகன. ஆறு-ஒப்பு, ‘குக்கவெனப் பகுதிப்பெருக் கிருக் கிருக் விகு  
யேற்றுக்கிறது. பொலி யன்பதனைக் குவீன், குமிகை குமிபலென்ற  
மூன்றாக்குட்டி, கபுலத்திற் பெலிந்துகோற்றுக்குவீழும் குமிகை  
மாட்பலுமெனக் கொள்ளக்கூடிட்டதன், முகையுமதாமலை விலைவன்ப  
பெற்றும். இரண்டென்பது தோண்மூகதாமென்றார். என்னை “த  
மென்கிளவி பன்மைக்குறித்தே” என்றாகவின் ஏகாரட்டிறாச. தீ  
மகன், கற்பகம்பொறபகமாகிடக் கொண்கிட்டதே வென்றால் வின, அனா  
வந்தைக் கற்பகமரதன்கீழக் கண்டுள்ளனருணர்க் கல்லகிண்ண  
ங்கும்குமாங் கூறபாற்றுகிறேன்வின் இனிக்குயிய சிவுமிஹாந்தம்

ஒன்னால் மையபிறத்தல்வேண்டிப் புதீசுத்துரையாற்கூறப்பட்டதென்க. “ந்பகுதி தினையிலே சுகம்பொற்காடி சின்றதால்” என்றார் பொய்யாமேறி; புலவரும்.

இளி கோவைக்கண் அகப்பாட்டுக்குஞ் ஜொருபாட்டுக் கேட்டக்கால், ஓனை “தினையேகைகோள்” எற்றேகேட்போ-ரிடங்காலம் பயனேருள்ள-மெய்ப்பாடு-சுசம் பொருள்வகைதுறையென்றப்பாலாறிரண்டகப்பட்டுறப்பே.” என்றாகவின், இப்பன்னிரண்டகப்பாட்டுறப்பும் ஸாவ்கேஷ்ணமென்ப திலக்கணமாகவின், குறிஞ்சி, பாலை, மூல்லை, மருதம், பெஷலென்னுங் தினையைந்தனுள்ளு மிப்பாட்டின் நினையாவது குறிஞ்சி முதலுங்கருவு முரியுமென்னு மூவகைப் பொருளாலும் முன்றப்படுத் தினைகளுள், எம்முதலானு மெக்கருவாலும் மெல்வரியாலும் மிது குறிஞ்சிதினையென் றனாரப்பட்டதே கைவனின்;—தடங்கிரியென்னும் தலாலுங்குவாயேயாம்பலேயென்னுங்கருவானும், புணர்தனியித்தமென்னுமுரிசலு முணரப்பட்டதென்க. குவளையுமாம்பலு மருதத் தினைக்கு மிய கூரீங்கீரை, குறிஞ்சித் தினைக்கட்ட குறியதென்னையெனின்;—சுனை குத்தையுடி; சுனையாம்பலுமென்க. அந்நேல், மூல்லைத் தினைக்கருவாகிய சொன்னறயயும், மருதத் தினைக்கருவாகிய கமலத்தையுங்குமியதென்னேயோடெனின்:—என்னை “எங்கிலமருக்கிற பூவும்புள்ளு-மங்கிலம்பொழுதொடு வராவரயினும்—ஒந்தவிலத்தின் பயத்தவாகும்” எனவும், “முத்திறப்பேஞ்சுர் தத்தங்தினையோடு-மரபின்வாராது மயங்கலூருமிய” எனவும், “நறவைதம்முன் மயங்கினுமப்பெயர்—பெற்றதினையின் பெயர்க்கொல-பெறுமே” எனவும், “ஒருதினைக்குரியன் வொருதினைக்கேரின்—விரிதற்புலவர் விருந்தென்றனரே” எனவுக்கு நியவாற்றுக்கொண்டுக்கொள்ளப்படுத்துவது, களவுக்கற்பென்னுமிரண்டனுள்களாவு. கூற்றுவது, கூற்றிற்குரியா கன்னுமொன்புமித் தலைமகன்கூற்று. கேட்போராவது, கேட்டுக்குரியா கன்னுரென்புமிதெஞ்சு. இடங்குது, பொழுதில் அல்லதுறும், கஷ்மை, முங்கீலை, டடற்கை யென்னு மூவிடைனைக்கொண்டு, முன்னிலை சென்பாருமார். காலமாவது, இறப்பு-சிக்குவு, எதிர்வென்னு மூன்றான்கள் கூறுதலுக்குத்து, சாட்சிவியப்பாலுள்ளமகிழ்ச்சல். முன்னமாவது, தலைபக்காக்கண்ட தலைமகன் பொருளைக்கூறு ‘துவமையக்கூறல். யெய்ப்பாடுவது, சுனை, அமுங்க, தீளிவரல், பருட்கை, உவகை, அச்சம், பெறுமிதம்-குளியென்னு மெய்ப்பாடுட்டதுள்ள, கண்டபொருளாலும் எத்தே மயங்கதோண்றி வொன்றையொன்றுக்க் கூறவின் மருட்டுச்சமாவது, சொல்லுக்குறிப்புமாகிய விரண்டனுள்கொண்டதன் தெஞ்சுதென்.

## முரு ரப்பிரபந்தம்.

தோக், வேடு, குறையாகது, இற்புட்டு, விதலையாப்பு, கொண்டூட்டு, பாசிசீகங், ஒதுக்கெதீ, போன்ற மைச்தலுள்ள விதலையாப்பு கொருள்வ வகையாக கேள்வேனிலும்மழு துறையாவது, என்னை “சொலியவல் விதோக்கிறதுமல்லது” என்றும் வகைதேர்க் குணர்த்தியல்வாம - லு மாட்டியார்கோலோ குண்டுமென்றி - யுரைக்குக்கவியே யுரைப்பதுதுறையே என்றும்கூறுவேன் அது திருபாண்மைவரப்பெறும். இரவுக்குறியிடை சிட்டிக்கு “ஏஷலர் கிரிதீல்” என்பதும், பரததயிற்பிரிவுமிரு “புண் ராசிவிச்சுமிழுக்கி” என்பதும் துறையாயினமை காண்க. அக்டூபர்ட்டு முப்பி பள்ளிகளும் மூன்றாங்குந் துறையு மொழித் துப்பததென்றா இ வகையாகும். என்னை “அதற்காக எச்சமுங்கோரு விண்மையுமிழிய” என்று நா கவிக், இல்லீசுவரியாயினு யொன்றுயினு மன்றியும்வந்து.

அதைப்பாட்டியான், என்ன “பாட்டிடைத்தலைவன் கிவித்தலை விதோக்கி - பாட்டிடைத்தலைவன் கிவோரிகுவர்” என்றாகவின் தலைக்கிருவர்களுக்கிணங்க, கூக்குத்தடி மக்களென்பான் கிவித்தலைவரும், மது ஸ்ரீபத்திராஜ் பாட்டிடைத்தலைவனுமென்றுணர்க.

இனியதும் பாட்டிடைத்தலைவனுமெற்குறிப் போந்தனவற்றை பொருங் துறைப்பத் தலைக்குத்திருக்காத.

### எண்டாவது :—

ஐயம்.

என்பது, என்ன “படமாகேக்கி வடிவங்கண்ட விடமுஞ்சிற துறி யேற்றுவதையாகி” என்றாகவின், கலைமகன்றன்றுற் காணப்பட இத்துணியேதுவையான நீரமகள்கொல்லோ, சூரமகள்கொல்லோ, வஞ்சமாகள்கொல்லோ வானரமகள்கொல்லோ அன்றி, மங்க மங்காக கொல்லோயிலை ஜயுற்றக்கருசிற்றல். இதற்குச் செய்து—

இப்ரோவகங்கு வினாக்கிப்பவாழிடன்றன் நூற்றெண் நெண்  
வீரியரவன்போவனாபோகிறவெனினீன் விசும்பொ  
காடோத்துவீவாலோதுவகமதுரைக்கவின்கெள்கீழ்க்கீண  
கீராதோசிய நெண் காண்டியில்வொண்டோடிக்கே.

(இ-வர.) நெஞ்சு காண்டி - நெஞ்சமே நீ காண்பாயாக, இவ் ஒன்றொடிக்கு - இவ்வொள்ளிய தொழிகளையுடையாட்கு, சீர் ஒவகன்று விளங்கிய வாழ் இடன் - செல்வமான தொழில்களை விளங்கவாழுமிடமானது, தன் உரை தெள் கீரோ - குளிர்ச்சிபொருந்தும் தென் வியநிர்கொல் லோ, வனமோ - வனங்கொல்லோ, வரையோ - மலைகொல்லோ, பிறவினின் - இவையவல்ல பிறவென்றால், நீர் விசும்போ - நீண்டவானங்கொல் லோ, காரோ தருவோ எனும் கை மதுரை - கரிய மேகங்கொல்லோ கற்பக மரங்கொல்லோவென்று சொல்லுக் கைகளையுடைய மதுரைப்பிள்ளையினது, கவின் கொள் சென்னையூரோ - அழகுகொள்ளுஞ் சென்னபட்ட வாங்கொல்லோ, தெரியரிது - தெரியவரிதாயிருக்கின்றது, எ-று.

கீரோவகன்றுவிளங்கியவாழிடன்பதற்கு, சிரானது விரிந்துவிளங்க வாழுமிடமெனினுமையும், விளங்கிப் பென்பதைச் செய்யிய வெண்ணும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சமாக்கொண்டு, இடமென்றும் பெயரோடு முடிப்பாருமூர். மதுரையென்பது ஆரூம் வேற்றுப்பத்தொகை. தெரியவரிதென்பது, தொகுக்கும் வழித்தொக்கது. ஆல்துசை. நெஞ்சு அண்மைவிஜி. ஒன்டொடி அன்மொழித்தொகை. ஏகாரம் ஸ்ரீநாசை.

காரோதருவோவென்று மோகாரக்களாழிந்த வோகாரங்களைங் தும் ஜயப்பொருளினின்றன. தெரினிலைப்பொருளில் வந்தமையான் றை ஸிஸிலையோகாரங்களைக் கொள்ளிற்பதி மிழுக்கென்னையெனின் - இப்பாட்டின்கௌவி. யையமாகலானும், அலங்காரமும் மையமோகலானும், ஜயப்பொருளிற்கொள்ளாக்காலையகிகழாதாகலானும், இங்வோகாரங்களையமேயெனக் கெள்ளின்; - என்னை “பிரிஸிலைவினுவே யெதிர்மறையோழியி சை - தெரினிலைக்கௌவி சிறப்பொடுதொகைக்கு - யிருமுன்றென்ப வோகாரம்மே” என்றாகவின், ஜயவோகாரம் யான்டப்பெற்றீரவின்; - என்னை “மாறுகொளச்சமும் வினாவுமையமுங் - கூறியவல்லெழுத் தியற்கையாகும்” என், எழுத்ததிகாரத் துயிர்மயக்கியவில் ஒகாரவீற்றுப்பதறு தடுப்பி, ஆசிரியர் தொல்காப்பியர்தாமே யெடுத்தாளுதலானும், உரையாசிரியர் கஷ்சினர்க்கினிய், பத்தோ பதிதென்றே புந்தேவேபுதலோவென்றுகாட்டிய ஏதாரணங்களானும் பெற்றும். காரோதருவோ வென்பவு மனவு.

இவ்வொன்டொடிக்கு வாழியுடன் கீரோவென்றமையான் சீரமகளென்றும், வனமோவென்றமையான் குருமகளென்றும், வரையோவென்றமையான் வரையறைமகளென்றும், விசும்போவென்றமையான் வா

னரமகளன்றும், சென்னையூரோவன்றமையான் மக்கண்மகளன்றுக் கூறினமைகான்க. இவன் யாதுபற்றி யிங்கன மையற்றுனென்கின் அருவியங்கரையாகலான் தீரோவன்றும், மரச்செரிவாகலான் வனமோ வென்றும், குறிஞ்சித்தினையாகலான் வரையோவன்றும், கற்பகமரத் தின் கீழ் ஸிற்றலான் விசம்போவென்றும், கானிலங்தோய ஏருவளிப் பட்டுப் புவிக்கணிற்றலான் சென்னையூரோவன்று மையற்றுனென்க. இனித் துணிவு தோற்றுதற் பொருட்டே சென்னையூரோவன்றுதிற்றிற் கூறப்பட்டது.



### முன்றுவது:-

#### துணிவு.

என்பது, என்னை, “எழுதியவல்லியுங் கொழில் புளைகலனும் வாடியமலருங் கூடியவண்டு நடைபயிலடியும் புடைபெயர் கண்ணு மச் சமும் பிறமவு மவன்பானிகழுங் கச்சமிலையங் கடிவனவாகும்” என்று ராகவின், அங்கன மையற்ற தலைமகன், தலைமகள் து கானிலன் ரேய்தல் கருங்குழலில் வண்டுமொய்த்தல் கண்ணிமைத்தன் முதலியகுறிகளான் இவண்மக்களுன்ளாலோ, தெய்வமல்லென்று துணிவற்றுக் கூருசிற்றல். இதற்குச் செய்யுள் :—

துளிக்கும் புயலன்ன வள்ளண்மதுரை விண்டோய் சிலம்பிற் களிக்கும்ப மாருலையோ டன்றிரத்துக் கலங்குறுசிற் நெளிக்கும் படியழிமா நிலன்டேருய்த்தன தெனசையா னளிக்கும் பலுங்குழல்வாய் வீழுந்தன செஞ்சணங்கலளோ

(இ-ரை.) நெஞ்சு, நெஞ்சே, துளிக்கும் புயல் அன்னவள்ளல் மதுரை-மழைபெய்யு மேகத்தையொத்த வள்ளலாகிய யதுரைப்பிள்ளை. யினது, விண் தோய் சிலம்பில்-மேகங்தோயு மலையிடத்து, களி கும்பம் மா மூலையோள் தன் திறத்து-செருக்கையுடைய யாளை மத்தகம்போ ஹு பெரிய மூலைகளையுடையாளது காரணமாக கலங்கு உறுனின் தெளிக் கும்படி கலங்குதலையற்ற விண்ணைத் தெளியப்பண்ணும்பொருட்டு, அடிமா நிலன் தோய்ந்தன-இவளது சீந்திகள் பெரிய ழமியிற்றேய்கின்றன. அளிகும்பலும் தென் நசையான்குழல் வீழுந்தன, வண்டுக்கூட்டமு யது விருப்பினுனே கூந்தவில் விழுகின்றன. அணங்கு அலள்-இவற்றுளிவ ளணங்கல்லள் (மக்களுன்ளாலே யென்றபடி) ஏ - று.

எனவே, கண்ணிமைத் தனவுக் கண்ணிவாடினவுங் கொள்க. கும் பமென்பதற்குக் குடமென்பாருமோ. நிற்றெளிக்கு மென்பழி இயல் பின் விகாரம். தெளிவிக்கு மென்றபாலது தெளிக்குமென விவலிகுதி தொக்கு கீன்றது. தோய்ந்தன, வீழ்ந்தன வென்பழி, விரைவுபற்றி கீகழ் காலத்தை யிறந்தகாலமாக கூறினாலேன்க. அளிக்கும் பலுமென்னுமூம் மைசிறப்பு. நெஞ்சு அண்மைவிளி. ஏகாரம் ஈற்றசை.

கானிலன்றோய்வதும், அளிக்கும்பல் குழல்வாய் வீழ்வதுந்தன என்குசைத் தெளிவிக்கும்பொருட்டே யெனத்தலைமகன் விதந்து கூறின மைகாண்க.



நான்காவது,

துறிப்பறிதல்.

என்பது என்னை “அரிவை நாட்டமகத்து ஸிகழுவேட்கை தெரிய அணர்த்துக் குர்சிற்கென்ப” என்றாகவின், தலைமகன் றலைமகளது வேட்கையை அட்ட பார்வையான் தன்னிடத்துண்டென்று குறிப்பறியா விற்றல். இதற்குச்செய்யுள்;—

பூக்கும் பொழில் புடைசூழ் சென்னைநாடன் புகழ் விரவத்  
தேக்குங் தருமதுரை யாமதுரை தன்றின்சிலம்பிற்  
ரூக்குங் கவின்முலையா னடைமம்மர் தனியகற்ற  
நோக்கும் பனிமொழி நோக்கன் றமிழ்தினு நாங்கிதுவே.

[இ-கார.] (நெஞ்சே!) பூக்கும்பொழில் புடைசூழ் சென்னை நாடன் என்றும் பூக்கா கீங்கும் பொழில்கள் பக்கஞ்சூழ்ந்த சென்னயட்டனமென்னு நாட்டையுடையவனும், புகழ் விரவ-தன் கீர்த்தியாண்டின் கலப்ப, தேக்கும் தருமதுரை ஆம் மதுரைதன் ஸிறைக்கா கிற்குங், தரும துரையுமாகிய மதுரைப்பிளொயினது, தின்சிலம்பில் தின்னைய மலையிடத்து, தாக்கும் கவின்முலையான் அடைமம்மர்-கம்மகந்தே தாக்காசிற்கு மழகிய மூலைகளான் யாமடைந்த மயக்கத்தை, தனி அகற்ற ஒப்பற்ற நீக்க, நோக்கும்பனிமொழி நோக்கு-இன்ற நம்மை நோக்காசிற்கு மிக்கத் குளிர்ந்த மொழியடையாளது பார்வையானது, அமிழ்தினும் நாங்கிது-அமுதத்தினும் பெருமையாயிருத்தலை யுடையது. எ-று.

நாடனும், துறையுமென்புழி யும்மைகள் விகாரவகையாற் ரேக்கன். சிலம்பிற்குக்குக் கவிஞருலையென்புழி, சிலம்பிலேதாக்கு மூலைக் களை விசேஷிப்பாரு மூளர். மூலையானடையென்புழி, யானென்பத் தோன்னானங்கொண்டு, மூலையென்புழி ஒன்றுவது விரித்துப் பொருள் குறிந்துவோ வெனின் ; - செஞ்சேயென்பது முன்னிலைத் தன்மையாக விண், அது பொருக்தாதென்க. பனிமேழி அன்மொழித்தொகை. அன்று அசைக்கிலை. அன்றென்புழி வினு வோகாரம் விரித்து நோக்கமண்ணாலே வெனக்குறினு மமையும். செஞ்சே யென்னு முன்னிலை யெச்சம் ஏகாரம் ஈற்றிசை.

முலைகளானடைங் தமம்மாயகற்றப் பனிமொழியினது நோக்கம் மழிழ்தினு நூக்கிதெனவே, அவட் பார்வையான் வேட்கையுண்டென்று குறிப்பறித்தமை காண்க. ஆயின், தலைமகள் வேட்கையாற் பார்த்தன ஏரதல்வேண்டும்; ஆகவே, புணர்ச்சிக்குடன்பட்டாளென்று முடியுமன்றே, புணர்ச்சிக் குடன்பட்டாளென்பது, கைக்கிளையிலக்கணமன்ற என்றாலேயினும். ஆகவின்! குறிப்பறிந்தாளென்பது பொருக்குமோவெனின் என்றுக்காயினும். அவள் வேட்கையாற்பார்த்தாள்ளல்ல, மற்றென்னையெனின் ; - அவளத்து இனி சிகழும் வேட்கையைப் பார்வையானாறின் தானென்க. அஃதெங்கமெனின் ; - பசித்து வந்தானாருவன் ஒரு தக்கானைக் கண்ணுற்றக்கால், அத்தக்கான் பசித்துவந்தானை நோக்குழியங் கோக்க மஹன் பசிதீர்க்குமென்றே தீர்க்காதென்றே பொதுவாய்க்கிறுக்கும். அதுபோல அவட்பார்வையும் பொதுவாய்க்கிறது. பசித்துவந்தவன் பசிவயத்தனுக்கவின், அத் தக்கான் பார்வையான் சோறிவா வென்றன தென்னுவானன்றி, இடானென்றென்னாலேன். அதுபோலத் தலைமகன் அவாவயத்தனுக்கவின், தலைமகட் பார்வையான் வேட்கையுண்டென் றநித்தானெனக்கொள்க. ஆயின், வேட்கைகுறிப்பறிவுமுடன்பட்டு மற்றியாண்டையோவெனின்; “ முஹவற்குறிப்புணர்தல் ” “ மறுத் தெதிர்கோட் ” வென்பனவற்று ஜென்றுணர்க.

இவற்றிற் குரிய விலக்கண மனைத்தையும் விரிக்கப்படுகின் வரம்பி ஸ்ரிப் பெருகுமாகவின், ஒருபுதியேக்குக்கி முடித்தாம். ஆகவின், வேண்டியவற்றிற்குத் தொல்காப்பியமுதவிய நூல்களிற் கண்டுகொள்க. இனி உருக்கு செய்யுட்டனுக்கும் அறிவனவற்றை யுத்துவென்க.

கைக்கிளை முற்றிற்று.

இயற்கைப்புணர்ச்சி.

—:0:—

இரந்துபின்னிற்ற ப் கேள்ளல்.

தரந்தாயினுமிகவாயடைந்தாளாத்தழுகிசித்தம்  
புரந்தாதரிக்கும்பெருமான்மதுரைப்பொலஞ்சிலம்பி  
லரந்தாம்வடிக்கணையன்னவிழியோளருங்தனங்க  
னிரந்தாயினும்பெறுவாம்வருவாயினியென்னெஞ்சுமே. ஞ

இரந்துபின்னிலைநிற்றல்.

ஒராளையன்னவிரப்போர்க்கிலையென்றுரைக்குழூரை  
சோராளையன்னன்மதுரையங்கோன்றடங்தின்சிலம்பிற்  
போராளையன்னவென்னுள்ளத்தைப்போழப்பொருமூலையா  
மீராளையேவிசின்றூய்நீதியன்றணியேங்கிழமையே. க

முன்னிலையாக்கல்.

வரவியம்போதுகமழ்சென்னையூரன்மதுரையங்கோன்  
மாலியம்போலச்சிலம்பணையிர்நுமர்மைவிழிக்குக்  
காவியம்போதுபகைகாட்டிசிற்பதைக்கணடுமின்னு  
மோவியம்போலநின்றீரன்னைகாநணமுள்ளத்ததே. ஏ

மேய்தோட்டுப்பயிறல்.

மாறப்படாதமொழியான்மதுரைமஞ்சார்சிலம்பின்  
மீறப்படாமூலைநைகின்றதேரிடைசிரியிதிக்கின்  
நாறப்படாதுபழிவங்துநாளைசொன்னேன்தனு  
லேறப்படாதுகணமார்வண்டுதாளிவளீர்க்குழலே. ஏ

போய்பாராட்டல்.

முலையைப்பொருவுபொற்றின்டோண்மதுரைமன்னன்சிலம்பிற்  
சிலையைப்பொருவுநுதலாய்தவத்திற்சிறந்தத்தனி  
மிலையைப்பொருவுறக்கூண்டாங்கொர்தாளினினிற்றனின  
முலையைப்பொருவுவண்டேருமாழுளரிமுழுமைகயே.

இடம்பேற்றுத்தழால்.

வெடிக்கின்றவிப்பிமணியேய்ந்தொளிதருட்வென்னகையிர  
படிக்கின்றதன்டம்பூமாறன்மதுரைப்பனிவரவாய்ப்  
பிடிக்கின்றவேவுலவிழிப்பட்டபுண்ணுறப்பிறங்கிடையை  
பொடிக்கின்றகொங்கையொற்றும்பரங்கர்மாதவியொன்னிழுவே

வழிபாடுமேற்கூடுதல்.

கடியேகாருங் தின்மதிட் சென்னையூர் கருத்தலர்க்கோ  
ரிடயேயனை யவன்சீமான் மதுரைபிருஞ் சிலம்பின்  
முடியேயனி மூலை மானாருக் கென்றுமென் மூல்லைமலர்க்  
கொடியே பெரிதுகண்டாய் நாணமென்னுக் குலவரனே. கக

இடையூறுகிளத்தல்.

மாலைக்கடங்த கொடையான் மதுரைமன்னன் சிலம்பி  
அளைப்புரையு மிடையனங்கே யென்னை நோக்கினைதன்  
காலைக்கடவு கருப்புவில்லான் பொருங் காலங்கண்டோ  
வேலைக்கரங் கொண்டனை மால்களிருகள் விட்டனையே. கல

நீடுநினைந்திரங்கல்.

இன்றேய் நறவு மலர்த் தொடைமார னெழின்மதுரைக்  
சூன்றே மனி முடியோ வென்னுங் கொங்கையங் சொம்பரன்னீர்  
நின்றேய் வடியவிழிக் கோட்டப்பட்டேற்கவ் விடாய்தனிய  
வென்றே தருவிர்ந்துங் தொண்டைத் தீங்கனி பின்னறவே கந  
மஹுத்தேத்திர்கோடல்.

அடுக்கும் புலவரிலம் பாடுமுற்று யழியங்கித்தங்  
கொடுக்குங் கரத்தன் பெருமான் மதுரைக் குளிச்சிலம்பி  
லெடுக்கும் புகழிவர்கா மப்பெருக்குக் கிடையடைந்து  
தடுக்குங் தகைமையதோ நாணமென்னு நந்தம்மனையே. கச

வற்துநகைதோபிறல்.

வல்லியம் போலப்பகை மாய்த்திசையை வளர்த்தவன் சீர்ச்  
செல்லியம் போலக் கொடையான் மதுரைதன் றின்சிலம்பி  
வொல்லியம் போதலர்காம வெங்கே கொடை யொழியமுன்னே  
ரல்லியம் போதகத்தே மூல்லைப்போது மலர்க்கனவே. கடு

மூறுவற்துறிப்புணர்தல்.

கலையிற்கிடங்த மகியானெழிற் சென்னைக் காவலன்சீர்  
ஸ்லையிற்கிடங்த மதுரையென் பான்றின் சிலம்பினிமிர்  
மூலையிற் கிடங்தமனி வடத்தார்புன் முறுவன்மைய.  
ஸ்லையிற் கிடங்ததமியேற் கொரம்பியி னுயதுவே. கக

முயங்குதலுறுத்தல்.

பிய னுனும்படி யளியில்

கயான்மதுரை தன்வெற்பனையா

ரண்டையங் கானற்பைங் கழுமழுகண்டாங் ககமகிழுத்  
தொண்டையங் தீங்கனிவா யூற்றேறலைத் துய்த்தனமீம். கன  
புனைச்சியின்மகிழ்தல்.


கலைவாய்ப் பழகுமதி யான்றடஞ் சென்னைக் காவலன் றீ  
யுலைவாய்ப் பயின்றகீதீர் வேண்மதுரை யுசிதன்வெற்பின்  
முலைவாய்த்தவர்தோன் முயங்க முயங்றது பேரன்முயன்றுத்  
மலைவாய்த்த சிந்தாமணியுப் பெறவோர் தடையில்லையே. கா

புகழ்தல்.

திருவேண் மதுரைப் பெருமானுசிதன் சிலம்பிலிரு  
கருவேண் மதர்விழிமானூர் முகமதி கண்டதையான்  
பெருவேணெனாந் சிறைவாய் சிறைந்தும் பொலிகளங்கான்  
வருவேண் குறைவினென வருவாய் மதிமானலையே

கக

இயற்கைப்புணர்ச்சி முற்றிற்ற.



### வண்புறை.

—:o:—

அணிந்துழிநாணியதுணர்ந்து தெளிவித்தல்.  
கந்தார்க் ளிறணையான் வேண்மதுரைக் கவின்கிலம்பிற்  
பந்தார் முலையனங்கே யஞ்சல்வாழி சின்பாங்கியர்கை  
வந்தாரெனாந் யவராங் கணிவன் மணியிழைழுயுங்  
கொந்தார் குழலிலணியுங் திருத்தலைக் கோலமுமே.

உடி

பெருநயப்புறைத்தல்.

எறும்புகழ்க்க னக்கதே தனத்த னெழிலியெனத்  
தேறுங் கொடைவேண் மதுரையங் கோண்கிலம் பார்மலர்க  
ஞூறுங் தகைமை யறிதிவண்டே சொல்லெனக்குநல்  
முறுங் கிளிமாழிக் கூந்தலினுறு மொருமலரே.

உச

தேயெவத்திறம் பேசல்.

கண்டுஞ்சலையுங் கலந்தாங்கு ஷதய்வக் கலப்பவொன்று  
யண்டுங்குணத்தேம் பிரிப்பவர் யாவரருங் கொடையில்  
விண்டுங்தருவு மனையான் மதுரைவியன் சிலம்பில்  
வண்டுங்கயலும் வெருவுகண்ணுய் நம்மை வையகத்தே:

உடி

பிரியேனேன்றல்,

பொன்னைப் புலவர்க்கென வளர்ப்போன் மழுபோலுதவுங்  
கொண்ணைப் பெறுவேற் கரத்தான் மதுரைக் குளிர்ச்சிலம்பின்

மின்னைப் பொருவுமிடை யனங்குள்ள மெலிவதென்னை சின்னைப்பிரியேன் பிரியனும் யானவ ணிற்கலனே.

—८—

பிந்துவநுகேள்றல்.

திராவாய்ப் பவளமுழுத்து மொக்கோலையுஞ் சேரமணற் கூரவாய்க் கிடக்குங்கடற் சென்னைநாடன் கவின் மதுரை வரைவாய்த் தடம்பொழிற்புக் குங்குரின்று வரிவளையாய் விளாவாய் வருவன் விளையாடுதிசின்று மீண்டுமனே

—९—

இடமண்தித்தேஸ்றல்.

ஓடக்கவினுரிலம் பாடுகீர்த்தி யுலகமெங்கு நீடக்கணக்கஞ் சொரிமான் மதுரை கெடுஞ்சிலம்பில் வாடக் கவின்மலர்க் கொம்பரண்னுய் நீவருந்தலெம்மூர் மாடக் கொடிதண்ணிழறுகு நம்மூர் மஹகிழுக்கே

—१०—

வன்புறை முற்றிற்று.

### தெளிவு.

ஆரூச்சினக் கேசரிமாற் றலாக்கனை யான்வணைய மீருக்க வள்ளன் மதுரையங்கோன் வெற்பிலெப்பொழுது மாறுக்கதிர்திசை மாறிலு மாறலர் மண்ணர்கொனும் பேரூக்க நிற்பிரித்தாற்றே ஜெனுஞ்குட் பெறுமுரையே

—११—

தெளிவு முற்றிற்று.

### பிரிவழி மகிழ்ச்சி.


சேல்லுங்கிளத்தி சேலவுகண்டுத்தோடு சேல்லல். கனமே யனைகொடையான் மதுரைக் கவின்சிலம்பின் மனமேயிரு கைகுழுறுகிறங்கமணிச் சிலம்பு தனமேதும் பாரம்பொறு திடையென்று தனியரற்ற வினமேய கமலர்வா முன்னஞ் செல்கின்ற தின்புறவே

—१२—

பாகனேடுசோல்லல்.

உண்பா ரெவரென் றிசைக்கொடி தூக்கி யுதவுமூயர் விண்பார்த் தெழும்விற்றகோ மான்மதுரை வியன்சிலம்பிற் பண்பார் கொடிஞ்சியந் தின்டோர் வலவநி பாரைண்த்தன் கண்பார்க்க நெஞ்சக் கவர்க்கு செல்லாகிற்குங் காரிகையே, உஅ

பிரிவழி மகிழ்ச்சி முற்றிற்று.



### பிரிவுழிக்கலங்கல்.

—:—

ஆயவள்ளும் வழிபடக்கண்டிது மாயமோவேன்றல்.  
மனவே பயிற்டஞ்சும் சென்னையூரன் மலர்க்கரத்திற்  
சினவேலெலுத்தவன்கீமான் மதுரைச் செழுஞ்சிலம் பி  
வீனவேய் புரையிவண்மென் ரேஷி வினை முயங்கும் முயக்கங்  
கணவேயலது நவவன்று நெஞ்சொரு காலத்துமே.

உக

வாயில்பேற்றுயதல்.

பொன்னஞ் சிறந்தகண்டோன் மாரன்கும் புலவர்க்குநிதி  
யீன்னஞ்சொரியுங் கரத்தான் மதுரை யிறைவன் வெற்பின்  
முன்னஞ் சிறந்தமுக மரையீதிவட் கண்ணளிக  
ளன்னஞ் சிறந்தசன் னுயத்திற்சார வடுத்தனளே.

நட

பண்புபாராட்டல்.

திகையார் புகழுடைக் கோமான்மதுரைச் சிலம்புறைநீர்த்  
தகையார் குமிழூனி லாரம்பொறு திதமுத்தாமரையின்  
முகையாமெனின் முகைமுந்தி வைகாது புனைந்தினியெவ்  
வகையா முரைப்பமிப் பூவையன்று செழில்வார்முலையே

நக

பயந்தோர்ப்பழிச்சல்.


உற்றூர் கலிசொற்ற மூமான்மதுரை யுதாரிவெற்பின்  
மற்றூர் தருவரென் றுள்ளங்குளிர மளர்முலைஙம்  
பொற்று ரகலம்பொரத் தந்தலைந்தஸிப்பொன்ன னங்கைப்  
பெற்றூரிருவர் மரபோடு வாழியர் பேருலகே

நட

கண்படைபேறது கங்குனேதல்.

பூண்டுகிடக்கும் புகழோன் புலவர் கலியழியக்  
கூண்டுகிடக்கு மதுரையங்கோன் வரைக்கோதைமய  
னீண்டுகிடக்கு மிருள் கூரிராக்கட னீந்தநலன்  
முன்டுகிடக்குங் கொல்லோ புனைபோது முலைக்குடமே

பிரிவுழிக்கலங்கன் முற்றிற்று.



இடந்தலைப்பாடு.

—:—

தந்ததேயிவந் தநுமேனச் சேஹல்.

சொன்னஞ் சொரியுங் கரத்தோன் மதுரையந் தொல்வரைவா  
யன்னம் புரையாடை யுடையோன் முலைதோளமூந்தத்

தன்னாங்கணியேவரவாயாகிக்கிமுன்றங்கதெதய்வு  
மின்னாங்கருகெஞ்சமேயஞ்சலவாழியெழுதியின்றே. ந.சு

முந்துறக்காண்டல்.

படிவாய்க்குழற்கண்ணளிமொய்ப்பறுண்ணிடைபாடு முமென்  
நடவாய்ச்சிலம்புலம்பநடங்கின்றே ராரணங்கின்  
வடிவாய்த்தகையன்மதுரையங்கோன் சென்னைவாக் பொழிலிற்  
கடிவாய்த்தமாதவிக்கீழ்சின்றதென்னுடைச்கண்மணியே. ந.ஞ

முயக்கல்.

வரார்பொழித்சென்னையூரோன்மதுரையிருஞ்சிலம்பிற்  
கூராரயிற்கண்மயி வனையார்முலைக் கோடமுந்தத்  
தாராராகலங்தலமுத்ததென்றுவிந்தத்தாரணிக்கண  
கேரோருளர்செஞ்சமேநமைப்போனலமுண்டவாரே. ந.சு

புகழ்தல்.

தன்னார்களங்களிகர்போமதிவரத்தாமரைகேண்  
மின்னாரிதழ்களொடுக்குவைரிவிற்லோன்மதுரைப்  
பொன்னார்சிறைவங்டறைபூம்பொழில்புடைசூழ்ந்தசென்னை  
யன்னார்களிமுலையார்முகம்போரலரிதுனக்கே. ந.ஏ

ஆயத்துயத்தல்.

பொன்னுய்விளங்குங்கொடையான்மருவலர்போரழிக்கு  
மின்னாயிற்கரவீரன்மதுரையியன்கொள்சென்னை  
யன்னாயணிமுலையாய்மெல்லவாங்கேயடைந்தருணீ  
கிண்ணயின்முகங்கானுந்தகைமையினிற்கின்றதே. ந.அ

இடங்கலைப்பாடு முற்றிற்று.

### பாங்கற்கூட்டம்.

தலைவன் பாங்களைச்சாரிதல்.

அடுப்பாரெவரையுமாதரிப்போன்சென்னையூரநங்கன்  
கொடுப்பார்தலைவன்மதுரையங்கோமான்குளிர்சிலம்பிற்  
கடுப்பார்மன்ததுயர்நம்பாங்கன்காணியகாட்டினம்மைத்  
தடுப்பாருளர்கொன்மடமானமுலைகடமுவுதற்கே. ந.சு

பாங்கள் நலைவளை யுற்றுவினுதல்.

தேடியனீர்மைமதுரையங்கோன்சென்னையூர்விளங்கக்  
கூடிபவொன்டமிழ்வாய்துழமுந்தாய்கொல்கொழுநவ

மோடியருமத்தாந்தோண்மெலிவினேவிமழுங்க  
வாடியகாரணமேன்சிலம்பாவிஸ்தமாவிலத்தே,

சா

தலைவனுற்றுதாத்தல்

தொடைவாய்த்ததின்டோ ஞாசிதன்மதுளாத்தொடரளியி  
னடைவாய்ப்பொறிவண்டறைபொழிற்சென்னையன்னுராருவர்  
புடையாய்ச்சுழலும்விழியாய்ச்சுழன்றுபொருவறுதன் [மே.  
ணிடையாய்ச்சுருங்கிக்குழையைக்குழமங்ததின்ரென்னெஞ்சு

கற்றிபாங்கள்கழறல்.

கஞ்சங்கவின்றகொடையார்காங்களைக்கண்டுவெட்கி  
மஞ்சங்கமர்ந்தமதுளாயங்கோன்குளிர்மால்வாசசெம்  
பஞ்சங்கலங்தபொற்சிறதியேர்மடப்பாவைகண்டு  
ஏஞ்சங்குழமங்தனைந்தகுமோசான்னெடுந்தகையே.

சா

கழவோன் கழற்றேதிர் மறுத்தல்

வண்டார்மணித்தடங்தோண்மாரனன்னமதுளாயக்கோன்  
விண்டார்மடமயிலின் னூர்தடவெள்ளருவிக்குவலை  
யொண்டார்விழிகளையுற்றுதன்பாவெளைப்போலொருவர்  
கண்டாருள்ளோலுளாயாருளாத்தனிக்கட்டோயே.

சா

கழவோற்படித்தல்.

பொலிகின்றவெங்கவிமாய்க்கும்மதுளாப்பொலங்கிரிவாய்  
மலிகின்றபுள்ளிச்சிறுமான்விழிப்பவரியுழுவை  
நலிகின்றதென்னவொர்பேனதயைக்கண்டுருந்தொடைத்தோண்  
மெலிகின்றவெற்பநினைக்கேவரொப்பரிமமேதினிக்கே.

சா

கழவோன் வெட்கைதாங்கற் கநுமைகாற்றல்.

ங்குசண்டகண்டையைவாளிதொட்டாலென்னங்பாசிறப்  
பஞ்சண்டசிறத்ததோகையன்னால்விழிபார்ப்பமயன்  
மிஞ்சண்டவென்னைப்பெருமான்மதுளாயிபன்சிலப்பி  
வஞ்சண்டசொற்றெருட்டனைதியன்றிவல்கவிடத்தே.

சா

பாங்கள் றனிமனத்தழுங்கல்.

தோட்பட்டவெற்றித்தொடையான்மதுளாத்தின்னூர்சிலம்பி  
ஞ்பட்டகல்விளங்தேர்பெருந்தகைஸன்பனிறு  
வாட்பட்டபின்னர்பனமயர்ந்தாங்கொருமாதர்விழிக்  
தோட்பட்டனவெஞ்சமேசய்வதென்னிக்குவலயத்தே.

சா

தலைவனுடேழங்கல்:

சொல்லார்தொடையன்றநடந்தோன்மதுரைவின்டோய்சிலம்பி  
நல்லார்விழிப்பங்கள்பாநியொருமனகவையென்றால்  
வல்லாருளர்கொல்வருமுனைத்தேதற்கக்கடல்வறளின்  
செல்லார்புனல்பிறிதுண்டுகொல்லோவிங்குத்தேக்குதற்கே. சா

எவ்விடத் தேவ்வியற்றேன்றல்.

களித்தார்கறையடியன்னுன்மதுரைக்கடவுரையோ  
துளித்தார்மதுவண்டறைமலர்ச்சார்சென்னைச்சூழ்பொழிலோ  
தெளித்தார்வியக்குஞன்பாளின்னைவாட்டினின்சின்தையுட்சென்  
ரூளித்தார்முகிமுத்தனிமுலைமாதருறையிடனே. சா

அவனால்தீவிடத் தீவ்வியற்றேன்றல்.

வாரோன் றினமாமுகைகமுலையோடுமொமூகமும்  
பாரோன்றடிகளுடனேயதருங்கட்டபகழியுங்கொன்  
டேரோன்றுவாழ்க்கைமகிபுன்மதுரையிருஞ்சிலம்பின்  
சூரோன்றிருக்குமென்றுலட்டயேன்சென்னைச்சூழ்பொழிற்கே.

பாங்கனிறைவனைத் தேற்றல்.

அலைவாய்ப்பலவுங்கருதியன்றேமுள்ளாமூளரி  
பிலைவாய்ப்புனிலினையாமன்மற்றின்கிருசிலம்பா  
கலைவாய்மதுரையங்கோன் சென்னையன்னவக்காரிகையை  
மலைவாய்மலர்ப்பொழில்வாய்ந்தேஷயான்போய்வருமளவே. இ०

துறிவழிக்கேறல்.

அறைவண்டலமருந்தாமளைப்போதினிலல்லியம்போ  
துறைவண்டகையொடுசீமான்மதுரையுசிதன் வெற்பி  
விறைவண்டுன்றநடந்துகுழிழும்பொழில்வயினிற்குங்கொன்னம்  
மிறைவன்றடம்புயத்தேநன்கண்டகாமரினங்கொடியே. இக

இறைவியைக்காண்டல்.

அழிவன்பிதயத்தடக்கியார்மையனுர்வமுள்ளோர்  
செறிவன்புகழான்மதுரையங்கோன்றின்சிலம்பன்கள்ட  
வெறிவன்சூடர்க்கண்ணழின்மடமானிதுதானிதுதான்  
பொறிவன்டறையுந்தகவுடைக்சென்னையம்பூம்பொழிதே, இட

குக்நீந்தற்கிரங்கல்.

முலையாமுகைககன்முகமாமதினிங்குடிருவஞ்சு  
கிலையாம்னைக்கண்குவளைகளாஞ்செல்லிதழ்த்திராம்

மிலையாம் புயத்தன்மதுரையங்கோன் வெற்பிலற்புதமா  
மிலையா மிடைபெளில் யாருருகாரின்த வேங்கிமூக்கே

ஞக.

தலைவனைவியத்தல்.

முடிபட்ட இறுமிறையன் னுண்மதுரை முகில்கொள் வெற்பிற்  
கடிபட்ட உலைமில் வரிவைவதன் காமரிள முலையா  
விடிபட்டு வாட்கண் செந்திபட்டுக் கண்ணியெனுங் குழற்குட்  
பிடிபட்டு மீண்டுவந்தா ரண்ணன்மிக்க பெரியவரோ

ஞச

தலைவியை வியத்தல்.

ஒன்னார்புகழு மதுரையங்கோன் திண்ணுயர் சிலம்பின்  
மின்னு ரிடையில் வணங்கணையார் விழிதந் தவினை  
மன்னார்வமிக்க வொர்மம்மர் வெங்நோயை வலியழித்துப்  
பொன்னார கலப்பொருப்ப ஜோத்தீர்க்கும் புணர்முலையே

ஞு

தலைவன்றைக்குத் தலைவினிலைக்காறல்.

பாவாய்ப் பழுகிய சீமான்மதுரைப் பண்பார் சிலம்பிற்  
கோவாய் முகநககைக்கால் குமிழ்மணிக் கொங்கையென்ற  
மேவாப் புனையும்படி யொளிர் தன் திருமேணிமுற்றும்  
பூவாய்ப் பொனிவுற வுண்டுகண்பாவங்கொர் பொற்கொடியே

ஞச

தலைவன்கேறல்.

தேனென்று பூம்பினையற் றேளினன்கவி தேப்க்குமுயர்  
வானென்று கையன் மதுரையங்கோன் நடமால் வாயின்  
கானென்று வண்டறை பூம்பொழில் வாய்வடிக் கண்பரப்பி  
மானென்று நிற்குமெனி லதுவேயென்றன் மன்னுயிரோ

ஞ

தலைவியைக் காண்டல்.

அலைவார்களிகெட்டழியச் செய்தனனவராதயிக்குங்  
கலைவார்பொருவில்திருஞ்மதுரையங்காவலன்றன்  
மலைவாழுணங்கணையாராமம்மர்தோய்க்குமருந்துதவு  
நிலைவார்மலைச்சிமிழ்கொண்டன்றுகொல்லிவனிற்கின்றதே

ஞஅ

கலவியின்மகிழ்தல்.

செமுந்தன்மதிமுகத்தான்மருவாகாச்செருவழிக்குங்  
கொழுங்கின்னரும்புயக்கோமான்மதுரைக்குளிர்சிலம்பி  
லெழுந்துவேற்கண்மடமானிருமூலையென்னிருதோ  
எழுந்துந்துந்தோறுமிக்கினிதாய்த்தழைக்கின்றதாருயிரோ

ஞக

புகழ்தல்.

கலைகண்டவன் செழுங்கண்ணியங்தோளன் செல்வங்கலவு  
நிலைகண்டவன் புகழ்க்கோமான் மதுரை நெடுங்கிரிவாய்த்  
தலைகண்டதாமா மொக்குக்களாமி தத்தடங்கண்ணிதன்  
முலைகண்டமிற்றையன்றோநாணிலின் ஞமுறைகண்டதே

கூட

பாங்கியோடுவநேகேளப்பகர்தல்.

கறைகழுவேற்கை மதுரையங்கோன் வெற்றிற்காரளிக  
ளறைபொழில்வாய்த்தனிவாரலைநியினியிங்கடையிற்  
பொறைப்பெறுகாவியுமாம்பலும்வாயியும்போன்று சின் ஞே

கூட

பாங்கியீக்கூட்டல்.

பொதிகண்கீர்த்தியுடையான்மதுரைப்பொழிகரத்து  
நிதிகண்டவேழையர்நெஞ்சிற்கெழுமிக்களிமலியத்  
ததிகண்டழும்பொழில்வாயனங்கண்ணின்றண்முகமா  
மதிகண்டலர்வாய்ச்சயமுடையோரையுங்கடையே

கூட

பாங்கத்தூட்ட முற்றிற்று.

### பாங்கி மதியுடன்பாடு,

தோற்றுத்தா லாராயிதல்.

வளையாடியகையனங்கே மதுரை மகிபன் வெற்றிற்  
கிளையாடியனறும்போது கொய்தோகிளர்பங்கெதறித் து  
களையாடி யோசனையாடிக்கொல்லோகமழுவெற்பெதிருக்கு  
விளையாடியோசினக்குற்றதென்வாட்டத்தில்வேற்றுமையே.

கூட

கூக்கத்தா லையந்தீர்தல்.

சிறைகமழுவன்டறைழும்பொழிற்சென்னைக்கீமான்புகழு  
னறைகழுன்மன்னனவளையாஸ்மதுரைமஞ்சார்சிலம்பிற்  
கறைகழுவேற்கண்டலாய்வான்மிசைக்கதிர்காலுமின்தப்  
பிறைதொழுவாரோழுவார்மடவாரிற்பெரியவரோ.

கூட

குளைந்யப்புரைத்தல்.

நறுங்தொண்டவாய்க்கீழி தழும்சுசெங்கிறங்கடைக்கண்ணினாண்ண  
வுறுங்கண்ணமர்வெண்ணிறமுதுவாங்கிடவோங்குகலி  
தெறுங்கண்ணியன்மதுரையங்கோன்வலைத்தெமாழுநீ  
பெறுங்கண்மிக்குடைந்தாயறைவாயெப்பெருஞ்சைனையே.

கூடு

கனைவியந்துளாத்தல்.

காங்துகரிக்கோட்டெழுமின்முலையாய்வெடுங்காசினிக்கண்  
ஞேங்துகனக்கும்புகழோன்மதுளையிரும்வளவாய்ச்  
சாங்துகுழைத்துத்தனிமுல்லைமாலையுந்தான் புஜைநிற்  
போங்துகுளிப்பன்மதிநீகுளித்தவப்பூஞ்சனையே.

குக்க

தகையணங்துறுத்தல்.

மாரூனெனதூங்கைமதுளையிகிபன் மணிவளவாழ்  
சேரூனெனதுநெஷிங்கண்ணணங்கேகயாருசேயிழமூநின்  
போறுனமர்பவளவான்கனையாடியபோயினவில்  
வேறுங்பிரிக்கும்வருங்காறுநியிவண்மேவுகடேவ.

குவ

நடுங்கநாட்டம்.

வடிமால்வாடிக்கண்மயிலையன்னுய்தமிழ்மாற்றெனழி  
நெடுமாலநங்கனெனதுங்கோன்மதுளைதன்னேரலருட்  
படுமாலரியவெருங்கினென்னுள்ளம்பயப்படக்கோட்ட  
டடுமால்களிறுபிளக்கக்கண்டேனக்கொராண்டகையே.

குஅ

பேட்டவாயில்பேற்றிரவுவவியிறுத்தல்.

வெடிக்குங்கழைமணிமுத்துபெல்லாம்வில்லுயிழுந்துகிந்து  
முடிக்கொண்டலாற்றாலிசோன்மதுளைமுராசிவெற்பிற்  
பிடிக்குப்படிமானெடுங்கண்ணிகொண்டுமுயன்றுபெறும்  
படிக்கங்குக்கொள்ளுதுமான்கண்ணியாமுயிர்ப்பாங்கியையே.

குக்க

ஹரி வினுதல்.

நினவாய்ந்துதியயிற்கோமான்மதுளைவிரிசிலட்டின்  
கணவாய்ந்தந்திருக்கலைக்கிணங்கெனதுநெங்கைக்கான்மினிவ  
ணனவாய்வகையறியேன்புதியேன்றமிகண்ணினன்யான்  
மணவாய்மலர்மடவீரோவண்யாதுநும்வாழ்பதியே.

எ஽

பேயீவினுதல்.

சலிக்கும்புலவர்கவிகெடச்செற்றுத்தரணிமுற்றுஞ்  
சொலிக்குங்கொடையுடையோன்வேண்மதுளைதன்ரூல்லரிய  
செலிக்குன்றமர்நும்பதிசொல்லகில்லிரிசினையனிக  
ளொலிக்குங்குழன்மடவீரென்னபேரீருளாழின்களே.

ஏக

கேடுதீவினுதல்.

நண்ணாவியக்குங்கடையுடையோன்சென்னைநாடனுயர்  
கண்ணார்களிக்கவருள்வோன்மதுளைக்கணின்சிலமயிற்

பண்ணூர்மொழிமடப்பாவங்களீராப்பகழிதைத்த  
புண்ணூர்களிரூன்றுபோந்ததுண்டோரும்புனத்தயலே

எ.ஏ.

ஒழிந்ததுவினுதல்.

ஆய்முத்தமிழ்வளர்ப்போன்மாறனனவண்ணன்மதுரை  
வேய்முத்து திர்க்குமஞ்சார்நிள்கொடுமுடிவெற்பொடெதிர்  
கூய்முத்திளமுலைகாலங்குடியன்மொய்குழலீர்  
வாய்முத்து திருமென்றேதிரங்தீரல்லிர்மாணித்தேழு

எ.ஏ.

யாரோயிவரிமன்தேண்ணம் யாதெனத்தேர்தல்.

மன்னுங்கலிகெடத்தேய்க்குங்கொடையன்மதுரைவெற்பிழ்  
றுன்றுங்தினையிப்பூம்புனம்போந்ததுணரித்துமனத்  
துன்னுங்கருத்தென்னையோலுப்பெரூடுவேழும்வினுப்ப  
பின்னும்சினவுகின்றார்யாவரின்தப்பெரியவரோ

எ.ஏ.

எண்ணந்தேஶிதல்.

சூழும்புலவர்களிகிதைப்போன்மதுரைவரைவாய்  
வாழும்பதியும்பெயருங்களிற்றுவரவுமென்று  
நீஞ்கதிரயிற்கையாரிவருக்குநெஞ்சிலில்லை  
வீழுங்கருத்தினைக்காட்டினவாய்மொழிவேறன்னவே

எ.ஏ.

தலைவன்கையுறையேந்திவருதல்.

ஒன்னூர்கழியவொடுக்குந்திறலுடையோன்மதுரைக்  
கொன்னாயிற்கையுடனிருக்கின்றகொழுங்கிதியிற்  
பொன்னர்கிறைவன்டறைக்குற்றபேதையொர்பூவுவியன்ன  
மின்னரிகுளையுடனிருந்தாளவண்மேவுதுமே

எ.ஏ.

தலைவனவீவகைவினுதல்.

பெருமான்வரோதயன்மாறன்மதுரைப்பெருஞ்சிலம்பிற்  
கருமான்னையத்தங்கணல்லீர்புதியேன்கரத்துத்  
தகுமாங்கணைப்படடுச்சாலவும்வாடித்தனித்துஙின்ற  
வொருமான்வரக்கண்டதுண்டோவுரையினிவ்வாண்புனத்தே

எதிர்மொழிகோடுத்தல்.

உலைக்கிளையாடயிலொண்கரத்திருகிதன்மதுரை  
மலைவிளையாடவர்தினையோம்பிக்கிளிவரவேர்ஸ்  
தலைவிலையாகவுமருங்கொடிச்சியபோரிய  
கலைவிளைமான்வரக்கண்டிலம்பாமிக்கடிப்புனத்தே

எ.ஏ.

இறைவளைநதுதல்.

பொருமான்மதகரிபொற்றேங்மதுஞாப்பொலங்குடிமித்  
திருமால்வாயன்னசேயிழையிரிவர்செய்ததென்னும்  
வருமான்பகழியும்வில்லுமற்றின்றிமனிக்கரத்தி  
லருமான்படத்தொட்டனராற்றமூழிக்கருமையோ

எக

பாங்கிமதியினவரவர்மனக்கருத்துணர்தல்,  
தேனலமோர்ந்துசிறையளிகுழிசெழுந்தோண்மதுஞாக  
கோனலமேவந்தடவாக்சாரற்குளிர்புனத்தி  
னேனலங்காவவிவண்மாட்டிலையிவன்மாட்டுமில்லை  
மானலங்காண்டவிவர்கன்கள்காட்டுமனக்கருத்தே

அடி

பாங்கிமதியுடன்பாடு முற்றிற்று.

### பாங்கிமிற் கூட்டம்.

—:0:—

தலைவனுட்கோள்சாற்றல்.

மல்லுந்தடுமாணெடுங்கைக்களிற்கீனாயான்மதுஞாக  
செல்லுந்தருவாக்கொம்பரன்னீர்நுமாசிறஷுக்கீ  
மூல்லும்பகலுமறைதொண்டுசெய்தற்காம்பையா  
ஸில்லுங்களென்றமைப்பேனன்னீயான்மினிழலளித்தே

அக

பாங்கிதுலழறகிளத்தல்.

செழிக்குங்கழழவில்லங்கனன்னீர்தஞ்செருவழியச்  
சுழிக்குங்களிறுகடாதுமாரேயெமர்குழிகளிபுற  
றழிக்குங்கரத்தனடனமாமதுஞாதனானாட்ருவி  
கொழிக்குமணிமுத்தொளிர்மலைச்சாரற்குறவர்களே

அப

தலைவன்றலைவிதன்னையுர்த்தல்.

மல்லாரகலமர்த்தொங்கலான்றமிழ்மாறனிதிச்  
செல்லார்கரத்தனமதுஞாயங்கோன்சென்னைநாட்னையீர  
கொல்லார்களிறுக்குழுவுறநூசாரற்குலமகளே  
நல்லாரவின்மன்பிறர்யாவகோயின்தானிலத்தே.

அந

பாங்கியறியாள்போன்று வீனுதல்.

பொறைகழுநெஞ்சத்தளியோன்மதுஞாப்பொலஞ்சிலம்ஏ  
னிறைசெழுகோட்டுமணிமுத்தெற்றந்துசிலம்பெதிர்க்கு  
நைறகமழுஞ்கண்ணிவேய்ந்தரும்பண்ணையந்துசிற்குஞ்  
சிறைகளபலருள்பார்கண்ணதேயன்னல்கிர்தனையே

அக

இறை யோனிஹவித்தன்மையியம்பல்.

நோக்குங்குவளைகளாங்கணக்னாற்பகவாமருங்குல்  
ழுக்குங்குமுதமதாஞ்செய்பவாய்பூண்முலைமுடியாங்  
கோக்குஞ்சேரங்கடவுங்கோன்மதுாக்கொழுஷ்தியங்  
தேக்குந்தடகெடுஞ்சேர்ச்சென்னையன்வத்தேதெமாழிக்கே. அரு

பாங்கி தலைவியருமை சாற்றல்.

கிளைக்குந்திறவெடுக்கேதாளண்ணலேமிற்மேவுதற்கிங்  
கிளைக்குமெளியவெளன்றெண்ணமினீரெதிர்க்கான்தானாவென்று  
கிளைக்கும்புகழின்மதுரையங்கோன்செமுஞ்சென்னையன்னால்  
கிளைக்கும்பிறருக்குமாலருமந்தகிளிமொழியே. அரு

தலைவனின்றியமையாமையியம்பல்.

கொன்னுரயிற்கண்மயிலையன்னுபயழுங்கழமுமுதுந்  
தென்னுர்மழையான்றையின்றமையாதுதுபோற்சிறந்த  
பொன்னுர்தலைவன்மதுரைநிதியம்பொலிந்தசென்னை  
யன்னுரோருவாயின்றமையாதென்றனுருயிரோ. அன

பாங்கினித்தறைநியேகேள்றுகையேன்றல்.

ஈயேபென்விரப்பாளாக்கரக்குமிவறன்மைபர்  
போயேகழியவளிகொண்மதுாப்பொலங்கிரியின்  
வாயேவளையகண்ணாலுயிற்போய்நின்மனக்குறையை  
நியேயறைகநறைகமழுதின்டோணெடுந்தகையே. அஅ

பாங்கியைத்தலைவன்பழித்தல். [ஞ]

வில்லெரன்றுவர்ஜுதுதன்மாட்டடைந்தென்னுவன்மெலிமையெல்லா  
சொல்லென்றியானிற்றெருட்டந்ததென்னுந்தடந்தோண்மதுாக்  
செல்லொன்றுவானிமிர்பூம்பொழிந்தசென்னையன்னுய்சிறிய  
புல்லொன்றுகொண்டுகருங்கடனீந்தப்ப்புகுந்ததுவே. அகு

பாங்கிபேதைமையூட்டல்.

இன்றக்கமாமலர்த்தொங்கலங்தோளிறையோன்மதுாக்  
குன்றக்குறவர்மகள் சிலைவாங்கிக்குனித்துானின்று  
கண்றக்கலையும்புலுங்கொலுங்களையொத்தகண்ணால்  
பொன்றக்கவல்பிறாக்கோயுணராதபொருளினளே. கூடி

காதலன்றலைவி முதறிவுடைமைமேரழிதல்.

கரிக்கொம்பனையழுலையாயேழுவெங்கலிமுழுது  
மெரிக்குமளியன்மதுரையங்கோன்சென்னையீர்ம்பொழில்வாய்

விரிக்குங்தழைய்தொர்மாதவிக்கீழ்வெவ்விடாய்கழியப்  
விரிக்குமிளாநீரளித்தவர்க்கேதுகொல்பேனதமையே.

கூகு

பாங்கிழன்னுறு புணர்ச்சிழறையுறக்கூறல்.

நலங்தருதேவற்கைந றங்தார்மதுரைநனகார்சிலம்பி  
அலங்தருதோளன்னலேயிருவீருமாருதனியே  
வலங்தருசென்னையம்பூம்பொழில்வாயெழின்மாதவிக்கீழ்  
கலங்தனிராயினன்னுலென்கொலாயினிக்காரியமே.

கூகு

தன்னிலைதலைவன்சாற்றல்.

பொருளான்றியின்றிவ்வுகமென்பாரதுபோன்றினியா  
ஹருளொன்றுமானெனுந்தேரன்மதுரையுதாரிவெற்றி  
விருளான்றியொன்றும்பொருவாக்குழவியையெப்துறவின்  
னருளான்றியின்றுகண்டாய்ப்பிதொன்றுமணியிழையே.

கூகு

பாங்கியுலகியலுரைத்தல்.

வடுவின்றியகெற்தாயக்கொர்வாலுடைமங்கிதழீஇக்  
கடிவன்றுயில்வதுகண்டனையேகமழ்பூஞ்சிலம்பா  
நுவென்புகழாபரணன்மதுரைந்தென்னையன்ன  
நெடுவண்குழலார்தமைப்பெறுவாயினிவௌராந்தே.

கூகு

தலைமகன்மறுத்தல்.

கோனையான்வெங்கொடுங்கலிதேய்க்குங்கொடையிழையர்  
வானையான்சிலைமாரண்மதுரைவாயைனைய  
தெனைபூங்குமுற்சிறடிப்பாவையின்றேமொழியை  
மானையாய்வரவேனீயெனுரூயிரவைத்தடின்னே.

கூகு

பாங்கியந்தீயச்சுறுத்தல்.

பனிக்குங்கதிர்குங்றப்பாய்ப்பரியுந்திப்பகல்கரங்தான்  
ஹனிக்குங்தகையினர்செல்லுதிர்யாங்களுங்தங்கலமா  
வினிக்கும்புகழின்மதுரையங்கோன்வெற்பிலெப்பொழுதுங்  
குனிக்குஞ்சிலையினரீட்டியர்காணங்குறவர்களே.

கூகு

தலைவன்கையுறைபுகழ்தல்.

பேனூர்கழியவொழிக்குங்கிறப்பெருமான்மதுரைச்  
சேனூர்முகிலுரிஞ்சச்சுழுநெமுமதிட்சென்னையன்னீர்  
மானூர்களைவயினீங்கித்தவம்புரிந்துங்கண்மணிப்  
பூனூர்முலைகொளவந்ததுகாணித்தப்பூங்தழையே

கூகு

பாங்கிகையுறைமறுத்தல்.

இக்குன்றத்தென்றைக்குமில்லாவிருந்தாயிருப்பதனு  
லெக்குன்றத்துள்ளதென்பாராமாயாங்களேலமிளாமா  
னூக்கின்றசிற்றடியல்குல்கண்டாலுசிதன்மதுனா  
மைக்குன்றத்தாம்பழியீர்ஞ்சிலம்பாரின்கைமாந்தழூயே.      கூடு

ஆற்றுநேஞ்சினே டவன்புஸ்த்தல்.

இழையேயெனுமருங்கேழைபொருட்டினைவாயிளைத்துக்  
குழையேபெறுமென்றனினஞ்சமீடுமென்கொலாமளியின்  
மழையேயெனுங்கைமதுனாயங்கோயான்மரிவளாவாய்த்  
தழையேயெனும்பெயர்சீங்கனிதுமுன்றவுஞ்செய்ததே.      கூகு

பாங்கியாற்றுவித்தகற்றல்.

பொற்பாரிளமூலையாளின்பொருட்டுப்புலம்பினைந்து  
நிற்பாயினியிவணிற்கலைஞிமிர்தோளரிய  
வெற்பாமதுனாயங்கோன்புகழூன்னவிளங்குகதி  
ரெற்பாடடைமதியேற்குதுமாளின்கையீர்ந்தழூயே.      காலூ

இரந்துதறைபெறுதுவருந்தியகிழவோன்,

மடலேபோநுளேன மதித்தல்.

உடலொன்றுயிரினுற்றுளேரிளமூலையான்டொடாடியின்  
கடலொன்றுகாமக்களைபுரள் வெள்ளங்கடப்பதற்கோ  
ரடலொன்றுகேசரியன்னும்மதுனாவெற்பார்ப்பனைமா  
மடலொன்றுளதுபுணையிற்கவலன்மதினெஞ்சமே.      காக

பாங்கிக்குலகின்மேல்வைந்துனாத்தல்.

மனிததுப்பனையவுங்கேழிதழிப்பாவைவையம்முழுதுந்  
தினித்துப்படர்புகழான்வேண்மதுனாவின்டோய்சிலம்பிற்  
பினித்துக்கவற்றமுபெருங்காமமழும்கப்பெறினிளொஞ்ச  
துனித்துப்பனைச்செங்கொழுமடலூரத்துனிவர்களே.      காஜ

அதனைத்தனிமேல்வைத்துச்சாற்றல்.

ஒண்ணிறநிறுடலிற்புசிப்புளையினேடெடருக்கங்  
கண்ணியுஞ்சுடமடன் மாக்கடாய்க்கிழிகையிடத்துப்  
புண்ணியவரளன்புகழ்சான்மதுனாப்பொருப்பனையீர்  
நன்னிதிநுசீராங்குமறுக்குவனுளையின்றே.      காங்

பாங்கிதலைமகளவயத்தநுமைசாற்றல்.

வின்டார்கரத்தன்னின்மாரன்மதுனாயொரவெற்பனைய  
வண்டார்விழியள்வடிவமெல்லாநிவளாகுவைதங்

கண்டார் மொழியுங்கருங்குழனுற்றமுங்கைவருடே  
வொண்டார்புயத்துவெற்பாலூர்கவாழியொருமடலே.      காச

தலைமகன்றனளைத்தானே புகழ்தல்,

கன்றென்றாரியசெங்கரந்தள ந்கைபிர்கமழ்நெடுந்தோ  
னன்றென்றவள் என்மதுரையங்கோனலஞ்சார்சிலம்பின்  
மன்றலம்பூங்குழற் றீருகையன்னுளொளாளிர்மாமருங்கு  
விள்றென்றநரதையுண்டென்றுமன்னவெழுதுவனே.      காடு

பாங்கியருளியல்கிணத்தல்.

கிலைவளர்கையன்றிருமான்மதுரைக்கெழுஞ்சிலம்பிற்  
கலைவளர்தண்ணளியோரூரலர்கட்டழித்துக்கண்ணர்  
கிலைவளர்பார்ப்பொடுமுட்டையும்போக்கிநடியகண்ணிக்  
குலைவளர்பெண்ணைக்கொழுமடலேறுபுகொற்றலரோ.      காச

கோண்டுகிலைக்குறல்.

பொரும்பனையார்கரவேழமஜையவன்போற்றும்பொன்னுஞ்  
துரும்பனையார்மதுரைக்கோன்வணாமினாச்சொன்முதிர்செங்  
கரும்பனையார்சின்குறைறுமுடியாரேற்கரும்பனையார்  
தரும்பனையார்வெற்பநேர்க்குறைறுமுடிப்பர்தவிக்கலையே.      காஏ

தலைவியினமைத்தன்மைபாங்கிதலைவற்குணர்த்தல்.

முற்றிலெடுத்தொளிர்முத்தம்புடைக்குமம்முன்றில்லவகிச்  
சிற்றிலைழைக்குறைஞ்செய்யுமெஞ்சிற்றடிநேர்  
மற்றிலைவான்றருவென்பான்மதுரைமஞ்சார்சிலம்பா  
கற்றிலெளான்றுமவட்பொருட்டென்னீகவலுதியே.      காஏ

தலைவன்றலைவிவந்தியவள்ளணமுரைத்தல்.

தாகக்கலைபயிலும்புலவோர்க்குத்தனங்குனிய  
லாகக்குவிக்குமதுரையங்கோனசென்னைநாடனையாய்  
நாகக்குருளையொர்நாகமணங்கியவாறுணர்மோ  
மேகக்கருங்குழலாளென்னணங்கிமலிவித்ததே.      காச

பாங்கி சேவியருமை சேப்பல்.

செறிபங்கிவாதளிக்குமதுரைமஞ்சார்சிலம்பிற்  
பொறிவண்டறைமலர்த்தார்மொய்ம்பகேளொமர்பூங்குழலர்  
ளொறிபங்கெதடுத்திலளீர்ஞ்சையாடிலளின்னமுய  
ரலிபண்பறிந்திலள்யானவட்கெண்கொலறைகுவனே.      காக

தலைவன் சேவ்வியேளிமை செப்பல்.

கொடைசேர்கரத்தன்மதுாயங்கோன்குளிர்மால்வாவாய்த்  
தடைசேர்புனற்கொர்கிறவழிகாட்டலிற்றாதுறைபூக்  
தொடைசேர்குழலிக்கென்றுன்பஞ்சிற்குதுநீசொல்லுவையே  
நடைசேரனமணையாய்நிற்றமுனிகயப்பிக்குமே.                           ககக

பாங்கி யேன்னை மறைத்தடின் னோனிதெனநதுதல்.

வருகெடுந்தானையன்வள்ளன்மதுாமஞ்சார்சிலம்பிற்  
றநாராறுங்கிஞ்சௌலோவிலிருக்கக்கொஞ்சுதன்மையன்றே  
யிருகெடுந்தோளன்னலேயெலிவாழிமற்றென்னையன்மிக்  
கருகெடுங்கண்ணிக்கழைமுத்தோட்டுனருமக்காரியமே.                           ககவ

அந்நைக்போறுஅதவன் புலம்பல்.

பகைகொண்டெதிர்க்குநர்ப்பற்றறத்தேயக்கும்படலையங்தோண்  
மிகைகொண்டவெற்றிமதுாயங்கோமான்வியன்சிலம்பிற்  
றகைகொண்டமம்மர்தனி துழல்வேளைத்தனிமொழியா  
நகைகிகாண்டதைக்கிண்றனவிதியேகொன்னறுதுதலே.                   ககந

பாங்கி தலைவனைத் தேற்றல்.

கொடையானெடுங்கலிகுன்றச்செற்றேன்குளிர்மாமுகத்த  
நடையாறுயருமதுாயங்கோன்சென்னைநாட்னையா  
எடையாள்பிறவிடமாடாள்பிறவொன்றுமென்னையன்மிக்  
குடையானாறுஞ்சௌலோகாய்யான்மலிரிக்குணத்தினளே.                   ககச

பாங்கி கையுறையேற்றல்.

ஏழமிடிக்குக்கொடைக்கூற்றுடையிழையேன்மதுா  
மாழைமுடித்தன தனசிர்ச்சிலம்பதருகமணிக்  
கேழைமுடிக்குங்களிர்நகையாட்குங்குமுள்ள  
ஆழைமுடிக்குங்கருவியிதுற்றஙின்னெண்டழையே.                           ககரு

கிழவோனுற்றல்.

மாவியலண்ணன்மதுாயங்கோயான்வாயணங்கா  
லாயியினையவினைத்திங்குச்சோர்ந்தவெங்ககருசீர்க்  
காணியினையகருங்கண்ணினுளிவள்கட்டுளைச்சஞ்ச  
தினியினையதென்றுவென்கொல்யானினித்தேவதே.                   ககச

இறைவன்றனக்குத் துறைநேர்பாங்கி,

இறைவிக்கவள் துறையுணர்தல்.

பலகால்வருவனபசுந்தனமுகல்குவனபாவைகல்லீர்  
சிலகாண்விலக்குறக்கண்டனிரோவென்பன்செல்வாசிதி

பிலகார்மதுநாயிறைவன்சிலம்பினம்மீர்ம்புனத்தை  
விலகாணனங்களையாயெவனேவார்விருந்தினனே

ககள

இறைவியறியாள்போன்றுதறியாள்கூறல்.

வேலுக்குதேரொனவெவ்விடத்தேடுவிராய்க்கிடங்த  
நிலுக்குதேரேருங்கூவிழியாயின்தன்னிலத்திற்  
குலுக்குநிற்குந்துணைமலர்க்கையன்றுநாமதுநா  
மாலுக்குதேரேருங்கண்டாய்நெடுஞ்சென்னைவடமலையே.

ககா

பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல்.

வாஜையுங்கோட்டுமலர்க்கைமதுநாக்கோமான்சிலம்பிற்  
காஜையுங்காட்டுக்கருங்குழலாயன்றுகண்டதுண்டே  
யாஜையுங்கேட்டுப்பின்னுநாயும்பேரையும்பாதென்றமுன்  
மாஜையுங்கேட்டுமெம்மீர்ம்புனத்தேவங்தவள்ளலையே,

கக்க

பாங்கியைத் தலைவி மறைத்தல்.

நாவையெடுக்குதனன்றன்றுகாண்கநன்னூர்கழிய  
வேவையெடுக்குமிறைவன்மதுநாயிருஞ்சிலம்பின்  
மாவைங்காவினவிலவரும்வழிப்போக்கற்கண்டு  
பாவையினையையாய்சின்றுக்குறம்பழிமொழிக்கே.

கடா

பாங்கி யேக்னை மறைப்பதேன்தீர்த்தழால்.

நிறைக்கிண்றவன்பினன்ற்புலவேர்க்குநிதனிதிய  
மிறைக்கிண்றவள்ளன்மதுநாயக்கோன்வெற்பிலென்னையுநீ  
மறைக்கிண்றவா ரென்மலரடிபோற்றிவழுத்துதலைப்  
பிறைக்கென்றுமா மினைவா ஊதலாய்சற்றும்பேணலையே. கஉக

பாங்கிகையுறைபுகழிதல்.

மணியொத்தொளிர்ச்சிவாவானகையாய்மிகையாம்வறமைப்  
பினியற்றெழியவருள்வோன்மதுநாயக்கோன்வெற்பெருஞ்சிலம்பிற்  
நணியத்தகுந்ததுகாமவெவ்வேட்கைதனிமுலையா  
ரணியத்தகுந்ததுதானுள்ளிகாலிவ்வருந்தழழே.

கடங்

தோழி கிழவோன் றுயர்நிலை கிளத்தல்.

வானுர்கரத்தனமதுநாயக்கோன்வாயார்கடுவன்  
மேனூர்முதிர்மாங்கனிகெகாண்டெழில்மங்திவாய்தினிப்பக்  
கானுர்மலர்க்குழல் யென்னைகாக்கிக்காந்துருகிப்  
போலுரைராருவர்ப்பின்வந்திலரானம்புனத்தயலே.

கடங்

மறுத்தறி சுந்மைமாட்டல்.

இருவான்காத்தன்மதுரையங்கோன்வெற்பிலெப்பொழுதுங் தருவான்றமூகண்மிகப்பலபொய்க்கஞ்சாற்றினன்யா வென்றுவான்றுகின்காறுஞ்சிலம்பனுமூல்வனின்னம் வருவான்வரினவனுக்கினிப்பொய்சொல்லவாயிலேயே.

குடு

தலைவன் துறிப்பு வேறுக நேறிப்படக்கூறல்.

அன்பணிவான்றருவன்னும்மதுரையாயன்வெற்பின் முன்பணிவான்பலகாலடைந் துங்குறைறமுற்றவினருற் றென்பணிவான்குழலாபென்னையோதிருநிற்றுடலி லென்பணிவான்பெரியானெனவேயன்ன வென்னியதே.

குடு

தோழி தலைவியை முனிதல்.

துன்னித்திலவடமார்பன்மதுரைதுரைவனாவாய் முன்னித்தகையிற்றெனவற்றியேனினிமொய்ச் சூலா யுன்னித்தகையினான்ரோடேயுசாவியுஞ்ற்றுதினீ மன்னித்தருளலறனயலாளென்றனவாய்மொழியே.

குடு

தலைவி பாங்கியை முனிதல்.

ஒங்கிற்றெழுந்திக்தமாநிலத்தேயுசிதன்மதுரை வாங்கிவளர்ந்தநெடுஞ்சென்னையீர்மெபாழில்வாய்யயலி அங்கியிருந்துபுனம்பெரியாதநொதுமலராற் பாங்கியிரங்துவின்றுளென்றுக்குறும்பழிமொழியே.

குடு

தலைவி கையுறை யேற்றல்.

புரச்சொரியுமிலம்பாடடைந்தபுலவர்முக மலர்ச்சொரியுங்கொடையான்மதுரைமஞ்சார்சிலம்பிற் குலவச்சொரியுறைபொடுகொள்ளாவிட்டுவன்போ யலளாச்சொரியுமென்றுற்றருவாயிவ்வருந்தமூயே.

குடு

இறைவிகையுறை யேற்றமை பாங்கி

யிறைவற்துளர்த்தல்.

தழற்கணிலைந்தவெங்கார்வேற்சிலம்பதரணிமுற்ற விழற்கணிவங்தமதுரையங்கோனெடுஞ்சென்னையன்னுள் சமுற்கணிலொத்திமுலைக்கணில்லவத்துச்சரிந்தகருங் குழற்கணியென்னவுங்கொண்டனனீதாந்தகொய்தழழுயே.

குடு

பாங்கி தலைமக்குக் துறியிடங்கூறல்.

துணிதிகழுந்துசத்தருஞ்சிலம்பாதொடைதூங்கிசியர் கிணிதிகழுமொய்ம்பன்றிருமான்மதுரைத்தின்னூர்சிலம்பிற்

கணிதிகழ்நூங்கரங்காந்தளின்கீழ்மயில்கண்பாப்பும்  
பணிதிகழ்குழற்பளிக்கறையாங்கள்பயில்டிமே.

கந்த

பாங்கி துறியிடத்திறைவியைக்கோண்டு சேறல்.

விளாகெழுவேங்கையுங்கொய்துங்கலாபம்விரித்துவின்து  
விளாகெழுமஞ்செனுகளாடலுங்காண்டுநெடுமதின்வின்  
ஏற்காகெழுசென்னைவளாடுடையுசிதன்மதுவா  
வளாகெழுமாந்தருவியுமாடுதும்வாயிலே.

கந்த

பாங்கி நலைமகளைக் குறியிடத்துயித்து நீங்கல்.

பொருங்கண்ணனங்களையாய்வேண்மதுவாப்பொருப்பினை  
கருங்கண்ணைதிர்ந்துகடும்பகைகாட்டியகாலிமுற்று  
மொருங்கண்மிக்கொய்தின்குறுவுவிம்மாதவியொண்ணிமுற்கீ  
முருங்கண்ணலர்த்திமயிலாடனேக்கியமர்ந்தருளே.

கந்த

இறைவி யிறையோனிடத் தேரிப்படுதல்.

ஷண்டொடுமால்வளாத்தின்டோன்ஸ் தொவியன்சிலம்பிற்  
றங்கெடாடிருமுகையோடோரவுரோபதாவுமிரு  
வண்டொடுதேற்வழிதொங்டையோடிருமல்விகைப்பூஞ்  
செண்டொடுசிற்கக்கண்டேடுநெருவாமத்திருவிளக்கே.

கந்த

புரோசியின் மகிழ்தல்.

வின்னுங்தருவுமைனையர்மதுவாவின்டேர்ய்சிலம்பிற்  
பண்ணுங்தகையவிச்செயைன்னேவிந்தப்பாவைநல்லாள்  
வண்ணாங்தருமொருமதம்பொருவுசெவ்வாயமுத  
முண்ணுங்தொறுமிகினிக்கின்றதாலென்னுடன்முழுதே.

கந்த

புகழ்தல்.

தீரன்மொழியிற்குமான்மதுவாச்செழுஞ்சிலம்பில்  
வாரன்புலவுமயி, வோய்நின்வனமுலையி  
னேரன்பொடுதேற்றினையாயிருப்பதெயென்னியன்றே  
மாரன்மகுடங்கவனங்காச்சென்னிவைத்ததுவே.

கந்து

தலைமகளைத் தலைமகள் விடுத்தல்.

வின்னிவர்டன்முவரவோரங்துகெஞ்சம்விழைவிதெஞ்சு  
கண்ணிவர்டுகைகளித்தாங்குவின்றங்வரவுகண்டு  
தண்ணிவர்மத்தடங்தோண்மதுவாத்தனிச்சிலம்பிற்  
பண்ணிவர்த்தசொனல்லாய்களிப்பார்செல்கபாங்கியரோ.

கந்த

பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்.

இழைக்குஞ்சதைகயனிறைவன்மதுரையெழுஷில்வனாவாய்  
மழைக்கொண்டலன்னவோர்தாழ்க்குழலாய்சினமைஷிக்கன்  
குழைக்குஞ்சதைகத்திற்புனல்சின்திசிற்குஞ்குவளையிது  
தழைக்குஞ்சபடித்திதுமேனியனையமாந்தண்டளிரோ.

கந்த

தலைவியைப் பாங்கிற் கூட்டல்.

துன்னார்பகைமதைாலீக்கின்றகோன்மதுரைவனாயின்  
றென்னார்தனியிடம்வைகற்றகைததன்றுசேயிழைகேன்  
மன்னாரனியதோர்செய்குஞ்சியற்றிவனாயெதிர்கூய்:;  
போன்னார்வடத்தகல்லுாலுமாடிடப்போதுவமே.

கந்த

நீங்கித்தலைவற் கோம்படை சாப்றல்.

பண்ணங்குறவிரண்டொன்றுகவாசபடுத்துறுமவ  
வண்ணங்தைகயன்வளர்மாமமதுரைமஞ்சார்சிலம்பிற்  
பெண்ணங்கொடியையின்னேடொன்றுசெய்தவிப்பேதயையுன்  
நெண்ணங்தனில்வைத்திடுறுவேலெம்மிறையவனே.

கந்தக

உலகியள் மேன்பட்டவிருந்து விலக்கல்.


ஆயுஞ்சமிழுனடன்மாமதுரையநங்கன்வெற்பிற்  
காயுஞ்கதிரிலைவிறைவாவென்கொல்காயிருவி  
வேயுஞ்சிறுகுடில்வைகிரவம்வளாமிழபோ  
டேயுஞ்கலைக்கறியுண்டவிற்சற்றுமிலையிதமே.

கசக

விருந்திறை விரும்பல்.

கடியோலெவுகனின்றேன்மதுரைக்கடவுரைப்படுங்  
கொடியோடிகலுமொர்சிற்றிலையாய்நுங்குரம்கைபயின்வா  
யிடியோட்டயிலுங்கலைமான்பொரியலிறைச்சியன்றே  
குடியோடெனைக்கதிகொண்டுய்க்குமினபக்கொழுமமுதே. கசக

பாங்கியிற்கூட்ட முற்றிற்று.



ஒருசார்பகற்குறி.

கிழவோள் பிரிந்துமிக்கிழத்தி மாலையம்போழுது  
கண்டிரங்கல்.

பொன்னேடுலவுகையான்மான்மதுரைப்பொருப்பளையா  
யின்னேடுலவுகறமாகப்பியழிற்குவளை

தன்னேடலர்த்தியதைங்கணைக்கேள்வன்கைத்தாமரையை  
யென்னேகுவித்திலையாலின் தமாலைபெனும்பொழுதே.

கசு

பாங்கி புலம்பல்.

நீலப்பெறுமுகிற்கையான்மதுரைநிர்சிலம்பிழ்  
போலைப்பொருவுமென்றேளிபுலம்பசிருள்பரப்பிச்  
சேலைப்பெறுகொடியோன்கரதாமரையைச்செழிக்கு  
மாலைப்பொழுதினுக்கென்னேவள்செய்தவல்லினைபே.

கசா

தலைவளீட்டத் தலைவி வருந்தல்.

கொடைத்தருதகயன்குணவான்மதுரைக்குளிர்சிலம்பிழ்  
லுடைத்தருமென்மலராவனகொட்டுவெள்ளோதிமுத்தின்கின்  
பெடைத்தருமென்னடைமேவுமென்னயப்பெற்றியவெள்ள  
மடைத்தருமுன்னரடைதரகில்லருந்தகைக்கய.

கசு

தலைவி யைப் பாட்டு கழறல்.

பரிந்தார்வமுற்றருஞ்சுற்றுத்தமுக்கான் ஸ்ரூதுதவி  
புரிந்தார்மதுரைப்பெருமான்கீடு விற்புவனையர்  
மிரிந்தார்மடவியர்வண்ட்டையார்ப்பணையற்புயத்தர  
குரிந்தார்குழலியென்னேநனிவாடித்துயர்கின்றதே.

கசு

தலைவி முன்சீலப் புறமோழி மோழிதல்.

நறைகமழுகண்ணியந்தாளனல்லே ர்மசிழப்புரக்கு  
மிறைவன்மதுரைப்பான்றின்வனைமிசையில்லைக்கொலாங்  
கறைத்தருவேவெலாமான்றேர்க்கடாய்முன்கலங்தகள்வர்  
குறைபலகண்டுங்கழுமுறமவரிற்கொடியவரோ.

கசுக

பாங்கியோடு பகர்தல்.

மால்கெழுசெஸ்ன்றென்மாறன்வரோதயன்வாணன்வடி  
வேல்கெழுகைன்மதுரையங்கோன்றின்வியன்சிலம்பர்  
பால்கெழுவெவ்விடமிட்டவிட்டின்தாங்குமுன்னபம்பொழில்வாய்ச்  
குல்கெழுகாங்குழலாயின்பளித்தனர்துன்பமிட்டே.

கசு

பாங்கியச் சுறுத்தல்.

பொலங்தார்ப்புநட்புயத்தான்மதுரைப்பொருப்பின்முனங்  
கலங்தார்பொட்டுக்கவலுகியேன்முகக்கண்டயிர்த்து  
நிலங்தான்பயனங்காக்கப்பிறராசிறுவின்வை  
யிலங்தானிருந்துக்கெய்யினென்னேசெய்வையிர்க்குழலே கூடு

நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்.

வின்ன ஊந் தருவுமனையான் மதுரைவியன்சிலம்பிற்  
றண் ஊந் தலங்கலங்தோளருமித்தமியேனுவித்த  
முன்னும்வெண்பாகொடுநீரும்புரையவென்னோதிமங்தான்  
பண் ஊம்படிவங்ததான்முன்னரானபழவினையே

கசக

தலைவிக்கவன்வரம் பாங்கி சாற்றல்.

கைங்கின்றமேகத்தடைவாய்சிதிகவினப்பொழுயப்  
பைங்கின்றகபன்பதியாமதுரைப்பராரைவெற்பில்  
வைங்கின்ற பூத்தக்ளைவேனையாரின்றுவந்தனரான்  
மைங்கின்றநீந்குழலாய்கேட்டிமான்றேர்மரீக்குரலே

கருவ

தூப்புமாகச் சேறிப்பறி வழுத்தல்.

பூங்தினைக்கொய்யப்புதுந்தனராலைமர் பூவையன்னார்  
தேந்தழழுகொய்யகில்லாள்ளியன்பருஞ்சேயரெழுன்  
மாங்தரின்மாலனையான்றமிழ்ருந்தனமதுரையெனும்  
வேங்தனதீர்ஞ்சுக்ளைகல்லூஞிரு, முழிலவெற்பகததே

கருக

முன்னீலைப்புறமோழி மேநிந்தலி வழுத்தல்.

தினைப்பொருட்டாகவுமைக்கடிந்தேஷன்றதேங்கிளிகாள்  
வினைப்பொருட்டாகவுறையன்மினர்விற்சேர்தொடைய  
னைப்பொருட்டாகங்கிவண்ட்டறைநறநஞ்சுகாண்மதுரை  
தினைப்பொருட்டாம்வாயங்பர்மறந்துதரிப்புனுமே

கருவ

முன்னின்றுணர்த்தல்.

நைபயில்வேங்கைந்றுமலர்பூத்தண்டாட்டிப்பத்  
தினைபயில்பூங்கதிர்கொய்தனார்கான்கசெறிப்புமார்  
வினைபயில்வெந்றிக்குடையான்மதுரைவின்டோய்ந்தவெற்பிற்  
சுக்ளைபயில்காவிகள்கொய்தலும்போயதுகுழுமக்கே

கருங்

முன்னின் றுணர்த்தி யோமிபடைசாற்றல்.

இனாந்தார்கடலன்னக்ளியதுற்றவெளியர்தம்மை  
வினாந்தாதரிக்குமதுரைவெற்பரமநவேலைமைநீ  
கலாந்தாரளிநெடுங்கந்தனரைத்துக்கவினுடலந  
திளாந்தாலுமின்னையல்லாலில்லைவேற்மார்சிற்றினைகே


கருச

கிழவோன் றஞ்சம்பேறுது நேஞ்சோடுகிளாப்பு.

மன்னிக்குடம்புரைவால்வளையினவயன்முழுதுங்  
தென்னித்திலங்திகழுகோமான்மதுரைஞ்சென்னை

ஞ

ஞன்னிக்கடவாவாழுங்குறவருலுத்தர்கரப்  
பொன்னிற்கரந்துவைத்தானெஞ்சமென்கொல்புரிகுவமே கடுகு  
ஒருசார்பக்குறி-முற்றிற்று.



### பகற்குறி யிடையீடு.

—:0:—

இறைவனைப் பாங்கி துறிவரல் வீலக்கல்.  
கானக்குறவர்கு மீஇங்குறைக்குயங்கரங்கொண்  
டேனற்குரலரிகினறனராலிருகோட்டொருகைத்  
தானக்களிறைனயான்மாமதுநாத்தடஞ்சிலம்பா  
நானக்குழலியிராளிங்களை தினநன்னுறுமே கடுசு

இறைவியைக் துறிவரல் வீலக்கல்.

பொன்னையிரவலர்க்கார்மமழைங்குபொழிமதுநாச  
சென்னையினையனயாயொன்றுகேணின்றன்செவ்விகண்டு  
நின்னையெவதுள்ளிக்கொல்லோவயிர்ப்புறுவீரலை  
மன்னையவருந்தினம்வருமாவிவ்வகன்புனத்தே கடுன

இறைமகளாடிட நோக்கி யழங்கல்.  
கணிமுத்தமிழ்வளர்ப்போன்மாமதுநாக்கவின்சிலம்பு  
மனிமுத்தருவியுஞ்செய்குன்றுமாங்கிழுஞ்மாதவியுங்  
தினிமுத்தலர்வடத்துசலுமாவினியென்செய்யுங்கொண்  
னணிமுத்தமாய்ப்பிரிவார்தெரிவார்தம்மினல்லவரோ கடுஅ

பாங்கி யாடிடம் விடுத்துக்கோண் டகறல்.

ஆயுங்கலைவல்லவன்னன் மதுரையினுங்கூட்டு  
தோயுஞ்சிலம்பரிவண்வருவாரிந் தத்தே தாகைநும்தேமல்  
வாயுமனமும்வைத்தேகினெளன் றவகுத்துநாயின்  
னீயுமறவலையாவில்லடைகுதுநிதிதனோ. கடுகு

பின்னேணுந்தகை துறிவயினீடு சென்றிரங்கல்.  
பயிர்காணவேள்ளியன்பண்பண்மதுநாப்பரானாவெற்பின்  
மயில்காண்மலரளிகாளின்தமாதவித்தண்ணிழல்வெவல்  
வெயில்காணனையவோதமியேனைகிடுத்தரிசே  
ரயில்காணிருஷிழியரடையாதங்கமர்ந்தனரோ. ககுடி

வறுங்களநாடி மறுகல்.

களிகாண்மனத்தொடுறும்பைஞ்சிறிஹத்துக்கவின்சிறைய  
களிகாஞ்சிவவரும்புனந்தந்தகிலேசமன்றே

யாரிகாளமாமுகிலன்னுண்மதுரைமஞ்சார்சிலம்பி  
லொளிகானெடுமில்விததெணானக்கீங்தவொருதுயனோ.

கசுக

துஹந்தோடிவாழூழிஸ்நோக்கிமதிமயங்கல்.  
நிதியையுடையவாதுப்பக்கும்பயனைதிப்படையா  
விதியையுடையவாதுவன்மேவ்வாறுவியக்குமுயர்  
மதியையுடையமதுரையங்கோமான்வனையனையர்  
பதியையடையவெனாமுழுன்றுபதைப்பதுவே.

கசுக

பக்குறியிடையீடு-முற்றிற்று.

### இரவுக்குறி.

இறையோனிநூட்துறிவேண்டல்  
வருவிகுங்தோம்பலறனென்றவள்ளுவர்வரம்பொழியாற்  
நிருவிகுங்தென்றுமளிக்குமதுரைக்கெழுஞ்சிலம்பிற்  
கருவிகுங்தெங்குமுகினமழுசிங்துங்களையிருள்வா  
யொருவிகுங்தாய்தொடியீர்வருமோவன்னினுங்களுக்கே. கசுந  
பாங்கிநேறியினநநுமைகூறல்.

வில்லைப்பயில்கரவேண்மாமதுரைத்திண்வெற்பனைய  
மல்லைப்பமுகுதனித்தோட்சிலம்பவரவெவனீ  
கொல்லைக்குறவர்கொடுமராவுர்க்கெழில்கொண்டுகக்குங்  
கல்லைக்கொடுமாஸ்களிறுகடியுங்களையிருளோ.

கசுக

இறையோனெறியினதெளிமைகூறல்.

அல்குலரவுமுலையாஸ்களிறுமருநறவம்  
பில்குகுழவிகுஞங்கண்டுகைநந்தவிப்பேதெலியன்றே  
பல்குசிதிமிற்பயிலவோன்மதுரைப்பராரைவெற்பின்  
மல்குவெருவாத்தாயுவைகண்டுமயங்கலனை.

கசுடு

பாங்கியவனுட்டனியியல்வீனுதல்.

என்னமலர்தாழ்குழுங்மலரதெந்தகழுபென்னதழு  
பொன்னவிளமுகீச்சாங்குதன்னசாந்துரும்பொய்தலெவன்  
மன்னனையமதியான்மதுரைமஞ்சார்சிலம்பா  
வன்னமெனுகடையார்சின்வளநாட்டரிவையர்க்கே.

கசுகு

கிழவோனவனுட்டனி யியல்வீனுதல்  
பொருளாமெங்காட்டியனீயென்னுசாவிற்பொன்னேரளிக்கு  
பூருளாரிரதமதுரையங்கோஆுசிதன்சிலம்பி.

வருளாபெனக்கணியாங்தழழயாடிடமானவெல்லா  
விருளார்நெடுங்குழலாயுங்கணுட்டவியம்புதியே.

கச்ச

அவற்றுத் தனினுட்டணியியல்பாங்கிசாற்றல்.

மாங்தர்வியக்குமதியான்மதுரைமணிச்சிலம்பிற்  
காங்தனம்பூவெங்கருங்குழம்பூசங்தனங்கலந்த  
சாங்தமெஞ்சாங்தமெழின்மாங்தழழபெங்தழழயிறைவா  
தேங்தளம்புன்னைநருங்மூலாடுந்திருத்தலமே.

கச்ச

இறைவிக்கிறையோன் தறையறிவுறுத்தல்.

கள்ளார்கருங்குழலாய்கின் னெழிண்முகங்காண்பதற்குப்  
புள்ளார்தொடைசேர்புயத்தான்மதுரைப்பொருப்பினின்று  
தொள்ளாயிரவர்கரங்கொண்டுழற்றெரிசுட்கணுக்கும்  
விள்ளாசிறைநள்ளிருள்வரக்காதலர்வேண்டினாரோ.

கச்ச

நேராதிறைவி நெந்தோடுகிளத்தல்.

மல்லார்புயத்தன்மதுரையங்கோன் வெற்பர்வம்மினன்று  
கல்லார்சிறுநெறிக்குருமூலாவருங்கண்மழுக்க  
வில்லார்காத்தினீட்டியாம்வனவேடரெல்லாநு  
சொல்லாதிரியுமிருள்கண்டுமெங்கனஞ்சுசொல்லுவதே.

கன

நேரிழைபாங்கியோடுநேரிந்துரைத்தல்.

பொருளைவிரும்பியும்போற்றியும்பாராப்புகழுடையா  
னருளைவிரும்புமதுரையங்கோன் வெற்பரார்குழலா  
மிருளைவிரும்பியிருப்பவராகவினென்னைகொல்லோ  
தெருளைவிரும்பியவர்க்கினியாமொன்றுசெப்புவதே.

கனக

நேரிந்தமைபாங்கிநேந்தகைக்குறைத்தல்.

சிருமருஞ்சிகழுகோன்மதுரைநற்சென்னையன்ன  
வாருமணிவடமுஞ்சேசினாமுலைமாட்டுவைகி  
யாருமலியிருள்வாய்வரநேராவவன்மனதை  
நேருமளவிரங்தேன்கமழுதின்டோனைடுந்தகையே,

கன

துறியிடைநிறிழுத்தாய்துயிலறிதல்.

தூஷ்துப்பறியப்பகைதொலைப்போஸ்மதுரைழுதுநால்  
படித்துப்பழுமலவுவனைவாய்வறும்பைக்தழழக  
ளொடித்து கொண்டுருங்கறையடிவேழமங்குற்றுதுகொல்  
லடித்துச்சிறகளைழுஞ்சுநூற்றல்கின்றவாரணாக்கே.

கனங்

இறைவிக்கிறைவனிவரவறிவுறுத்தல்.

உன்னித்தனையடைக்கோடையளிக்குமுயர்புகழே  
மன்னிப்பெராமாமதுரைமைதோய்வணாவாபிருட்கு  
மின்னிக்க திர்செய்கெடும்வேல்ளினக்கின்மினகப்பவங்தார்  
கன்னிக்கருங்குமலாய்புன்னைஞாங்கரங்காதலோ.

களசு

அவட்கோண்டு சேறல்.

பொருங்கண்ணிகுடிப்புகுமாற்றலைப்பொருத்தழி  
மருங்கண்ணிவந்தமதுரையங்கோன்வணாலாய்விராசின்  
கருங்கண்ணினின்றகுவணையுங்கொய்துக்கிர்நகையின்  
வருங்கண்ணிமுல்லையுஞ்சுவுவனீரங்குமுன்மாமயிலே.

களது

துறியுயித்தகறல்.

இறைநீர்மையனடன்மாவணையானல்லியலுடைய  
சிறைநீர்மதுரையஞ்சென்னையன்னுயிரிர்டூம்பொழில்சேர்  
சிறைநீர்த்தடம்பொய்க்காப்பிரியாம்பல்கொய்தேர்சிறக்கும்  
பொறைநீர்வின்னீரங்குமல்வேய்வணிங்கேசிற்கபுக்குவணே. களசு

வண்டுறைதாரோன்வந்தேதிர்ப்படுதல்.

சிமான்விறல்சேர் திருமான்மதுரைசெழுஞ்சிலம்பில்  
வாமானகதிரினைக்கானுவிக்கங்குவின்வாய்வருமென்  
ஞாமானளிகொல்லோவன்றேவினிப்பின்னையார்திறப்பார்  
பூமான்குழற்றிருவேங்கின்றனருமாப்போதகமே.

களன

பேநுகளாற்றினதநுமைநினைந்திரங்கல்.

கழைக்கார்முகத்தினைன்னும்மதுரைக்கசிவின்சிலம்பி  
ஞுழைக்கார்தகுமுருமுக்குராற்கேட்டறுகோதையினிப்  
பிழைக்காவகையென்றுகுஞ்சரமோடப்பிழிமயங்கிம்  
மழைக்காரிருள்வயினீளங்களேவள்ளல்வந்ததுவே.

களஅ

புவலன்ஷேற்றல்.

தொடைமின்னுதின்தோஞுசிதன்பகைதொலைக்குஞ்சுடர்வாட்  
படைமின்னுகையன்பதியாமதுரைப்பனிவணாமே  
ஞுடைமின்னுமாமயிலன்னுயிருள்வழியுற்றிடக்கை  
பிடைமின்னுமின்னயிலேகாட்டிவந்ததின்றென்றனக்கே.

களசு

புணர்தல்.

பாவார்புகழ் பெறுபண்பான்மமதுரைப்பனிமலைவாய்த்  
தேவாயிரதம்முண்டுளங்களித்தாங்குநறவுகின்த

மாவார்ந்று மினாம்புன்னையின்கீழியலாய்மணக்கும்  
பூவார்குழவிம்மடமாதரின்முடுனர்தனமே.

கஅப்

புகழ்தல்.

சருமாமணியடைவாய்ச்சற்றஞ்சற்றகவிகெடுக்கும்  
பெருமாணனிச்தியாளங்மதுாப்பெருமலைவாய்ப்  
பருமாமணிபல்லிருப்பிலுமென்னரவப்படங்கா  
ளருமாமணியினிவளல்குல்போறலரிதுமக்கே:

கஅக

இறைமகளிறைவளைக்துறிவரல்விலக்கல்,

ஊருங்கொடியவரவுப்பாலுருமுக்குலவக  
காருங்குமுறங்கணையிருளௌங்குங்கரடிகத்துங்  
தாருங்கலக்குந்தோணமதுாத்தடவாமேற்  
குருங்கிரியுநிவாரலன்பாவிந்தத்துங்னெறியே.

கஅப

அவனிறைவியை யில்வயின்விடுத்தல்.

ஷின்சாயல்கண்டிமாஞ்ஞாக்கள்வாடிநெடியபுன்னை  
யின்சார்கினையிற்றுயில்கின்றவாலிஹையோன்மதுாத  
தன்சாரலம்வரைவாய்வினாநாறுதலவநகைத்  
தென்சாயலஞ்சியலர்ந்தகொய்யேவிலஞ்செல்லனங்கே.

கஅங

இறைவியையெழித்திப் பாங்கிகையுறைகாட்டல்.

பாவைப்பழகியாவான்கலைகள்பயிலகத்தன்  
மாவைப்பெறுமான்மதுாயங்கோண்வாவாய்சினமைக்  
கோவைப்பழித்தங்குசின்றகருமிக்குவளையெனும்  
பூவைப்பழித்துறவந்தேனறிகபொலங்தொடியே.

கஅச

இற்கோண்டேகல்.

பங்கேகருகமன்னதன்முகத்தான்பற்றலரழிக்குஞ்  
செங்கேழுயிற்கரவள்ளன்மதுாச்சிலம்பளையா  
யிங்கேயிருத்தன்முறையன்றறியாய்துயிலெழுந்தா  
லெங்கேமக்களன்னுமானடவாநமதில்லிலுக்கே

கஅடு

பெர்சேன்றிறைவளைவரவுவிலக்கல்.

துடிக்குங்கயல்விழியேழைழுதிறத்துப்பலதுறையும்  
படிக்குங்கமிழ்பயின்மாறன்மதுாப்பனிவாமே  
விடிக்குங்குரலரிகூர்க்கோட்டெராருத்தலெலருத்தமுங்கிக்  
கடிக்குங்கடநறிவாரலன்பாவிந்தக்காரிருனே.

கஅக

பேருமகன் மயங்கல்.

ஏவொன்றுகையனியன்மாமதுரையிலைவன் வெற்பின்  
மேவொன்று பூங்குழற்பாவையன்னுப்பேள்ளிருந்தினைப்போய்  
வாவென்றுக்குறவாடீகண்மையரற்றவர்மானமின் றிப்  
போவென்றுரைப்பரல்லாவரலென்றுடுகன்றிலோ.      கஅஞ

தோழி தலைமகடுயர்கிளாந்துவிடுத்தல்.

தங்குலமுற்றுந்தமிழிப்பிரசின்மைதழிந்துதவு  
மங்குலைனையான்மதுரைவின்தோய்வாய்வளங்கள்  
பொங்குகுறியிடவானிமிர்மாடங்களார்ப்புகுந்தாற்  
சங்குகுறிசிலம்பாதையல்வாட்டங்தணவதற்கே.      கஅஅ

திருமகட்டுணர்ந்தவன் சேறல்.

திரையார்கலியன்னசெந்தமிழ்மாறன் றிறன்மதுரை  
வரைவாழ்மயிலைனையாயெமதூர்போட்டவழியெளிதால்  
விரைநாறு பூங்குழலேவினாங்கொங்கைபென் மெல்லிப்பறன்  
னிரையார்நகைக்கண்மனத்துடிருந்துநிலாவிடுமே.      கஅக

இரவுக்குறி முற்றிற்று.

— இரவுக்குறி யிடை யீடு.

— :0: —

இறைவிக்கிதலையிலைவரவுணர்த்தல்.

குறும்பென்னவுண்டவையெல்லாங்களோக்தருள்கொண்டுஇற்கு  
மிறும்பன்னதினைபுயத்தான்வேண்மதுரையிருஞ்சிலம்பிற்கு  
கறுங்கண்ணியென்னைகொல்காரணம்வராணங்கண்டனவோ  
நறும்புண்ணைவாழ்முறைவையுறங்காமனரல்கின்றவே.      ககக

தான்துறிமருண்டமைதலைவி யவட்டுணர்த்தல்.

விறகுறிக்குங்கொடையானடையலர்வீரூடுக்கப்  
பாறகுறிக்குங்கதீர்வேண்மதுரைப்பணிமலைவாய்  
நாறகுறிக்குங்குழலாய்கெடுகிலைகாங்துநின்றேன  
வேறுகுறிக்கணவர்குறியென்றுஷிடியளவே.      ககக

பாங்கிதலைவன்றீங் கேடுத்தியம்பல்.

கன்றுகளிக்குங்கையாயிலைகேள்கமழுஞ்குங்கொடையற  
றன்றுபுயத்தன்மதுரையங்கோன்றடங்கொல்லரிப.

குன்றுகளிக்கும்வகையாய்வருங்குறியொன்றிருப்ப  
வொன்றுகுறித்தனராற்கொடியர்க்முடையவரே.

ககு

புலந்தவன் போதல்.

சினக்குறும்பற்றமதியான்மதுரைமஞ்சார்சிலம்பின்  
வனக்குறும்பாதைவெளிதெரியாமழுக்காரிருள்வாய்  
மனக்குறும்பாய்வரப்பேதைபொருட்டுவித்தனை  
யெனக்குறும்பாதகமெல்லாமடைகவினிநெஞ்சமே,

ககந

புலர்ந்தபின் வறுங்களந்தலைவி கண்டிரங்கல்,

மாவிரிசென்னைவளநாடுடைடுசிதன்மதுரைக்  
காவிரிசாரற்கமழுவாவாய்நிகளித்தனையோ  
தூவிரிநாற்றத்தேநாமர்ந்தழழுமல்கித்துனைக்கரத்தின்  
ழுங்கிகாந்தளைன்பாயன்பர்மாலீபுனைந்துநின்றே.

ககங

தலைவி தன்றுணைக்குறைத்தல்.

மையெனவோங்குகொடையோன்மதுரைமஞ்சார்சிலம்பிற்  
பொய்யெனவார்நுண்ணிடையனங்கேபுகழுகொண்கர்மகிழுந்  
துப்பென்மேஹியின்காந்தண்மலரினையொண்டொடியென்  
கையெனவோகொடுத்தார்கழுந்தறுங்கண்ணியையே,

ககு

தலைமகளவலம்பாங்கிதனித்தல்.

தென்றிமிரமாலீக்ககருங்குழலாய்கேள்கொடைசிறக்கும்  
வான்றிமிர்கையன்மதுரையங்கீகான்செழுமாலவாவாழு  
கோன்றிலாளர்நம்மன்பரோர்காலுங்குறியிழையார்  
தோன்றியலர்தருங்கொல்லோகல்லாரசுசைனமல்ளோ,

ககங

இறைவன்மேற் பாங்கி தறியிழைப்பேற்றல்.

கந்தார்பனைக்கரவேழுமன்றநவங்கமழுநு  
செங்தார்தவழுபுயச்சீமான்மதுரைச்செழுஞ்சிலம்பி .  
விந்தார்மதினுடைதுமழுர்க்கினவிவரணிருந்தேம்  
வங்தான்மறநதிருப்பிராயினென்றுவங்திலமே,

ககன

இறைவிமேலிறைவன் தறியிழைப்பேற்றல்.

பொழிலார்நெடுஞ்சென்னையண்ணன்மதுரைபொருப்பனைய  
வெழிலாரினமுலையிர்நுமையானெங்வனம்மறப்பேன்  
விழியார்மணியின்மனக்கண்ணிருந்துநலன்வினைக்குங்  
தொழிலார்மதினையமறப்பவரேவரித்தொல்புவிக்கே,

ககங

அவள் துறிமுஞ்சூட மையவளவற்கியம்பல்.  
வீழும்வன்கறிபுள்வரவான் விறைநா ராபுன்னே  
வாழும்பறவைரலவன்பாங்கவரவென் நெண்ணித்  
தாழுங்குழலிமதுனாயக்கோன்வரைசாலிருளைப்  
போழும்பருதிவருங்கா ராஹின்றனள் போந்தனளே.

காசா

அவள் மொழிக்கோடுமை சேன்றவளவட்கியம்பல்.

பிளிறுமிசையன்மதுரையங்கோன் வெற்பர்பேய்க்கணங்கள்  
குளிறுமிரவினெழுங்கென்கோடுமைக்கோட்டுமத  
களிறுதிரிவது மெண்ணுமற்காமங்களன்றிடவான்  
வெளிறுமளவுசின்றெனென்றனங்குவிளம்பினாரே.

2-00

என்பிழைப்பன் நேன்றிறைவி நேரிதல்.

யருஞுங்கதைகமையில்லாக்குறியாப்புன்னைவாழ்மயில்கள்  
வெருஞுங்கொறும்வான் வெளிறுங்கொறும்யான்விழூங்குசென்  
நெருஞுங்கதனிமனத்தான்வேண்மதுனாவெற்பிற்சிகழி [நேன்  
யுருஞ்முயத்தன்பர்தாற்றப்படுவதென்னாழுவினையே.

2-0க

தாய்துஞ்சாமை.

அறையுங்கழுலுடையான்சென்னைநாடனருநிதிய  
கிறையும்புகழுமதுநாக்கோனிமிரவரைவாய்க்கெடிய  
கறையொன்றயில்வலத்தாரவருமாறெறன்கனங்குழூயோ  
ரிறையுங்கதயின்மிலவானமதன்னையிருகண்களே.

2-02.

நாய்துஞ்சாமை.

மால்கொண்டகையன்மதுனாயக்கோன்வரைவாயோளிரும்  
வேல்கொண்டவன்பரிவண்டையாமல்விலக்கினெடு  
நில்கொண்டவமக்குழலணங்கேரிமிராதவளை  
வால்கொண்டஞாளிகுநாத்தன்றுகின்றுமறிக்கின்றதே.

2-0ங்

ஹரிதுஞ்சாமை.

வாருநங்காவிளமாழுலையாப்நமதன்பரவரக்  
காருநங்காவளிக்கையான்மதுனாக்கவின்சிலப்பிற்  
ஞுருநங்காவணுகநாற்றித்தெருத்தொறுஞ்சாறியற்ற  
ஞுருநங்காதமருங்குனாநாப்கஞ்சங்கினுமே.

2-0க

காவலர்கடுதுதல்.

படிக்கும்பதத்தமிழாளன்மதுனாப்பனிமலைவாய்க்  
கடிக்கும்பமாழுலையாளையவாளகர்க்காவலர்கை

யடிக்கும்பறைத் தொண்டகமன்று கொல்லோவகன் விசம்பு  
வெடிக்கும்படியதிர்த்தன்பன்வராமல்விவருட்டுவதே. 2-0-நி

நிலவு வேளிப்படுதல்.

அபிலையெடுத்தவடன்மாவனையவன்வானனவு  
மெயிலையுடைச்சென்னையூருள்மதுரையிறைவன்வெற்பின்  
மயிலையினைத்தவங்கேதோழிகம்மனப்பர்வராதிருப்ப  
வெயிலையெதிப்பதென்னேஞாயிறன்விவவென்மதியே 2-0-கு  
கூகைதுள்ளுதல்.

ஒகையிருந்தலர்கெஞ்சினனெஞ்சுசெளியோர்க்குதலு  
மீகையிருந்தகெடுக்கைமதுரையெழில்வரைவாய்  
வாகையிருந்தடங்கோளன்பர்தம்மைமராமரத்திற்  
கூகையிருந்தன்றுகொல்வாரலென்றுகுளறுவதே. 2-0-ஏ

கோழிதூற்காட்டுதல்.

கத்தலைச்சீதரனன்னுன்மதுரைக்கவின்சிலம்பா  
முத்தலைச்சூலமும்வேலும்மிடத்திவண்முன்னிவங்தால்  
வித்தலைச்சேசெயன்றுகூர்க்கொடுவாளின்விளங்கெழில்வா  
வித்தலைசேவலன்னேயின்ஷுழுநாயெழுப்பிடுமே. 2-0-ஏ

இரவுக்குறியியையிட முற்றிற்ற.

### வாதல்வேட்டகை,

—♦—♦—♦—♦—♦—

தலைமகளைப்பாங்கிப்பநுவரல்வினவல்.

காவையனையவன்கையான்மதுரைக்கவின்வரைவாய்க்  
கோவையனையவென்பாலென்னவேஞாங்குறையுள்தோ  
ழுவையனையநம்மன்னைமுனிரதுபுகன்றனவோ  
பாவையனையநல்லாயென்னயேசின்பருவரலே. 2-0-கு

அநுமறைசேவிலி யறிந்தமைக்குறல்.

தின்மலர்வாகைச்செழுங்கேதான்மதுரைக்கவின்வரையினிகள்  
பண்மலைதோறுந்தெய்தூழபொழிற்சென்னையன்னுய்பகல்வேற்  
கொண்கர்வராமையின்வைக்கறவர்குத்துவளையன்ன  
கண்மலர்காட்டவறிந்தாளைனங்களானினேயே. 2-கு

தலைமகன் வநந்தோழித்தநுமைகாற்றல்.

அன்னை துயில்வறஞாளிகுளைப்பலுரார்த்திருப்பத்  
துன்னையுறங்கடிப்போதைத்தொனிப்பத்துரைமதுரை

மன்னேவளர்கிரிவாய்மதிகாலலுமன்குளற  
வெண்ணீவிழமுகொண்கர்வாராமற்சேவலினாகின்றதே. [உகக]

தலைமகஞார்க்குச்சேலவோருப்படுதல்.

மருவிப்பிரியுமவர்கர்கேட்டுவழிதொடர்ந்திவ  
வருவிப்புமமிருங்கேத்துவம்வாங்லங்களென  
வருவிற்சிறந்தமதுரையங்கோநுகிதன்சிலம்பிற  
மிருவிற்சிறந்தமென்கொம்பரன்னுயங்காங்கெதளிவதற்கே. [உகட]

பாங்கியிலைவுளைப்படித்தல்.

அன்பற்றவாயலடைதலறிவற்றதாழ்வெனமுன  
பொன்பெற்றவாயர்புகன்றுள்ளோடுகழோன்மதுரை  
யின்பெற்றமால்வரையன்னும்மறந்தாங்கிருக்குந்தாப  
மின்பற்றவேண்டுமென்றுயிதுவன்றுகொல்பெண்டுத்தியே. [உகந]

இறைவியிறையோன்றுண்ணேர்ந்தியற்படமோழிதல்.

கண்ணூர்புனலுங்கழியாவிருங்கவின்முலைமே  
னண்ணூரிலைறயும்பச்சீலையுங்கலனவல்லனவும்  
வின்னூர்கரத்தன்னிறலான்மதுரைவியன்சிலம்ப  
ஒன்னுதிருப்பதுதெய்வத்திறமற்றிலைமயிலே: [உகஈ]

கனவுநலிபுராத்தல்.

மானூர்வியக்குமவவியான்மதுரைமஞ்சார்சிலம்பிற  
பூணூரிலமுலையாயிதுகேள்யான்றுயிலபொழுதிற்  
சேஞ்சூரலரன்பரன்மையராவர்விழித்திறந்தாற்  
காணுரொனினென்னைகால்லோவென்னுள்ளங்கவற்றுவதே.

கவினாழிபுரைத்தல். [உகடு]

உண்ணுகவர்கையிலென்பொருள்போலட்புணர்திறத்து  
நண்ணுதலூரான்முலைநலன்வாடினைக்கேன்பொழியும்  
வின்னூர்கரத்தன்னிறற்றேண்மதுரைவியன்சிலம்பிற  
பண்ணூர்மொழியினிலாககவானுதற்பல்வளையே, [உகஈ]

தன்றுயர்தலைவற்றுணர்த்தல்வேண்டல்.

அல்லுமறலுமெலுங்குமலாயென்னருதுயரைச்  
சொல்லுமவருளாரேன்மிகவாழியர்தொல்லுலகிற்  
புல்லும்புகழுடோனடையாகாப்பொருதகற்றி  
கேவல்லுமதுரைப்பெருமான்றவாவெற்பருககே. [உகஈ]

துன்புறபாங்கிசோல்லேனச்சோல்லல்.

நெரிந்தகருங்குழலாய்கவிக்கோடைதெருக்கவண்மை  
கரிந்தவருக்குமழைமயினுற்றீருன்கலைகுழமதுரை  
விரிந்தபுகழ்சேர்வரைவாய்வின்வேட்கையுமந்தனவுஞ்  
தெரிந்தவர்க்கிண்னுமென்னேபிரபோந்துதெரினிப்பதே. २.க.அ

அலரிபார்த்துப்பிறவச்சீக்கிளவி.

தூயலர்வாகைத்தடந்தோண்மதுரைத்தொல்சீர்வரைவாய்க்  
காயலர்மாரன்கருப்புவணக்கிக்கணன்றிடவெங்  
நோயலர்காலமிதாகுகவன்றிநொதுமலர்கள்  
வாயலர்காலமன்றேநெஞ்சணங்கும்வரிவளையே. २.க.க

ஆறுபார்த்துப்பிறவச்சீக்கிளவி.

வாட்டமுடையென்மனனனங்கேமகிபன்மதுரைச்  
சேட்டவரைவார்வள்ளல்வருநெற்றித்தகல்ல  
நிட்டபுவியகரதியசூரசினமளைந்த  
கோட்டகளிற்றவென்றேபிரகேதுளைதொண்டதுவே. २.२.०

காமமிக்கத்திப்படர்களவி:

மறவேவலொளிர்கரவண்ணன்மதுரைவளக்கொள்செண்ணைப்  
புறவேயலர்கள்ளிக்கானலஞ்சேர்ப்பர்புணர்தகன்று  
ரதவேமறந்தனராலென்னையென்றிலைதொறெழுஞ்  
சறவேகருங்கடலேகழியேயொன்றுஞ்சொல்லவிரோ. २.२.க

தன்னுட்கையாறேயீதிடுகளவி.

இன்புற்றமாலையிருங்தோஞ்சையவிறைமதுரைப்  
பொன்பெற்றசெண்ணைநெடுநகர்குழம்புண்ணைப்பூந்துறைவாய்  
முன்புற்றெனின்வலைமுத்தமெல்லாஞ்சிந்திக்கத்துதியா  
லன்புற்றமுந்தவருண்டோசினங்குமலைகடலே. २.२.२

நெல்விலக்துவித்தல்.

கொங்கங்கமழுகெழுகூந்தனல்லாய்க்குறுதியெதிர்ந்தார்  
பங்கம்படலியற்றுங்கோன்மதுரைப்பனிவரைவாய்க்  
கங்கம்பலைதருங்காரிருள்ளிற்கரிதுருவிச்  
இங்கங்திரிசெற்றிவாரலையென்றுசிலம்பதுக்கே. २.२.ங

துறிவிலக்துவித்தல்.

சீர்த்தகழையின்மென்றேளியறைக்களிகிதையத்  
தீர்த்தத்தொடையன்மதுரையங்கோன்றின்சிலம்பில்வளர்

வார்த்தைசேணைமுழும்புன்னைவாழிளாமஞ்செய்ல்லா  
மார்த்தெபழுங்தால்வெளியாங்களவன்றும்மன்பருக்கே. २२४

வேறிலிக்குவித்தல்.

மாலெனவுற்றவுடவான்மதுரைமஞ்சார்சிலம்ப  
ராலெணையுற்றதிக்நோயென்றனைதான்றிக்திலளாய்  
வேலனமூத்துமறிகொன்றுசெய்வெஹியாட்டுவந்தாள்  
பாலனவைத்தசொல்லாய்நீயுனர்நதொன்றுபண்ணுதியே. २२५  
பிறவிலிக்குவித்தல்

பாட்டுக்குவங்தத்லைவன்மதுரைப்பனிமலைவாழ்  
கோட்டுக்கவின்முலைக்கொம்பரன்னுப்பொற்குவாலொடில்ல  
மாட்டுப்புகுங்தார்நொதுமலரொன்னுமிம்மாற்றமின்னே  
கேட்டுப்பிரிங்திலையாலென்றனவிகிலேசமுற்றே. २२६

தூவரைவரைவேதி கோள்ளுவித்தல்.

வாண்கொண்டகையன்மனித்தோன்மதுரைமைதோய்சிலம்பிற்  
கான்கொண்டகூங்தனல்லாய்ந்மர்மாட்டுக்கீட்டுக்கொமோ  
நான்கொண்டகாதலுநாட்டமுமற்றுநயந்தொருவேன்  
ருண்கொண்டகற்பழியாமைப்பொருட்டித்தடம்புவிக்கே. २२७

வராதல்வேட்கை முற்றிற்று

### வராவுகடாதல்.

—◆—

வினவியசேவிலிக்குமறைத்தமைவிளம்பல்.

மயிலாமெனுமெழிற்சாயனல்லாயிங்குவாவிறல்சே  
ரயிலார்கரத்துமதுரையங்கோனகன்சென்னையன்னு  
டயிலாததென்கொல்லிராமுழுதென்றனளன்னெசாங்னேன்  
பயிலார்கனவுகண்டென்றுவெற்பாயாம்பயத்தினமே. २२८

அலரநிவுபுத்தல்.

மெய்யலர்நாவின்மதுரையங்கேமான்வியன்சிலம்பா  
மொய்யலர்காந்தலம்பாவைக்குநியங்குமுன்புளைந்த  
பொய்யலர்கண்டநொதுமலர்மாரன்பொழிந்துநிற்குங்  
கையலர்கண்டுபின்வாயலர்சூட்டக்கருதினாரே, २२९

தாயறிவுணர்த்தல்:

மழையிற்றிகழுங்கொடையான்மதுரைமஞ்சார்சிலம்பிற்  
கழையிற்றழையுமென்றேளிக்கண்பாநீகருதிமுன்னெம்

முழுமித்தபலதரங்னியகாலையொடித்துத்தந்த  
தழழித்தலாவையெல்லாமறிந்தாளன்னைசங்கைகொண்டே உங்

வெறியக்கூறுத்தல்.

நறவங்கமழ்கண்ணியொண்டோட்சிலம்பநண்ணார்விதிர்க்குங்  
திறவங்கமுவிறையொத்தான்மதுரையஞ்சென்னையன்ன  
நிறவங்கவிரிதழ்ப்பாவைபொருட்டுகெஞ்குடுகொண்டா  
ருறவங்குறப்புரியும்வெறியாட்டெமழுடையவரோ. உங்க

பிறர் வரைவுணர்த்தல்.

மருக்கொண்டெழுமலர்த்தோளான்மதுரையனிச்சிலம்பா  
திருக்கொண்டலங்குழலேரிளாங்தோகைக்கவினுசப்பை  
யுருக்குங்குவிமுலைப்பாரிப்பொடும்வானுவாமதியி  
னிருக்கும்முகமுங்கண்டேவர்வரையாதிருப்பவரோ. உங்க

வரைவெதிர்வுணர்த்தல்.

கோளாரோருகேசநியனையான்குவிர்பூக்கமழுங்  
தோளார்மதுரைத்தடஞ்சிலம்பாநீதுவினித்துதனி  
வாளாவருதலெருமியினிக்காண்மறைவாய்விளங்குங்  
கேளாரோமுடுமடைவாயிகவார்களைக்கேளினரோ. உங்க

வரையுநானுணர்த்தல்.

சீர்கொண்டசென்னைவளாடுடையுசிதன்சினைக்குங்  
கார்கொண்டகையன்மதுரையங்கோன்வெற்பகான்பினித்துங்  
தார்கொண்டலர்ந்தனவேங்கையெல்லாமின்றுதன்மதிய  
மூர்கொண்டதுவரைநாளெனக்காட்டியெம்மொள்வளைக்கே உங்க

அறிவறிவுறுத்தல்.

அற்பைக்கவினனியாக்கொண்டவாகனன்னைமதுரை  
வெற்பைக்கடிபெறக்காக்குந்தலைவனிங்கொளிசேர்  
பொற்பைக்கொஞ்சுமேரினமுலைப்பூவைசின்னேர்பழியைக  
கற்பைக்கருதிப்பிறவுமெனக்குக்கரந்தனளே. உங்க

துறியேயர்த்திடுதல்.

உற்றேர்பவரிங்குறினுமுறவருள்சிறந்த  
பொற்றேரிவர்ந்தினிவாரலைநிபுகழ்செங்தமிழைக்  
கற்றேர்வியக்குமதுரையங்கோன்வரைக்காரிகையை  
மற்றேர்குறிகொண்டுபோய்விளையாடுமண்ணவனே. உங்க

பகல்வநுவானையிரவுவநுகேள்றல்.

நெய்யாகதிரிலைவேற்கிலம்பாகெடுவான்முகில்சேர்  
கையார்மதுரைக்கடவரைவாய்க்கமழ்த்துங்குழலின்  
பையாரகல்குலேழைமொபாருட்டுப்பகல்பழியா  
ஞமயாரிரவன்றுகொன்னன்றுகாணீவருவதற்கே.

2-ஏ-ஏ

இரவுவநுவானைப்பகல்வநுகேள்றல்.

ஆறுதெரியுங்களின்டைக்காமிடையெடைய  
மூறுதெரியும்பகலிலைறவாவுறுமிக்கொடிய  
வேறுதெரியுமிரவழிவாரலெனியருப்பு  
மாறுதெரியுமதுரையங்கோமான்வனையகமே.

2-ஏ-ஏ

பகல்லுமிரவினும்பயிள்றுவநுகேள்றல்.

பொறைவாழுகத்தினன்பூவாய்க்கிழியக்கரியபுட்க  
ளறைவான்பொழிற்சென்னை யூரன்மதுரைவின்னூர்கிலம்பி  
னிறைகாண்மலர்க்குழலேழைமொபாருட்டுங்கைக்கமழ்வே  
விறைவாவொருதமிசிவரல்வேண்டுமிராப்பகலே.

2-ஏ-க

பகல்லுமிரவினுமகலிவணைறல்.

செல்லையும்வென்றகைவளன்மதுரைச்செழுஞ்சிலம்பி  
லல்லையுமஞ்சிலிங்கின்பொருட்டகழாக்கிழங்கின்  
கொல்லையுமேனவுமோம்பிக்குறவர்குழீ இத்தெரிய  
மெல்லையுமஞ்சுகின்றோமவரலெவ்வாறிறையவனே.

2-ஏ-ஏ

உரவோலுமேநுங்குலலு மரபும்புகழும் வாய்மையுங்கூறல்.  
உலமும்பொருவுறுதின்டோன்மதுரையுதாரிவெற்பிற்  
றலமும்பெரியைதகையும்பெரியைதனம்பெரியை  
நலமும்பெரியைபுகளிழாடுவாழுங்கர்பெரியை  
குலமும்பெரியையன்பாவாயாகமகுறைதருமே.

2-ஏ-க

ஆறுபாரித்துறிவக்கங்கூறல்.

தேடுபுகழுட்டயண்ணன்மதுரைமஞ்சார்சிகரத்  
தாடுகொடியநெடுமதிட்சென்னையன்னூள்பொருட்டு  
வாடுமனத்தொடன்பாவல்சிதேர்ந்துபுவிதெரியுங்  
காடுகடந்துவரற்பாலையல்லையிக்கல்லத்தோ,

2-ஏ-ஏ

ஆற்றுத்தன்மையாற்றக்கூறல்.

திறங்காதவிக்குமங்குதோளான்மதுரைக்சிலம்பனையா  
ஞநங்காதிருக்குமழுமேங்குழுணவிறையு

மிறங்காதிருக்குமெலியுமருந்துமற்றில்லைகொல்லா  
மறங்காதவிக்குமன்பர்நிவிளாயுமளியல்லதே.

உசந்

காவன்மிகவுடைத்தல்.

வேய்தந்தமுத்தினம்விண்ணஞ்சூடுவின்விளங்குவெற்பா  
வாய்தந்தகல்விமதுடையஞ்சென்னோயன்னடிறத்துத்  
தாய்தந்தைபாயிர்ப்பாய்வைகினரவர்தாமுறங்கிற  
காய்தந்தவேலுடையாருந்காருறைகாவலரோ.

உசச்

காமமிகவுடைத்தல்.

பினைக்கின்றநாண்மலர்வாகண்மதுடைப்பிறங்குவெற்பின்  
மணக்கின்றசெங்கிணவேவிலைறவாகிலைமாரண்மலர்  
கணைக்கென்றிலக்கினுற்றேங்குமிக்காலைகண்ணுமொருநீ  
யணைக்கின்றவேவியல்லாவில்லைவேறைம்மணங்கினுக்கே.

உசரி

கனவுநலிபுடைத்தல்.

நறுங்கண்ணிவாகனயஞ்சேர்மதுடைவெற்பார்ந்தஙவ்வி  
தெறுங்கண்ணியன்பதுயில்வுறுகாலைசிலம்பனண்மி  
யுறுங்கண்ணிமதிறந்தாலைகண்மென்றுழலாவெழின்மை  
பெறுங்கண்ணினைகடிறந்திடுமுடுடிப்ரெமமுற்றே.

உசச்

கவினாழிபுடைத்தல்.

வீராயிலங்கெழுவெலினைறவாவிறலோன்மதுடை  
தூராய்விளங்கொருசென்னையன்னுள்விழியுன்பொருட்டு  
நீராய்விளங்கினவாய்நிறம்போய்ததிருக்குமனியுந்தான்  
பிராயிலங்குறுமாவிதுதானவள்பெற்றதுவே.

உசன்

வாவுகடாதல்-முற்றிற்று.

—:0:—

ஒருவழிதணத்தல்

—:0:—

தன்பதிக்ககற்கிதலைவன்சாற்றல்.

தன்னேரிலாதவளியான்மதுடைத்தடஞ்சிலம்பிற்  
பொன்னேரிலாமுலைப்பாவைநல்லாளைப்புரந்திருநீ  
மின்னேயனையவெழிலைடையாய்விளாவாய்வருவே  
னின்னேயடைந்துமன்னேமன்னுமாறைம்மிருக்கர்க்கே

உசா

பாங்கிவிலக்கல்.

ஒன்றுமன்னகவியினருய்தகவான்கறுத்து  
நின்றுலையனையகயான்வேண்மதுடைநெடுஞ்சிலம்பி

கன்றுழூகியகாங்தளங்கையினட்காணியாங்  
சென்றுல்வருவைகொல்லோசிலம்பாளின்செழுங்கர்க்கே. உசகை

தலைவளீச்கல்வேண்டல்.

வாளிபிடைந்தகண்ணூண்மறப்பேனன்றுவான்கழூமீமன்  
ஞேளியிடைந்தினையெனலமேவுஞ்துநாயழியா  
தாளியடைந்தவட்டலான்மதுநாமஞ்சார்சிலட்டின்  
மீளியடைந்தடைவேனெமதுநின்விளாங்திவனே. உடிட

பாங்கிவிடுத்தல்.

வாருமணிவடமுக்திகழ்கொங்கைவெம்மங்கைதுயர்  
கூரும்வகைநியறித்தன்பாகுளிர்பூத்தொடைய  
லாருமுயர்தோண்மதுநாயக்கோன்வெற்பளையவவட்  
சாருமுன்மான்களிவரநியிவங்சாரந்தருளே. உடிக

பாங்கிதலைவிக்கவள்கேலவுணர்த்தல்.

நன்றார்செயலினமுக்காறைடகுநர்நாவடக்கி  
வென்றார்திறத்துமதுநாயக்கைந்தொன்றடவெற்பர்வரிக்  
கன்றார்கரமயிலன்னபொன்னேகவலேலடையச்  
சென்றார்விளாந்துறவேனென்றவர்வாழ்திருங்கர்க்கே. உடுட

தலைவிநேஞ்சோடுபூலத்தல்.

மையார்கரத்தன்மதுநாயக்கோன்வெற்பில்வன்னியுறு  
நெய்யாமெனவருகென்னெஞ்சமேவிர்பூம்பொடில்வாய்  
மெப்பாயுனைப்பிரியேனன்றவார்த்தையிமமேதினிக்குப்  
பொய்யாமெனவுள்ளியோவிள்ளிடாதன்பர்போன்துவே, உடுங

சேல்லேஞ்சோடுபூலத்தல்.

காயுளாநீங்குமதுநாவாழ்சென்னைக்கழிக்கலாயின்  
வாயிலாதோகுங்குஞ்சினாங்காளிங்குவம்மினிலை  
வேயுனாதோளிமிகமெலிந்தாளென்றுநிரொருங்சொற்  
போயுளாயிடதன்னேநறுங்கானற்புலம்பருக்கே. உடுச

தலைவியைப்பாங்கியாற்றுவித்தல்.

ஷண்குவம்வாநற்புதுமலர்கொய்துபொன்றாருவி  
மாண்குலவும்படியாடுவம்வரமயிலேபயழில்சே  
ராண்குலமன்னமதுநாயென்பான்வாவாயடைந்து  
காண்குவம்வாயின்றகன்றநம்மன்பார்கழற்சுவடே. உடுடு

தலைவன் வந்தமைபாங்கியனர்த்தல்.

கடைந்தார் சுழல்கருளிக்கிணையாழுலைக்காரிகைகே  
ளிடைந்தார்துயரத்தேய்க்குமதுரையிறைவன் வெற்பிற்  
குடைந்தார்குனிர்கிணைநாண்மலாகொய்துன்குழற்கணிய  
வடைந்தார்கிணைந்துவிரைகமழுதின்டோளருந்தகையே. உடுக்க

பாங்கிதலைவனேடுநோந்துவினுதல்.

கார்சின்துமாறுபொன்சின்துங்கரத்துக்கவின்மதுரை  
யேர்சின்துவெற்பினிலாமயிலன்னலெம்மேழையது  
பீர்சின்துமேனியுசில்லாமனமும்பெருவிழியி  
னீர்சின்துகொங்கையுங்காறஞ்சிருந்ததெதன்னீயிறையே. உடுக்க


தலைவன்பாங்கியேடுநோந்துவினுதல்.

உருப்பிறபொருவறுவேழழுமன்னானுசிதங்மதுரைப்  
பொருப்பிறபயிலிளங்டோகைகமதியம்பொழிலிலவு  
நெருப்பிறகஞ்சியகொல்லேவஙங்கனெனருங்கின்று  
கருப்பிறபொழிமலரம்பாயினகொன்னுங்காரிகைக்கே. உடுக்க

தலைவியையாற்று வித்திருந்தமைகூறல்,

பொற்பாரிலாமுலைப்பரவைகல்லாளைப்புரங்கிருநீ  
யற்பாய்விளைந்துவருவேனொலுகின்னருமொழியாற்  
கற்பார்வியக்குமதுரையங்கோன்பொருள்காண்டகைய  
வெற்பாவிருந்தனாலாற்றியம்புவிளக்கிழையே. உடுக்க

ஒருவழிதணத்தல்-முற்றிற்று.



வாவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதல்.

—:0:—

என்போருட்பிரிவனர்த்தேந்திழைக்கேன்றல்.

அருளாற்றவர்க்கவ்வுலகமில்லாமையினுமுதலாம் ]  
பொருளாற்றவர்க்கிவ்வுலகமென்பார்ப்புலலோர்நறிய  
விருஞ்றகங்தனல்லாயிலதப்போய்கியியம்புதிபாற்  
தெருஞ்றகல்லிமதுரையங்கோன்வரைத்தெமொழிக்கே. உசு0

நீன்போருட்பிரிவுளாநீயவட்கேன்றல்.

கிருந்தும்புகழ்சேர்நடையான்மதுரைசெழுஞ்சிலம்பி  
லருந்துந்தனியமுதிற்கைப்புவைத்தனவன்பைச்தம்

வருக்கும்வகைவத்துச்செல்லுங்கைகளின்மயிலைனையாள்  
பொருங்குமெனினிறைவாசூல்லிச்செல்லுக்கொண்ணி இக்கே.

நீடேனேறவனிங்கல்.

[ 2.

ஆழிம்பரியுடைமால்விற்கேர்ந்நவாரலங்கல்  
குழிம்புயத்துமதுரையங்கோன்வரைத்தோகையன்னுப்  
ங்கும்பொழுதவணிற்கலன்மாலை முன்னேரினமுதரன்  
வாடும்வகைசெப்பவனேலைனப்போலில்லைவனகண்ணாரோ. [ 2. ]

பாங்கிதலைவிக்கவன் கேலவுணர்ந்துல்.

கொம்பார்களிறைனையான்மான்மதுரைக்குளிர்ஜிலம்பு  
லம்பார்வடிவிழித்தோகையன்னுயினையேலசிய  
நம்பார்புகழுஞ்சோரகண்றுர்நலஞ்சேருங்கின  
வம்பார்முலைவிலைதந்துன்னோர்க்கொவரைவதற்கே.

[ 2. ]

தலைவியிரங்கல்.

நாடார்புகழுடையோன்சென்னோட்டுநல்லோன்மதுரைப்  
மீடார்நெடும்வரைவாழுங்கதலைவர்மிரிக்தகன்று  
கோடார்மனி, முலைப்பேரோயுஞ்சீரோயுஞ்சூதுதற்கு  
வாடாகோவருள்ரோவவர்மாட்டிந்தமாசிலத்தே,

[ 2. ]

பாங்கிகோடுஞ்சோற்சோல்லல்.

வாருநறவுக்கருங்குழற்பேதயிவ்வையக, ததிர்  
சேருமவர்மிரியார்கொல்வடிவேற்றிற்லவனுயர்  
பேருமுடையமதுரையங்கோன்வரையார்மிரிய  
கேரும்வரையிற்கன்றேஞ்சிதிதேயுயங்கினாரே.

[ 2. ]

தலைவிகோடுஞ்சோற்சோல்லல்.

புள்ளுநறையும்பொலிதோன்மதுரைக்கங்கின்பொருட்கள்  
கொள்ளுமலைவளரன்பர்செதுக்கிரிக்காங்குதாடிய  
முன்னுமுரம்புமெனவறிவாய்முலைமேல்விழிந்ர  
தன்னும்வகையறவாயனங்கென்காற்றுக்கியே.

[ 2. ]

வந்துவர்மீண்டேனப்பாங்கிவலிந்துல்.

வான்மீலாமீஞுங்கொடையானறவம்வடியவெழுக்  
தேன்மீலாமீஞுங்கொடையான்மதுரைக்கெழுஞ்சிலம்பின்  
மீண்டீலாமீஞுங்கண்ணுப்பினவாண்முலைமேற்பசலை  
தான்மீலாமீஞுங்கண்டாய்ச்சமதன்பன்தகவுளனே.

[ 2. ]

பநுவங்கண் பேபெருமகன் புலமிபலி,  
 உறைதங்குவான் முகிலார்த்தனவாடையுலாஷியதஞ்  
 சிறைதங்குமஞ்சளுகளாடின பூங்தொடைசிங்கியதே  
 னறைதங்கு சிங்டோண்மதுரையங்கோன்வாவாய்க்குமுன்  
 கறைதங்குவேலரூரூரென்கொல்செய்வனிக்காரினுக்கே, உச்ச

இதுளைவம்பேன்றல்.

மூல்லையவிழுந்தசின்வாணகைக்கஞ்சிமுன்னர்க்கிளிகள்  
 சொல்லைவெருவியடங்கினவாற்றுக்காயாமதுரை  
 யெல்லையணையவன்வளாவாயிலையாஸ வகொல்லாம்  
 வல்லைங்கர்முலையாய்வருங்காரிதுவம்புணரே. உச்ச

இறைமகனீமறுத்தல்.

கொம்பொன் றுகொங்கைப்பசலையிற்கொன்றையும்வாயிழுந்த  
 செம்பொன்றுகாங்தனாங்கைபாய்விரிங்தசெல்வங்திகழு  
 நம்பொன்றுகெஞ்சங்மதுரைவெற்பாரிங்தங்ஸமுகில்கள்  
 வம்பன்றுகாலத்தவேயறிவாழிவரிவளையே. உங்

அவர் தூதாகிவத்தைடந்த திப்போழுதேனத்,  
 துணைவிசாற்றல்.

சுதாய்விளக்கமாழுலைவாணகைத்தாய்மொழுக்  
 கோதாய்வருந்தல்வருவர்நங்கேள்வர்குளிர்வதனம்  
 போதாய்விளக்குமதுரையங்கோமான்பொருப்பிலவர்  
 தூதாய்மலிந்தின்றுவந்தனவாவிந்தசுகுன்முகிலே. உங்க

தலைமகளாய்றல்.

மருவாரகலவகற்றியகோன்வளர்சீர்மதுரைத்  
 திருவார்சிலம்பணையாய்ந்தலைவர்முன்செப்பியசொல்  
 லொருவார்பிறழுகில்லாரமையாரங்கொருபொழுதும்  
 வருவாரெனநம்பியேயுயிர்வாழுவிச்சின்றதே. உங்

அவுனவட்டிலைப்பல்.

கொழுமால்லையவன்சீமான்மதுரைக்குளிர்சிலம்பி  
 எழுமாலெணையுள்ளிக்கண்ணீருகுத்தஙங்கன்குனிப்பத்  
 தொழுமாலி துழுனவெல்லாந்துறங்துதுயிறுறங்து  
 பெழுமாலெண்விழுமால்வளைசிங்கியவென்னுயிரோ, உங்க

பாகனேடுகோல்லல்.

முங்கிப்பொழுதமுபல்வேண்ட துரைமுதுகிரிவா  
 யுங்கிப்பொழுதுபடுமுன்வவவென்னுள்ளினுஞ்செல்

வங்கிப்போழுதுவணக்குவள்ளவையத்துவாம்பரியை  
யங்கிப்போழுதுகண்டாற்றமியாதவென்னாங்கே. உங்க

மேகத்தொடுசோல்லல்.

ஊன்றேர்வடிசீவலுகிதன்விற்றுடையோன்மதுரைத்  
தேன்றேர்கிறவண்டறைபொழிற்சென்னையன்னாள்கலங்கித்  
தான்றேர்விகங்துநைவாளவள்வாழுந்தடக்கர்க்கென்  
மான்றேர்செலவன்றிமுன்செல்லவாழிவளமுகிலே. உங்கு

பாங்கிவலம்புரிகேட்டவன்வரவறிவுறுத்தல்.

பண்டேர்வரியியிழூங்குழுற்பாவையைன்ன  
வொள்டேர்கலல்குலாம்மகிழுவாழியோன்னாங்கழியும்  
வண்டேர்கிறலன்மதுரையங்கோன் வெற்பர்மாகொடின்சித்  
இண்டேர்கிலம்பிப்புகுந்ததுநங்கள் செழுகக்கே. உங்க

வலம்புரிகிழத்திவாழித்தல்.

தருங்குறியுள்ளகைபாளன்மதுரைதன்கீர்த்தியென்ன  
வருங்குறிகொண்டுநீநாஞ்சொப்பொலிகவரியையன்றே  
பெருங்குறிமேவுமென்கொண்கரிரதம்பிறங்கியின்னே  
வருங்குறியிதென்றுமுன்வந்துசொன்னவலம்புரியே. உங்க

தலைவனிவந்துழிப்பாங்கினினத்தமைவினுதல்.

களைத்தகுரற்பரியண்ணன்மதுரைக்கறங்கருவிச்  
சுளைத்தடவெற்பமருந்தலைவாங்கிதுநன்னியாசி  
தினைத்தளையேனுமென்னைதுபிரிந்தவெஞ்சிற்றியை  
நினைத்தளையோவிலையோசால்லுவாழிகின்னெஞ்சுகமே. உங்க

தலைவனினத்தமைகேப்பல்.

தெனையாளையமுதைபணங்கைத்திருவிளாக்கை  
மானையாளையாமற்றதறியேயினித்தமாலிலத்திற்  
கோனையான்குணக்குஞ்சையான்குளிரதோனமதுரை  
வானையான்வளர்சென்னையன்னுபெயன்வயத்தினாளே. உங்க

பாங்கிதலைவியையாற்றுவித்திநுத்தமைகூறல்.

ஒருவகையாம்பொருட்கோளினல்லாமலுரைபிறழு  
வருவகைகின்வயினின்றென்பதோராந்துககன்வளர்ந்த  
தருவகையன்னயையான்வேண்மதுரைத்தடஞ்சிலம்பா  
மருவகைமேவுங்குழலாளையாற்றுபுவைக்கினானே. உங்க

வகாவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதல்-முற்றிற்று.

வாயுமலிவு

காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலீக்குணர்த்தல்.

சேலார்தடங்கண் னிகேட்கவெதிர்ந்தார் திறனழிக்கு  
மாலார்களின் றன்ன கோமான்மதுநாமஞ்சார்சிலமபர்  
வேலார்கரத்தின் முகந்தளித்தார்விளங்குப் முகைகண்  
போலார் முலைஷிலீயாமாயனியின் பொலினினேயே.

2 அக

காதலிந்றியுள்ளமகிழ்ச்சியுள்ளல்.

மல்லனைவாளிமலரினன்சாஹிபுவான்கருப்பு  
வில்லனையன் மதுநாயங்கோன் றடவெற்பிலொளி  
கால்லனையநினை றுந்தோளிறைவர்மணமெதிர்ந்தா  
னல்லனையிக்கவுமின்புறுமாவினிநிம்மினுபே.

2 அக

பாங்கிதமார்வாவேதிர்ந்தமைதலை விக்குணர்த்தல்.

வேனன்ன கண்ணித்திறத்தான்பதுநாயின்டோய்சிலம்பிற்  
கேருளன்னன் மேவமனியெதிர்ந்தார் துணிதீர்பெருங்க  
கேளன்ன வரன்ன மென்னடைச்சிறாக்கேட்டலள்ளார்  
வாளன்ன கண்ணிமுற்றத்திற்கறங்குமணமுரசே,

2 அங

தலைமகளுவகையாற்றுதூதீதோடுசோல்லல்.

துன்பாய்வருந்தலைவாழிநெஞ்சேக்டார்வத்தேவ  
வின்பாய்வளர்மலர் ததோளான்மதுரையிருஞ்சிலம்பிற்  
பொன்பாயியவிம்மணிமுரசன் றுகோல்லோபொருவி  
லன்பாரகலநறுந்தொடைநாளோயவித்திடுமே.

2 அக

தலைவளைப்பாங்கிவாழ்த்தல்.

பிரசையனையதன்சற்றந்தமுவிப்பெரிதளிக்கு  
மர்சையனையதுநாயாமதுநாமஞ்சார்சிலம்பிற்  
புாசையெறும்பியன்னார்மிகவாழியர்பூவைமண  
முரனுசயோளிதரச்செய்திட்டதாளிம்முதுநிலத்தே.

2 அஞ

தலைவியணம்போருட்டாகவனங்கைப்பராநிலைகாட்டல்.

வாழ்ந்துவிளங்குகையான்வறியோர் தங்கலியழியச்  
குழ்ந்துபுகழுமதுநாயங்கோன்வாததீதாகையன்ன  
ளாழ்ந்து துலங்குமதியிறைவாவுதுபாரணங்கைத்  
தாழ்ந்துபரவுமணம்பொருட்டாகத்தனியிருந்தே.

2 அக

பாரநிலைகள்டதலைமகன்மகிழ்தல்.

மெய்வம்பலர் பினையற்றேண்மதுரைவின்டோய்சிலம்பிற்  
பெய்வம்பனையவிக்கூர்ங்கண்ணி மூற்றுப்பிராயத்தளாங்  
கைவங்தன பிறயாண்டுக்கற்றுள்கொல்கடியலர் தூய்த  
தொய்வம்பரவித்தனிசின்றிரக்குழிச்செய்தியையே,

உஅ

வரைவுமலிவு-முற்றிற்று.

— · · · · · —

### அறத்தொடுநிற்றல்

— · · · · —

கையறுதோழிகண்ணீர்துடைத்தல்.

கானியினையுங்கருங்கண்ணியென் கொல்கலுழுதிதிகொ  
தாவியெழிலுடைவண்டல்சினதக்தது கொற்றனியா  
மாவியெனசின்னையுள்ளுமைனையுமனிந்தன ளோ  
பூசிலமர்மதுரைப்பெருமான்சென்னைப்பூந்துறைக்கே

உஅ

தலைமகள்கலுழுத்தப்காரணங்கூறல்.

கலையார்மனத்துமதுரையின்சென்னைக்கடற்றுறைவாய்ச்  
சிலையார்தடடெந்தோளருஞ்சேர்ப்பாடுனர்துசென்றூர்  
மூலையார்பசலையைமுன்னேவடியுமிற்கிழியிபி  
னிலையார்புனவிற்கழுவுதியென்றென்னைத்தலுமே.

உஅ

தலைவன்றேயவங்காட்டித் தெளிப்பத் தெனிந்தகைகூறல்,  
தாதவிழுந்தொடைமாரன்மதுரைத்தடஞ்சிலம்பின்  
மாதவியொன்னிமுலன்றிக்கரிபலவண்டுமுண்டே  
சீதவிலைகமழுகோதைலலாயான்றெளியவென்று  
சூதவிழாமனத்தேயன்பர்சொன்னவச்சுண்மொழிக்கே.

உக

இறைவிதலைவனிகந்தமையியம்பல்.

சொல்லாற்பெறுவதினியென்கொலின்றென்சொரிதொடைசேர்  
மல்லார்புயத்தன்மதுரையான்கோன்றடமால்வரைவாய்  
வல்லாய்விளங்கிலான்மூலையாய்வின்மனதுகருங்  
கல்லாய்விடமருங்தீங்தகன்றுரில்லைக்காதல்ளோ.

உக

பாங்கியியற்பழித்தல்.

மையோத்தகைபன்மலர்த்தார்மதுரைவளங்கலங்த  
செய்யற்றழும்பொழிற்சென்னையன்னுய்சிற்றெரிந்தன்றுதான்  
பொய்யொத்தநல்விடையாய்விரியெனன்றவார்த்தைபொய்த்து  
நையப்பிரிந்தனராலன்பர்சாலவுநல்வவளோ.

உக

தலைமகளியற்படமோழிதல்.

ஒன்னுரொடுகிபவான்கதுரோங்தொளிகாண்டிய  
கொன்னுரயிற்கமதுரையங்கோமான்குளிர்சிலம்பின்  
பின்னுரிடையன்கோந்மிறைவர்விருப்பிகந்த  
வின்னுரொளினினியாரினியாரிவ்விருப்புவிக்டீக.

உக்கா

தேயிவம் போறைகோளச் சேல்துவமேன்றல்.

ஐவம்பலரினவான்பொழின்னாங்கர்நம்மன்பர்சொன்ன  
பொய்வம்புணர்ந்தொருதிக்குஞ்செய்யாதுபாலிபலிதூய்த்  
தெய்வம்பரவித்திறலோன்மதுரைச்சிலம்பினயஞ்  
செய்வம்வருதிகருங்குழற்பாவையங்டீதமொழியே.

உக்கா

இல்வயிற்சேற்தமையியம்பல்.

வயலார்தடஞ்சென்னைநாட்டுமகிபண்மதுரைவெற்சி  
லயலார்தமமேயன்றிரத்தின்றுதூற்றுமலர்தெரிந்து  
கயலார்நெடுங்கண்ணல்லாமன்னைதானிதங்காக்குமருஞ்  
செயலார்நெருங்கவைத்தன்றுமற்றில்லிற்செறித்தனளோ. உக்கு

கனையினுவள்வரக்கண்டமைகூறல்.

தீங்குதபுதசெயலான்கெழுமுசெல்வன்மதுரை  
யோங்குமுகட்டுத்தடவரைவாய்க்கண்ணூளிமழுங்கி  
யாங்குபரவியகுரிருள்யாமத்திலன்னைகண்டாள்  
கோங்குமுககமூலியாயன்பர்தம்மைக்குறியிடத்தே.

உக்கா

எறிவளைவெற்றுமைக்கேதுவினுதல்.

பொன்னதெலுங்கும்புண்மூலைபூத்தபுனலுகுத்த  
தென்னதெலும்விழியன்னனம்மதுரையஞ்சென்னையன்ன  
மின்னதெலுமிடையாயின்னாலேற்றுமையான்டையகொல்  
வின்னதெனவறியேன்றினைக்காவலிருந்தவட்டே.

உக்கள

பாங்கிவெறிவிலக்கல்.

மறியொன்றுகொன்றிவள்வானுதானீவிச்சமுள்வரவிவ்  
வெறியொன்றயர்தரும்வேலவெகுளலைவெளையான்  
பொறியொன்றுக்கத்திமதுரையங்கோன்கமழ்டாஞ்சிலம்பன்  
குறியொன்றுதோட்கஞ்சுமனனுங்கொல்லோசின்கொடும்பவியே

வெறிவிலக்கியவழிசேவிலிபாங்கியைனுதல்.

ஆடுமறுப்பமருட்பவிதூம்வெறியாட்டயர்வங்  
தேடுமெனப்பன்புடையான்மதுரையஞ்சென்னையன்னட்

பாடுமொழிப்புமென்றெண்ணினம்யாமெழிப்பாவையென்னே  
வாடுமெனத்திற்றகைந்தனைசொல்லுகமற்றதுவே.

உக்கு

பூத்தநுபுணர்ச்சியாலறத்தோடுநிற்றல்.

வாஞ்சர்களுடுங்கைமகிபன்விளங்குசிமான்மதுரைத்  
தேநார்க்கைமழுசெண்ணெங்கானந்தசெழுந்துறைவாய்ப்  
போனுரெராருவரவர்த்தடந்தோனினெண்பேர்துகொண்டு  
மீனூர்கருங்கண்ணியாடுதன்பாவைக்குவேய்ந்தனளே

ந. 100

புனரநுபுணர்ச்சியாலறத்தோடுநிற்றல்.

தினையார்பொழுதுமறக்கலண்மாறன்றெண்ணார்மதுரைக்  
கணையார்வரியவிசூழ்பொழிற்செண்ணைக்கடற்றுறைவாய்ப்  
புனையார்மணித்தினாயீர்த்தாங்கொழுகவொர்பூங்கணைவே  
ளைனையார்மருவவலைனத்திலிட்குச்செய்தவாரருளே

ந. 101

களிறுதநுபுணர்ச்சியாலறத்தோடுநிற்றல்.

நகுமாளியமூலையேழைழிலைக்குஞ்ஞனார்விதிர்ப்ப  
ஏகுமாலயிலுடையண்ணன்மதுரையாயுதாரிவெற்பிற்  
நகுமால்வளாபுனந்தேய்த்தெம்மைப்போகாவகைதகைந்து  
புகுலால்களிறுகடிந்திட்டிர்த்தபொருப்பனேயே,

ந. 102

தலைமகள்வேற்றுமைகள்டு நற்றுய சேவிலியைவினுதல்.

ஓயாவிழிந்குகுக்குமுணவுமொழிந்துநிற்கு  
மேயாவலகதுயின்க்கியவைகுறுமென்னைகொல்லாம்  
வாயார்புசமுடைவள்ளன்மதுரைவாயணையாய்.  
வீயார்கருங்குழலாளிவட்குற்றவிவேற்றுமையே.

ந. 103

சேவிலி நற்றுயக்கு முனிலை மொழியாலறத்தோடு நிற்றல்  
யினைக்கும்புகழ்பெறுமன்னன்மதுரைவின்னூர்வரவாய்த்  
துனைக்குங்கதிரயிலொத்தகண்ணன்னையான்சொல்லுவன்கேள்  
வளைக்கும்பிழைற்றுதலன்னமன்னைவளர்மூலைகண்  
முளைக்கும்பருவத்துமுன்னமொரண்ணன்முயங்கினாரோ.

ந. 104

அறஷ்தொடுகிற்றல்-முந்திற்று.

### டடன்போக்கு.

பாங்கி தலைவற்துடன்போக்குணர்த்தல்.

யின்ளார்வதிலிவ்வுலகமுழு துமுலைவிலையாக  
கொள்ளாரெயர்குளிர்பூஞ்சிலம்பாகொடையானுயர்ந்த

வள்ளார்க்கிரயிலண்ணன் மதுரையஞ்சென்னையன்ன  
கள்ளார்சூழலியுடன் கொண்டுபோனின்கடிகர்க்கே.

ந. 0. ஏ

தலைமகனுடன் போக்குமறுத்தல்.

காரற்றசெஞ்சன்கலைசூழ்மதுரைக்கருதலர்வா  
ழூற்றபாலைசிழலில்லையெங்குநரியுறங்கு  
மேற்றகள்ளிப்புகையெழும்பாதையெல்லாம்பரலா  
நீற்றகானமெவ்வாறுநடக்குமென்னெரிமையே.

ந. 0. ஏ

பாங்கி தலைவனை யுடன்படுத்தல்

கழுல்புனைவேந்தனையன்னுன்மதுரைக்கதிரயிலின்  
நழல்புனைகானலெனினும்பொறியளிதாமெனவே  
சழுல்பெறுகண்ணிதனக்குவெற்பாவவன் அாய்னியி  
னிழல்புதைதன்மையதானின்னெடுத்தெடுஞ்சரமே,

ந. 0. ஏ

தலைவன் போக்குதடன்படுதல்.

பெருக்குமகிமைநடையான்மதுரைபிறழ்ப்பகதையே  
நெருக்குமடலன்னவேந்தழற்பாலைநெஞ்சங்கரைய  
வருக்குமயலாலரொடுதாயுமுடன்றணங்கி  
பிருக்குமனையிற்கொடியதன்றுலென்னிளமயிற்கே.

ந. 0. ஏ

பாங்கி தலைவிக்குதடன்போக் குணர்த்தல்.

கடியாய்விளங்குங்கவிதுவடைத்தோனங்கருதலர்க்கோ  
ரிதியாய்வயங்குமதுரையங்கோமானிருஞ்சிலம்பர்  
வடியாய்வவளருங்கொடும்பரற்பாலைவழியொளிர்பைங்  
தொடியாய்வினையுமுடன்கொண்டுசெல்லத்துணிக்குநோ.

ந. 0. ஏ

தலைவினாணமிவிரங்கல்.

ஓபணவரியனகற்றவர்யாரும்பெரிதுவங்து  
காணவருங்கன்மதுரையாயன்கவின்சிலம்பின்  
மாணவருமயிலேயிதுகாறுமருவிசின்ற  
நாணமழியவுமென்கற்புவாடவுநாலுற்றதே.

ந. 0. ஏ

கற்பின்மேம்பாடு பாங்கி கழறல்.

பொறையேவளருமுளத்தான்பகைஞ்சுபுலாலைந்த  
கறையேகெழுவத்தேவலான்மதுரைக்கடவரைவாய்  
நறையேகயமழுநெடுக்கங்தனல்லாயென்றுநங்கையாக்கு  
நிறையேபெரிதுகண்டாய்நாண்டனில்லுமின்னிலத்தே.

ந. 0. ஏ

தலைவியோநுப்பட்டேழதல்.

போற்றுமரியடுக்குமான்மதுநாப்பொலஞ்சிலம்பி  
லாற்றுமுறையொன்றெனக்கில்லையாம்மர்நோயழியத்  
தேற்றுமுறையரொருவர்பின்யான்சரஞ்செலலுாஞ்சன்றேன்  
ஊற்றுமயலாரலாகொண்டமுங்கவிததொன்னகரோ.      நகல்

பாங்கி சுரத்தியல் புரைத்துழித் தலைமகள் சோல்லல்.

புலரிற்கவிஞ்சுமுகங்கள் டலரிசித்தொழி  
ஆலரிற்கரத்தனமதுநையங்கோன்சென்னையூரஜெயாய்  
பலரிற்குழுமிவிஞ்சென்னையும்பார்த்துப்பல்லாறுகுக்கு  
மலரிற்கொடியகொல்லோபாலீமேயவழுற்பரவே.      நகல்

பாங்கி கையடை கோடுத்தல்.

கொங்கைசரியினுங்கூங் தல்வெஞுப்பினுங்கொண்டமைனின்  
செங்கையடைக்கலங் தங் தன னீயிகழேழல்சிலம்பா  
வங்கையயிலன்மதுநாயங்கோன்சென்னையூரஜெய  
நங்கையிலொயணியிளாங்கோடுதொகையைங்விவையே.      நகல்

பாங்கி வைகிநுள் வீடுத்தல்.

மருவன்புடனிருவிருஞ்செலுவமவ்வழிதொடர்ந்து  
வருவன்புலவர்கவிசெடத்தேயக்கும்வளர்க்கிசேர்  
திருவனமதுநாப்பெருமான்சிலம்பிறசற்றஞ்சினக்து  
பொருவன்பக்கணயயலாரலரைப்புகுந்துணர்ந்தே.      நகரு

தலைமகளைத் தலைமகள் சுரத்துயித்தல்.

நணல்காண்டொறுமரநிழலில்வைகினன்காரங்காறுவெண்  
மணல்காண்டொறும்வண்டறை இயணங்கேமல்லவாபுகழ்  
ரணல்காண்டகையன்மதுநாயங்கோனாடையார்மன த்தின்  
றணல்காண்சரமெனினுங்குளிர்மானினதாட்களுக்கே.      நகரு

தலைமகன் றலைமகளைசவறிந் திருத்தல்.

விழியாறுஞுமழியன்னைப்புலவர்வெறிதழிய  
மொழியாறுஜெனபுரிவளன்மதுநாரமுதுபகைமேற்  
பொழியாறுதலிற்கணியினுங்கூரபரல்பொலிந்த  
வழியாறுதுமயராதிருப்பாயிம்பராம்பொழிலே.      நகள்

உவந்தலர்க்குட்டியுணைமகிழ்ந்துநாத்தல்.

மைதிட்டமாகவருண்மாறெனியர்க்குவான்பொருளைப்  
பெய்திட்டவள்ளன்மதுநாயங்கோன்சென்னையன்னபெண்ணே

கொப்திட்டான்மலர்கானகமார்சின்குழற்கணியச்  
செய்திட்டபுண்ணியமென்னைகொல்லோவென்செழுங்கைகளே.

கண்டோரயிர்த்தல்.

தேந்தமிழ்மாறன் றிருமால்வரோதயன்றே தெனுமுகும்  
ஷுந்தாடைவாகன்மதுரைதன் றெவ்வர்பொலிசுரத்திற்  
போந்தனுமானந்தருவார்த்தினைவளர் பூங்குறிஞ்சி  
வேங்தனும்வள்ளியுமோனிந்தமாதும்விடலையுமே.

உக்கு

கண்டோர்காதலின்விலக்கல்.

காளையுறவிலைவாழுகுர்வேடர்க்திரமனைந்தான்  
வாளைவிழியினானுந்தளாந்தாள்பெருமான்மதுரைக்  
கோளையுறவபவாபோஞ்சரமீதெங்குறும்பகடக  
நாளையகதுகாநில்வழியாயினிநள் ஸிரவே

உக்கு

கண்டோர்தன்பதி யன்மை சாற்றல்.

குன்றுர்புயத்துமதுரையங்கோமான்கொடும்பகையி  
னின்றூர்சுமிதுகாளைகண்டாயினிசியெதிரே  
மன்றார்கொடினிகா மாடப்பறங்கிமலைகடந்து  
சென்றுல்வருமண்டபக்சாலையுஞ்சென்னையுமே.

உக்கு

தலைவன் தனிபதியடைந்தமை தலைவிக்தணர்த்தல்.  
வாலையிதுவெனுங்கொங்கைமின்னேரமண்டபத்து வெடுஞு  
சாலையதுமதுரைப்பெருமான்றிருத்தண்ணளிகுழு  
சோலையிதுபிறகும்மவன்வாங்கியசோலையுது  
வேலையதுதெரிவாயிதுசென்னையிபனக்கோ.

உக்கு

உடன்போக்கு முற்றிற்று.

### கற்பொடுபுணர்ந்தகெளவை.

செவிலி பாங்கியை வினுதல்.

செய்கின்றகுன்றும்பொன் அாசலுஞ்சோலையுஞ்சிற்றிலுக்கேதன்  
பெய்கின்றபூக்கஞ்சியுமோர்யானும்பெரிதுநின்மே  
யெய்கின்றகீர்த்தியின்கோமான்மதுரையிரும்பகையி  
னைகின்றதென்னணக்கேயாண்டையளென்னறநுதலே.

உக்கு

பாங்கி செவிலிக்குணர்த்தல்.

உக்கதாகெனுறவுற்றரகுமிழுந்தவொண்மாமணிகண்  
முகந்தாண்வாயுமூலைவிலையரகநமர்முனிவி

னிகங்தான்மதுராப்பெருமான்வராயிலிருப்பதினுடைய சுகங்தான்சரமென்றவனையின்மாதுதொடர்ந்தனளே.

ஈடுச

சேவிலிதேற்றுவோர்க் கேதிரழிந்து மோழிதல்.

நலம்பார்முழுதுமினோக்குமதுராநல்லோன் சிலம்பிற் புலம்பாதிருவெனத்தேற்றிச்சிற்கிராணிப்போலவொரு பொலம்பாவையைவளர்த்தின்முலையூட்டிப்பின்போக்குவிலோ அலம்பாதிருப்பதுமெனவுந்தோன்றுமுங்களுக்கே.

ஈடுது

சேவிலி தன்னறிவின்மைதனினை நேராந்துரைத்தல்.

மதிமிசைவிழுந்தென்வறமுலைமோந்துமணிக்கழுங்கை நெடடிமிசைவைத்ததெல்லாமறியேனன்று நூலுரைந்து கடிமிசைவைகுமதுராயங்கோன்பகைபோலுங்கள்ளிச் செடிமிசைவெங்திப்புகைபெழும்பாலையிற்செல்லியவே,

ஈடுச

சேவிலி தேயிவம் வாழிந்தல்.

நாட்டமுடையவர்மீதனியோங்கநலம்புரியுங் தேட்டமுடையமதுராயங்கோன்செழுங்கிண்சிலம்பிற் கேட்டவரங்கடருங்கெதய்வமேயின்கிளிமொழியைக் காட்டவரவழைக்கப்பவிபோடுதுங்கைகுவித்தே

ஈடுச

சேவிலி நற்றுயிக் கழுத்தோடு நிற்றல்.

நல்லாய்தெரிகவொருவற்றெற்றார்ந்துநகருமினைய வல்லாய்வினாங்குமுலையுடையின்மகள்வான்வளர்ந்த செல்லாய்வாருங்கைமதுராதன்சேரலர்கெஞ்சன்னகூர்க்கல்லாய்நிமுலறுவெஞ்சரஞ்சென்றனள்காதலுற்றே.

ஈடுச

நற்றுயி பாங்கிதன்னேடு புலம்பல்.

சொன்னஞ்சொரியுங்கரத்தான்மதுராதுராவாவாயா யன்னம்புராயுங்கடையுடையாளியலத்தனைய முன்னம்புகன்றனியேன்மகளேமணமுற்றுமுமிச் கின்னஞ்சிறியவபதிற்சரவழிசெல்லலே.

ஈடுச

பாங்கியர் தமிழோடுபூலம்பல்.

வழுவிற்புகழுடையன்னனம்துராமஞ்சார்வராவாய்த் தழுவிப்பிரியிகில்லாததகையவெள்ளோதிமத்தின் கழுவிற்கெழுமுதும்போடுகுலாயவரசவன்ன கழுவிப்பிரிந்ததுகேரமடவீரினிநெந்துறவே.

ஈடுச

அயலார் தமிழோடு புலம்பல்.

பொற்றுரரும்புயப்போதன்மதுரைப்பொலங்கிரிவா  
யுற்றூர்தவஞ்செய்துடலம்வருந்தியென்போவிருந்து  
பெற்றூரறிவரல்லான்மகள்போன்பெருந்துயனா  
மற்றூரறிவரயலீருரையினிவ்வையகத்தே.

நடநட

பயிலிடந் தமிழோடு புலம்பல்.

\* ஆன்றவர்க்காதாஞ்செய்யுமதுரையங்கன்வெற்றிற்  
றேந்றகைக்கான்மலர்வான்பொழிலேயொளிர்செய்குன்றமே.  
நான்றகைக்குஞ்சுமன்னுற்றோடாஞ்துநடக்கையிலிவ்  
வீன்றவட்டகேதுமுண்டோசொல்லிப்போயினதென்மகளே நடநட

நிமித்தம் போற்றல்.

ஒருங்காகங்மைமுற்றும்மீட்டும்வள்ள லொள்வாண்மதுரை  
பிருங்காகதுண்டமலிவரையன்னவெழுபின்மகளன்  
மருங்காகவேண்டிந்றும்பலியிட்டுவழுத்துவல்யான்  
கருங்காகமேகாவாய்விரைவாய்மதிகண்முன்னமே,

நடநட

காந் தணிவித்தல்.

வரமேபடைத்துயர்மாறன்வளமைவளர்மதுரைப்  
புரமேயெனுங்சென்னைநன்னுட்டிற்பொலிதிகண்டாய்  
சரமேசடலைபரன்மலராக்குகசொல்லினன்யா  
னரமேபொரும்வழிக்கண்மகள்வைக்குமடிகளுக்கே.

நடநட

தன்மகன்மென்மைத் தன்மைக்கிரங்கல்.

நானிற்பழகியசெந்தமிழ்மாறனல்லோருறவை  
மேவிற்பிரியகில்லான்மாமதுரைவெற்பாரனிச்சப்  
பூவிற்பதைக்கின்றமெல்லடிதியிற்பொலிபரவிற்  
பாவிற்பதைக்குமன்றோயான்பயந்தவப்பலவளைக்கே.

நடநடு

இளமைத் தன்மைக் குளமேலிநீதிரங்கல்.

வென்றிகமழும்வழிவேன்மதுரையிறைவெற்றத்து  
வின்றிகழும்பகையோர்தம்மகத்தினருப்பணைய  
வன்றிரலாம்பரற்பாலைவழியெங்னங்கடக்கு  
முன்றிலளவுங்கடந்தறியாதவென்மொய்குழலே.

நடநட

ஏச்சத்தன்மைக் கச்சமூற் றிரங்கல்.

அருகக்கலிகுறைக்குங்கோன்மதுரையடையலரி  
அருகப்பயினுஞ்செறியழுற்பாலையிலுற்றபல்ல

விருக்குமுவிரிவானிரைதேடியவேங்கைங்கின்று  
பெருக்குமுறிடனென்செய்யுமாலென்பிறைநுதலே.

உங்க

கண்டோரிக்கம்.

விம்மனையாமிகவேங்குங்க்காடும்விழுமெழும்பின்  
னம்மனையாங்கெனுமந்தோங்னூவலர்தாம்வியக்குஞ்  
செம்மனையாவண்மையாளன் மதுரையஞ்சென்னையன்னு  
ளம்மனையோடுபொன் நூசதுங்காண்டொறுமம்மனையே.

உங்க

சேவிலியாற்றுத் தாயைத்தேப்பறல்.

மின்னேங்குமயிற்கையான்மதுரைவியன் சிலம்பிற்  
பொன் னேயனையமகடனைப்போகாவிடமெனினு  
மென்னேயமுற்றனைகேட்டியலைந்துமெங்குந்தருவி  
யின்னேயருள்வளினையாமனீயிங்கிருந்தருளே.

உங்க

ஆற்றிடையுக்கோப்பகவளாவினுதல்.

நீறெழுமேனியினூர்குடைநீழுமெனருப்புகுக்கு  
மாறெழுகானல்வருகின்றவங்தனிர்கண்டனிரோ  
தேறெழுகல்வியறிவான்மதுரையஞ்சென்னையன்னுள்  
வீறெழுகானைதொடர்க்கனள்வங்தனள்விள்ளுதிரோ,

உங்க

மிக்கோடோதுக்காட்டல்.

கற்றூர்க்குதவுமதுரையக்கோன்வரைக்காழுக்க  
முற்றூர்க்குதவுமல்லாலதற்காங்கொல்லுறவிழையு  
மற்றூர்க்குதவுதருள்வழக்காமினையேன்மடவார்  
பெற்றூர்க்குதவுவரோதிரைக்குமுந்தபெருங்கிலத்தே

உங்க

சேவிலியேயிற்றியோடு புலம்பல்.

பொங்மகளேயமர்முன்றின்மதுரைபொருதகற்று  
முன்மகளேயமர்வெங்தழற்பாலையின்முள்ளுறுத்த  
வெங்மகளேதிலொர்காளையின்வங்தனளாலெயினர்  
மன்மகளேயுளையயவள்சென்றவழியெனக்கே.

உங்க

சேவிலி துரவோடு புலம்பல்.

குழுவளர்மாதவஞ்செய்தனைவாழுகுரவுகண்டாய்  
மழுவளர்கைபன்மதுரையங்கோன்சென்னைநாட்டின்மன்னேர்  
விழுவளர்பாவைபயங்திங்கனமெலிந்தேன்மெலியாய்  
தழுவளர்பாவைபலவும்பயங்தித்தடம்புவிக்கே.

உங்க

சுவடுகள் டிரங்கல்.

சேயிற்புகழுடையண்ணன்மதுரையஞ்சென்னையன்ன  
வேயிற்புளையுமென்றேருளிதளினிம்மெல்லடிழும்  
பாயிற்படக்கொப்புளங்கொள்ளுமேயிப்பரல்கொதிக்குங்  
தீமிற்படவெங்கனம்பொறுத்தோவைத்துச்சென்றதுவே. ந.ச.க

சேவிலிக்கஸ்நிதுடன் வந்வோர்க்கண்டு கேட்டல்.

துடிவளர்பேரொலிசிம்முறக்கேட்டுத்தொடருமூள்ளிச்  
செடிவளர்தீயவதர்வருவிரோற்குச்செப்புகிராற்  
படிவளர்பாலையிற்கண்டனிரோற்பதியாமதுரைக்  
கடிவளர்சூழ்பொழிற்சென்னையன்னுஞ்சொர்காளையுமே. ந.ச.கு

அவர் புலம்பறேற்றல்.

வாடலைமீள்கவண்ணுயெதிர்காண்டமடமயிலு  
நீடலைவேற்கைவிடலையுஞ்சேர்வர்சிலம்விளங்கும்  
பாடலைபேற்றங்கலன்னன்மதுரைபகலெனவா  
மாடல்யார்க்குமொலிகெழுசென்னையகனக்கோ, ந.ச.க

சேவிலி புதல்வீயைக்கானுது கவலைகூரிதல்.

தெவல்வழிவேல்வலங்கொண்டோன்மதுரைதன்சேரலர்வர்  
ழிவ்வழிமாமயில்காண்கிலனின்னுந்தமிதுருவி  
யெவ்வழிபோவனயலைர்க்கென்கொல்வியற்றுவன்பின்  
னவ்வழிகைந்தமராய்க்குப்பிறவென்னறைகுவனே. ந.ச.ஏ

கற்பொடுபுணர்க்கெளவை-முற்றிற்ற,

மீட்சி.

—:0:—

தலவிசேணக்னமை சேவிலிதாய்க்குணர்த்தல்.

சிறுங்கதக்கவிற்னனுன்மதுரைதன்சேரலர்வாழ்  
பாறுங்கழுமறுக்குறும்பாலைவழிகடந்து  
வீறுங்கமழுகண்ணியுஞ்குழுப்புத்தொர்விடலைபின்னே  
நாறுங்கருங்குழுப்பெதயன்னுப்சேணடந்தனனே. ந.ச.ஏ

தலைவன் றம்மூர்கார்ந்தமை சாற்றல்.

இதுமலர்நீபறிக்கும்பொழிலாமிதுநீகுடையும்  
புதுமலர்நேவுஞ்சுகளைகாண்கநீபுணைவண்டவிதா  
நோதுமலர்யானாயுமாதரிக்கின்றநூலோன்மதுரை  
மதுமலர்வெற்பினம்மூரிதுவாகுமணியிழையே. ந.ச.க

தலைவிழன்சேல்வோர்தமிமோடுதாள்வரல்  
பாங்கியர்க்குணர்த்திவ்டுதல்.

மாமலிவள்ளன்மதுரையங்கோளன்றிருமால்வாவாய்  
வீமலிசோலையெம்மூர்புகுவீரோருவெற்பனைஞாங்  
தீமலிபாலையிற்சென்றவளவந்தனளென்பிரதிகழி  
தூமலிதொண்டையங்கேந்தேங்கனிவாயினென்றேழியர்க்கே. நடுக

முன்சேல்ரேர் பாங்கியற் துணர்த்தல்.  
வீங்கித்திரண்டமற்றேள்வயவேடர்கொடுமரங்கள்  
வாங்கித்திரிசின்றபாலையிலேவரக்கண்டனம்யாங்  
தீங்கிற்றகையனங்களுமதுரையஞ்சென்னையன்னாள்  
பாங்கிற்பிரிவிலோர்காளைதொடர்தரப்பாவையரோ. நடுக

பாங்கியர்கேடு நற்றுமிக்குணர்த்தல்.  
பொறிவளர்தீயவெம்பாலையிற்போனவொருமகனும்  
வெறிவளர்கண்ணியங்கோனமதுரைவிண்ணாருகொடுசேர்  
கறிவளர்சாரன்மலையினம்மூர்வரக்கண்டனரா  
மறிவளர்கண்ணினன்னுப்பழிபோந்தமடவியரோ. நடுக

நற்றுமிகேட்டவனுளங் கோள்வேலனை வினுதல்.  
பொன்மணைமேவமதுரையங்கோமான்பொருதுவென்ற  
பன்மணைபோலுஞ்சுரம்போமகிடலைப்பல்லோர்விழையு  
மென்மணைமேவவருஞ்சுகொல்லோசொல்துவேவலவின்றேற்  
றன்மணைமேசியுறவும்க்குமோமற்றத்தயலையே. நடுக

மீட்சி-முற்றிற்று.

### தண்மணை வாதல்.

—:0:—

நற்றுமிமணனயர்வேட்கையிற் சேவிலியை வினுதல்.  
மைகெழுவான்பொழிற் சென்னைஙன்னுட்டுமகிப்பனுயர்  
மெய்கெழுநாவின்மதுரையங்கோன்றிருவெற்பனையாய்  
நெய்கெழுகோதையனம்மில்வாதரநேருங்கொல்லோ  
கைகெழுத்வளினச்காளையையின்றகனங்குழழுயே. நடுக

சேவிலிக் கித்தோவாந்தமையுணர்த்தல்.  
கோற்றுங்கிலையபில்வண்கரக்காளைநக்கோதையைக்கொண்  
ற்றஞ்செழின்மணங்குசெய்தமைதூதுவரோதினாற்

கற்றுங்கிசைப்பறுமன்னன் மதுரைக்கவின்சிலம்பிற்  
பெற்றுங்கிருப்பவட்டகன்னைகொல்லோவன்னைபேசுவதே. நடுஞ்சு

வளாந்தமை சேவிலி நற்றுயிக்குணர்த்தல்.

வாகையைபென் றம்புனை நெடுஞ்சௌடியைக்கோனிருக்கண்சிலம்பி  
மீகையைபொன் றுமதுரையங்கோனிருக்கண்சிலம்பி  
லோகையையொன் றுமொர்க்காளையன்னார்ந்முளங்குலவுங்  
தோகையையொன் றுமனாஞ்செய்ததோதினர்தூதுவரோ. நடுஞ்சு

தலைவன் பாங்கிக்கியான்வளாந்தமை துமர்க்கியம்பு சேனிறேன்றல்.

மாலன்னவார்வடிவாளன்மதுரைமைதோய்வாவாய்ச்  
சேலன்ன கண்ணியைவேயன்னதோளியைச்சிற்றழியை  
நிலன்ன பூங்குழலாளைவராந்தனைபிளாந்த  
நூலன்ன நுண்ணியைப்பாய்சென்றுக்குறுமர்க்கினியே. நடுஞ்சு

பாங்கிதானதுமுன்னே சாற்றிய துரைத்தல்.

கடங்கெழுமால்களிற்னன்மதுரைக்கவின்சிலம்பி  
ஞுடங்கெழுகிர்த்தியின்வைவேற்கரத்திறைவா வொருங்  
மடங்கெழுபூங்குழற்பாவையன்னைவராந்தமைதான்  
மிடங்கெழுமாறவளன்னையைமுன்சென்றுசெப்பினனே. நடுஞ்சு

தன்மனைவராதல்-முற்றிற்று.

—:0:—

### உடன்போக்கிடையீடு.

நீங்குநி கிழுத்திபாங்கியரிதமக்குத்தன் சேலவுணர்த்திவிடுத்தல்.  
நறவார்தொடைபூர்ஜொண்டோன்மதுரைநல்லோன்சிலம்பி  
லுறவார்வெறுப்பினு றுமெவலநித்தோருகாதலர்பின்  
புறவார் கொடுஞ்சுரம்போயின்னென்றெலைப்போயுகொயீ  
றறவார்வழியிர்பிறைநுதற்பாங்கியராமவர்க்கே. நடுஞ்சு

தலைமகடன்சேலவீன்றுட்குணர்த்தி விடுத்தல்.

கொங்கலைப்புங்குழனின்மகளேதிலொர்க்காளையின்னே  
வெங்கமுனீஸ்சரமபோயின்னென்றுமிகுபகைமே  
அங்கமுல்வேல்வலனன்னன்மதுரையுயர்கொள்சென்னை  
யங்கலைர்ந்திருரையின்பயங்கவளையவட்டகே. நடுஞ்சு

நல்லயீக் கந்தணர் மோழிதல்.

அன்பாலளிகொரும்வள்ளன்மதுரைவரூயனையா  
பின்பாலொருவற்றெடுர்ச்தனைக்கோதுமினென்றுரைத்துத்  
துன்பாலில முந்தமருங்துறங்துபருங்துவும்  
வன்பாலடைந்தனன்காணீபயங்தமடவரலே. நகரு

நல்லயற்தோடு நில்லெப்பிறமர் பின்சேறலைத்  
தலைவிகண்டு தலைவற் தணர்த்தல்.

மீமொய்த்தமங்குலைனையான்மதுரைமேவார்வழங்குங்  
தீமொய்த்தபாலையினையுறுங்காலைசெசுறுத்தெழுங்து  
வீமொய்த்தமாலைவிறலெமரன்பவிழுலதனை  
யீமொய்த்தவண்ணம்வளைந்தனர்பார்கம்மிரதத்தையே. நகரு

தலைமகளாத் தலைமகள் விடுத்தல்.

இரும்பேயக்குயவினிப்பாலைமறவரெனினயிலாற்  
பெரும்பேப்க்குரவைபெழுப்புவனீண்டின்றுபின்னிட ஓவன்  
சுருமபேயக்குமைவிழியாய்சின்றமரெனிற்குழுகுநர்கீ  
திரும்பேயக்குமாரன்மதுரையக்கோமான்செழுமலைக்கே. நகரு

தமருடன் செல்பவ எவன்புறநோக்கிக் கவன்றாற்றல்.

சீரநனிமேயமதுரையங்கோனெதிர்சேரலர்வா.  
மூர்நனியாருஞ்சரவழிநோக்கியுடன் துமுன்னிப்  
போர்நனிமேவுமெமர்வரக்கண்டுபுறந்தருயித  
தோநனிவாழிபின்வாழியித்தெரின் றிறற்பசியே. நகரு

உடன்போக்கிடையீடு-முற்றிற்று

— १०५०—

### வரைதல்

சென்றேன் மீண்டு வந்தந்தணையுஞ்  
சாள்றேநையுமன்னீடு வரைந்துகோண்  
தீக்கண்டோர் மகிழ்ந்து கூறல்.

திரையார்கடற்சென்னைநாடன்புகழ்செறியுஞ்திறனிற்  
குரையார்கழலிறையன்னமதுரைக்குளிர்முகில்குழ்  
வரையார்கழமுமொருமாமாயினர்நாண்மலர்சேர  
விரையார்கழுவியொருகொடியாகிவிளங்கினனனே. நகரு

வரைதல் முற்றிற்று.

கள்ளியன் முடிச்தது.

— \* —

கற்பியல்.

—:0:—

இல்வாழ்க்கை.

தலைவன் றலைவிழுள் பாங்கியைப்படுகழிதல்.

மலையிசைக்கானுமொர்த்தமன்னுன்மதுநாச்சிறங்கு  
மிலையிசைக்கானுமெடுமதிட்சென்னையன்னுயெனகைத்  
தலையிசைக்கானுமிப்பூந்தொடையேந்துமித்தையனல்லாண்  
முலையிசைக்கானுமானவுநொந்தாய்நீமுறையினையே.      ஈசுக்க

தலைவனைப் பாங்கிவாழ்த்தல்.

உள்ளிக்கணிந்தமதுநாயங்கோன் வெற்பாசின் ஆடனிப்  
பள்ளிக்கணிந்தமடவரல்கண்டுகளிபயங்கே  
நள்ளிக்கணிந்தவின்சொல்லிக்கணிந்தவின்நாண்முருகன்  
வள்ளிக்கணிந்தவொர்மங்கலநாணி அம்வாழியலே.      ஈசுக்க

பாங்கிதலையை வரையுநாளாவும் வந்தா

திந்தமையுரையா யேள்ளல்.

இவ்விதமென்றுசொல்கருப்பள்ளமைக்கேந்திடயதீர்  
தெவ்விதம்போக்குமதுநாயங்கோன்றிருச்சென்னையன்னுய  
குவ்விதம்போகநம்மன்பர்தம்மாலைகொளுமாவு  
மெவ்விதந்தான்பொறுத்தேவிருந்தாய்நியினைவின்றியே.      ஈசுக்க

பேருமகளுரைத்தல்.

ஆர்ந்தலையொற்கத்தவர்களியெய்தவரும்பரிவு  
கூர்ந்தழைத்தாதரிக்குங்கோன் மதுநாயஞ்சென்னையன்னுய  
தேர்ந்தலைகல்விமதியினங்காதலர்செங்கைதங்த  
வீர்ந்தலையேதுலைகொண்டாற்றியம்மவிருந்தனனே.      ஈசுக்க

தலைவனைப் பாங்கிவரையுநாளாவு நிலைபேறவாழிறிய

நிலமை வினுதல்

குணஞ்செய்மலர்க்கணைவெளிந்பொருத்துப்பகைசூறைக்கு  
நினைஞ்செய்கதீர்தேவன்மதுநாயங்கோணைஞ்சென்னையன்ன  
பணஞ்செய்யகலஸ்குலேநிலிக்கேதாகையம்பாவையைநிர  
மணஞ்செய்வாயும்பொருத்ததெவ்வாறுகொன்மண்ணவோ ஈசுக்க

மன்றன் மலைவருசெவில்கீக்குளை யன்புறவுணர்த்தல்

எண்ணும்புகழுடையேந்தன்மதுநாயெழிற்சென்னையி

னண்ணும்பிறைறுதலோர்முலையான றுந்தோண்ணுமுக்கிப்

பண்ணுங்களியசெவ்வாயிதழுற்பகருமன்ன  
யுண்ணும்படியென்றாத்தலி ஊரணுவப்புறுமே. ந.எ.க.

பாங்கி யில்வாழ்க்கை நன்னேன்று சேவிலீக் தணர்த்தல்.  
பல்வாழ்க்கைகயுள்ளூப்பெருநாற்புலவர்ப்பகருஞ்சி  
ஸில்வாழ்க்கைகான்றென்றியம்பியதோர்க்கெத்தாந்தார்விதிர்க்கு  
மல்வாழ்க்கையம்புவல்லன்மதுரையஞ்சென்னையன்னுய்  
நல்வாழ்க்கையூரங்கிழுத்தியொடோம்பநடக்கின்றதே. ந.எ.க.

மனமைனேசென்றுவந்த சேவிலீ போற்றேடுகற்பிய  
எற்றுமிக் தணர்த்தல்.

தனஞ்சூழ்வளத்தன்மதுரையங்கோன்றிருத்தாமனோயி  
லனஞ்சூழ்நெடும்பண்ணையார்தருஞ்சென்னையன்னுயறிமோ  
கனஞ்சூழ்குழினினின்பேசைத்தன்கற்பைக்கருதியன்றே  
சினஞ்சூழ்புவியுலவும்வனம்போந்தனள்சிதையுமே. ந.எ.க.

நன்மைனவாழ்க்கைத் தன்மையுணர்த்தல்.  
வாருமருங்கும்பியும்மானுகண்ணனைகேட்டியெந்த  
நாரும்வளங்குலவுங்கெடுஞ்சென்னைநல்லோன்மதுரைத்  
தோருமாந்தொடையும்போன்மருவியுறந்துணையாம்  
வேளும்விருங்குமயின்றலயிலும்விளக்கிமழுபே. ந.எ.க.

சேவிலீ நற்றுமிக் கிருவர்காதலையு மறிவித்தல்.  
நாலைவரவருத்துங்கோன்மதுரைநோற்குஞ்சென்னையூர்க்  
சேலைவரவருத்துங்கண்ணிசீர்மனைவகுதலால்  
வேலைவரவென்னவேவரும்வெம்பகைமேற்செவினு  
மாலைவரவருமாலன்பருந்துவிமானமதே. ந.எ.க.

இவ்வாழ்க்கை-முற்றிற்று.

—:0:—

### பரத்தையிற் பிரிவு,

—:0:—

காதலன் பிரிவுழிக் கண்டோர்புலவிக் கேதுவிதாமவி  
விறைவிக் கேள்றல்.

பூரணமாமதியுள்ளோன்மதுரைப்புகழுக்காள்சென்னைத்  
தோரணவிதியில்யாழுமுழுவங்கொனியெழுய்பி  
வாாணமாழுலையாருங்மேவிவலைந்தனராற்  
காரணமிகன்றுவேற்றில்லையூடியகாதலிக்கே. ந.எ.க.

தனித்துழி யிறைவி துளித்தழி தீரங்கல்

புண்ணீர்கமழுவிலேவான்மதுரைப்புகழுசிறந்த  
தென்னீர்வளமுலவுஞ்சென்னையூராமனந்திருகி  
யுண்ணீர்மையின்றித்தனைந்தமைந்தாரொருவேந்மறுகிக்  
கண்ணீர்விடுத்தெழிற்றுண்டமுஞ்சிறிக்கலுழியலே.

ந.என

நங்கிது வேள்ளேனப் பாங்கி வினுதல்.

கேளானவர்க்கும்பிறர்க்குமொராங்கருளேகினர  
முளாமதுரைவளர்சென்னையூர்முழுவணைய  
தோளானினையுஞ்துயிலத்துயிற்றுத்துனையிருப்ப  
வாளாவருந்தினையாலென்னையேநிமடவரலே.

ந.என

இறைமகன் புறத்தோழுக் கிறைமகஞார்த்தல்,

கதத்தகளிறேன்றுவள்ளன்மதுரைக்கஷிங்கொள் சென்னை  
விதத்தங்களமுல்ப்பாவைவநல்லாய்வினங்குஞ்சைவயி  
னிதத்தவெனத்தன்னருகிற்றழைஞ்தகழையிகழுந்து  
மிதத்தவளாறுபடியுஞ்செருந்தியின்மேய்கின்றதே.

ந.ஏக

தலைவியையப்பாங்கி கழறல்.

நல்லாளை னும்பெயர் பெற்றனயின்னமுநல்லறஞ்செய்  
யில்லாளெனவுமிருந்தனைவாழுபியழுபின்மதுரை  
வல்லானநங்கனன்னுன்வளர்சென்னையன்னுய்வெறுத்த  
சொல்லானெனானின்மகிழுநற்குறைதரற்றாயதன்மே.

ந.அ.ஓ

தலைவிசெல்வணியனிந்து சேடியை விடப்புழி  
யவிவணியுழையர் கண்டழுக்கிக்கூறல்.

நல்லாதரவுடையான்றெடையார்ந்துந்தோன்மதுரைச்  
செல்லாலுயர்மதின்குழுகிடக்குஞ்சென்னையம்பதியிர  
ரல்லார்களைநுங்கோதையரோதலொசிற்றரும்பு  
மில்லாதலர்தொடுப்பார்குல்லைகானுறினென்செய்வாரோ.

ந.அ.க

பரத்தையர் கண்டு பழுத்தல்.

ஷ்கோளமெங்கும்பொலிதரத்தன்றிருப்பேர்விறுவி  
மாகோஞ்சைடயமதுரையங்கோன்சென்னைவாழுநகரில்  
விதோளவுகைபிறவும்முளவாகவில்வெட்சிகோண்டா  
ராகோள்கருதினரோதெரியேமிவ்வரிவையடோ.

ந.அ.ஏ

பரத்தைய நுலகியனேக்கி விடுத்தலிற் றலைவன்  
வரவுகண்டுவந்து வாயில்கண் மோழிதல்.

வீரர்வியக்கும்விற லோன்மதுரைவிளக்கலாச  
சீரமலிங்கத்தகைபெருஞ்சென்னையன்னாள் விடுத்த  
வேரரெனுமூயர்சேடியாக்கண்டுகெஞ்சம்மிரங்கி  
ஸூரபுகுந்தனராலிவ்வுகியலோம்பியவே,

ந.அ/ஞ

தலைமகன் வரவு பாங்கி நலைவிக்துணர்த்தல்.

நண்ணூர்மதிக்குமதுரையங்கோன்சென்னைநாட்டமைங்க  
பண்ணூர்பொழில்வயினிற்பிரியேனன்றபண்புஞ்சையை  
பெணானுதகன்றனராயிதுழூரரின்றெண்ணியற்றார்  
கண்ணுததையெதிர்போந்தமூவாழிகணங்குழுமையே.

ந.அ/ச

தலைவளைத் தலைவியேதிர்கோண்டுபணீதல்.

பணந்தாழகலல்குலேரிளாந்தோகைபகையினாதங்  
நினாந்தான்கமழிவென்மதுரையங்குசென்னைநல்லூர்சின்று  
மனைந்தான்மகிழ்வெய்துவங்துயரொய்திமறுகுவமாற்  
மனைந்தாலெவண்வருமோடின்னையூற்றறமிபமுக்கே.

ந.அ/ஞ

புணர்ச்சியின் மகிழ்தல்.

கலையாற்சிறங்தமதியான்மதுரைக்ககனுயருக்  
துலையாற்பெருமதிட்சென்னைநல்லூரன்றும்த்துக்களிப்பக  
கொலையாற்பரங்தக்கிழிமடமாதர்குவியுமிள  
முலையாற்கடைந்தனித்தாளவன்றேளாமுதந்தனையே

ந.அ/ச

வேள்ளணியணிந்து விடுத்துமிழித் தலைமகன் வாயில்  
வெண்டல்.

தேமகிழ்மாலைமதுரையங்கோன்றடஞ்சென்னைமன்னு  
நாமகன்போலநறுநதலார்சிலர்நண்ணினராற்  
ரூமகிழ்கொண்டுதமியேன்களிப்பச்சினாந்தனித்துப்  
ழுமகளன்னவள்பாலென்னையாவர்பொருத்துவாரோ

ந.அ/ஞ

தலைவி நேய்யாடியத்துளை சாற்றல்.

உலட்புரிதோளன்மதுரையங்கோன்சென்னையூரகெடு  
ங்கிலம்புரியும்விழைமோடுமகிழ்செய்யாடினளர  
ஏலம்புரிபாலற்பயங்துமுத்தின்றசரல்கெழுமொர  
வலம்புரிபோலவற்றிமதிசின்றனவரிவளையே.

ந.அ/ஞ

தலைவன் ஹன்மன்துவகை கூர்தல்,

தென்றுன்கமழுமலர் த்தாரான்மதுரையஞ்சென்னையன்னு  
என்றுளொருமகளைன் ஊமிச்சொல்லென்னிருசெவிக்கு  
ஹன்றுதுறைழுழிச்சிங்தாமணியுடைத்தாயினது  
போன்றுவினியென்ன வோநாம்விழைழும்பொருள்பிறவே. உசுகை

தலைவிக் கவன்வரல் பாங்கிசார்த்தல்.

செருவுந்தியவெழின்மாவினன் ரீக்கலியைச்சிதைக்குந்.

திருவுந்தகைபலவுஞ்சேர்மதுரையஞ்சென்னையன்ன  
பொருவும்படிசின்றஹூர்விரும்பிபொன்டோங்களிக்க  
மருவும்படியடைந் தார்மலர்வீழுத்தகைவண்டெனவே. உசுகை

தலைவியுணர்ந்து தலைவனேடு புலத்தல்.

சையப்படர்வலிசேர்தோன்மதுரைவன்ணாந் தமிழை  
யுப்யப்படவருஞ்சென்னை குழுவய ஊரசின்கை  
ஐபயப்படி னுமொர்பாலற்பயங் தவென்பச்சுடல  
நையப்படுமின் றுதீண்டலைபோவிடுந்காமே. உசுகை

தலைவிவாயின் மறுத்தல்.

தகரைவளர்கீர்த்திமதுரையங்கோண்சென்னை தன்னின் வங்த  
சிரைவளர்யாழுடைப்பாணசில்லேல்செல்கசெல்கபல்ல  
விரைவளர் பூம்புன ஹரர்வினை யிங்குவிட்டனர்கொல்  
விரைவளர் தூண்டிலின் கண்ணஞ்சிதையுமினியறியே. உசுகை.

விநுந்தோடுவெந்துழிப் போறுத்தல்கண்டிறையோன்  
மகிழ்தல்.

பற்றலை வென் றெழுகேசரியனையான்பலசீர்  
பெற்றமதுரை பிறங்கும்புகழுப்பெருஞ்சென்னையன்ன  
செற்றமுடையமயிலையாள்விழிச்சீட்பொழுப்ப  
வற்றவிருந்திதுபோலில்லைமற்றிவ்வுலகிடத்த்த. உசுகை.

\* விநுந்துகண் டோளித்தலுடல் வெளிப்பட நோக்கிச்  
\* சிறேலேள்றவள் சிறடிதோழுதல்.

செறுத்தாரகற்றுமதுரையங்கோன்றிருச்சென்னையன்னுப்  
கறுத்தாவினியெவன் செய்வன்குறள்சொலக்கண்டிலையோ  
வொறுத்தார்க்கொருதினத்தின்பழுண்டாமிவ்வுலகிடத்திற  
பொறுத்தார்தமக்கொன்றுமாம்பொன்றளவும்புகழூன்பதே.

இஃதேங்கையர் காணினன்றன் ஹென்றல்.

கைம்மடவளையமதுரையங்கோன்றனகழுனிடொறும்  
விம்மாவலம்புரியூர்ம்புனாலுரவிருப்பினைபோ  
விம்மாவினைசெய்வெங்கையர்காணிற்பொல்லாதினாக்கச்  
சுந்மாவெனவறியார்தணியார் தஞ்சளிவினையே.

நகரு

அங்கவர் யானாயுமறியேனேன்றல்.

மலிபசிநிக்குமலர்க்கரவேவினுக்கனருத்தி  
நலிபசிநிக்குமதுரையஞ்சென்னைநன்னூட்டையாய்  
பொலிபசிநிக்கியவேண்டியிரந்தும்பொறுத்திலையென்  
புலிபசியாயினுங்தின்னூதுணர்கழிபுல்வினையே.

நகரு

காமக்கிழத்தியைக் கண்டமைபகர்தல்.

வெற்றிலருக்கருன்செல்வன் மதுராவியன்சென்னைவாய்ச்  
சிற்றிலழித்துச்செழுமுன்றினின்றசிறுவற்புல்லும்  
பொற்றிலதத்தொர்மடவாள்விளித்துண்டுதல்வனுவன்  
மற்றிலமுன்னிலம்வாவெனப்போயினன்மாணங்கையே. நகரன

தலைவியைப் பாங்கிதணித்தல்.

உய்யும்பலன்கொண்மதுரையங்கோன்சென்னையூரையாய்  
செய்யும்பிழைபொறுப்பார்தாமடைந்துநின்தீற்றியுங்  
கையுமெனவிருந்தாரினியென்கொலலிக்காசினியி  
னையும்பிழைபொறுப்பார்வேண்டியமிகநல்லவரே.

நகரு

தலைமகள்பூலவிதணியாளாகத்தலைமகஞாடல்.

சுமுனிறஹிநஞ்சமுணரிவளார்க்குஞ்சடர்கெழுமுங்  
கழுனிறஹமனனவையானமதுராக்கருதலர்போ  
சிமுனிறஹயாதகொடியபரனிறஹயும்புகைகு  
முமுனிறஹபாலைக்கொருதுணையானவணங்கல்லனே. நகரக

பாங்கியன்பிலைகோடியையென்றலைவளையிகழ்தல்.

தேற்றியவன்மைமதுரையங்கோன்சிற்கும்புகழே  
யாற்றியசென்னைவளவயாரமுன்னப்பொழுது  
தூற்றியசெய்யினும்போற்றுதலாசின்னைத்தோகைதழீஇப்  
போற்றியசெய்யினுங்தூற்றுதலாமிப்பொழுதுனக்கே. 500

ஆயிழைமைந்தனுமாற்றமையும் வாயில்களாகவரவேதிர்கோடல்.

தஞ்சங்குலவுதடந்தோண்மதுரைத்தணிடொள்சென்னை  
மஞ்சங்குலனியவானபொழில்குழுவயார்வண்டர்.

கஞ்சங்குல வியெருக்கையுமன்னேகருதுவபோ  
வெநுஞ்சங்குலீபாதெனையற்றதென்னுடைர்டலமே. சாங

மணந்தவன் போய்பிள்ளைத்தபாங்கியோடினங்கிய மெந்தனை  
யினிதிப்புகழ்தல்.

பொன்வாய்விரிந்தின்னறலூற்றலங்கல்புரள்புயத்து  
மின்வாயாயிலன்மதுநாயக்கோன்வியன்சென்னையன்னுய்  
தென்வாயலரும்பரததையர்சேசிசெல்லாதுநாந்த  
முன்வாயவிற்றகைந்தானன்பரதேரனமுதனமகனே. சாங

தலைவிதலைவளைப்புகழ்தல்.

அள்வாயபிலுடையன்னனமதுநாயங்கன்சென்னைக்  
கள்வாய்விரிந்துகுக்கும்பூம்பொழிலிற்கலங்தமுனனம்  
வள்வாரகன்விழியாயினைனைமேவியுண்மைவழங்கி  
பொள்வாயமுதுண்டகாதலர்நன்றியொழியலரோ. சாங

பாங்கிமணவியப்புகழ்தல்.

பின்னேவணங்கிப்பரததையர்பாற்செவின்பேரந்துவரின்  
முன்னேவணங்கிமுறைசெய்ததாலிந்தமொய்க்குமலாண்  
மன்னேவணங்குமதுநாயங்குசென்னையன்னுள்வயங்கு  
மின்னேவணங்குமெழிற்கற்புருக்கொண்டமேன்மையளே. சாங

பரததையிற்பிரிவு முற்றிற்று.

— தேவைகளை ஒதற்பிரிவு.

கல்விக்குப் பிரிவுதலைமகனுணர்ந்ததோழி தலைமகட்டுணர்த்தல்.

பொற்றூர்புரஞ்புயமுடையோன்கவிபொன்றியவே  
செற்றூர்மதுடைப்பெருமான்குளிர்பொழில்சென்னையன்னு  
யுற்றூர்பொருண்மிக்கெனினுமென்னுமூயரோண்பலதாற்  
கற்றூர்பெரியான்றேசால்லிப்போயினாகாதலரோ. சாங

தலைமகள்கார்ப்பநுவங்களெடுப்பலம்பல்.

தடக்கயலன்னவிழியாயென்செய்வன்றமிழ்க்கடலைக்  
கடக்கவகன்றவர்கண்டிலராற்கணமார்மதுநாத்  
திடக்கரமென்னுங்கருமுகிலார்த்துமின்னிச்செறிந்து  
திடக்கவெழுங்தனவான்மிசைச்சுழிதரக்கேவலமே. சாங

பாங்கியாற்றுவித்தல்.

பொன்னின்வருமதுஈடாப்பெருமான் பொழில்குழந்தெசன்னை  
தன்னின்வருமூல்லக்கானகநாடர்தமிழ்பருகி  
யின்னின்வருமழையாங்கவிபெய்திங்கிசைவளர்ப்ப  
வென்னின்வருவரென்றேவந்தாலிவிருமுகிலே.

சங்க

தூத்திரிவு-முற்றிற்று.

காவற்பிரிவு.

—:0:—

தலைமகனுணர்ந்ததோழிதலைவிக்குணர்ந்தல்.

கரும்பாதுசாற்மின்கவிபொழிகாவலர்க்குக்கவியைத்  
திரும்பாதுசெற்றமதுஈடாயங்கோன்றடஞ்சென்னையன்னுய்  
விரும்பாதுவைகலறன்றுசென்றுவிசாரஞ்செய்யும்  
பெரும்பாதுதானநன்றுசென்றஞ்செய்யும்  
பெரும்பாதுதானநன்றுசென்றஞ்செய்யும்  
பெரும்பாதுதானநன்றுசென்றஞ்செய்யும்  
பெரும்பாதுதானநன்றுசென்றஞ்செய்யும்  
பெரும்பாதுதானநன்றுசென்றஞ்செய்யும்  
பெரும்பாதுதானநன்றுசென்றஞ்செய்யும்

சங்க

தலைமகள்கூதிர்ப்பெருவங்களைவருந்தல்.

எடைதருமலர்த்தாரான்மதுஈடாயிரும்பதினெண்  
பாடையலிசென்னையம்பதிபோலப்பறவையெல்லா  
மோடைமகிழ்கொள்ளவென்னுடலம்மொடுங்கக்குளிரின்  
வாடையெழுஷ்ததுவாரலரன்பரவயக்கிழமேயே.

சங்க

தோழியாற்றுவித்தல்.

ஆக்காலமேமூதலாமடவார்தம்மையாடவாக  
ளெக்காலமூட்பிரியார்கொல்லினையலைகோன்மதுஈடா  
மிக்காலமேவளரும்பொழிற்சென்னையன்னுய்விரும்பி  
யிக்காலமேவருவாரரண்போனவிறையவரோ.

சகா

காவற்பிரிவு-முற்றிற்று.

தாதிற்பிரிவு.

—:0:—

தலைமகனுணர்ந்ததோழிதலைவிக்குணர்ந்தல்.  
மருவார்வியக்குமதுஈடாயங்கேரன்வளச்சென்னையன்ன  
திருவார்குழவியகன்றனர்காணர்திறவைரின்று  
பருவார்கரத்துக்களிறநன்வள்ளம்பகைத்துடன்று  
பொருவார்தமக்கிடைநின்றுதகைந்துபொருத்துதற்கே.

சகா

தலைமகன் மன்பனிப்பநுவங் கண்டுவந்தல்.

இழைமுதிர்வெம்பகையாற்றியிருவர்தம்மைப்பொருத்தும்  
விழைமுதிர்ச்சங்தின்குறும்பொறைநாடர்விளங்கிலாகொன்  
மனைமுதிர்கையன்மதுரையங்கோன்மூல்லைவேலிமன் துங்  
கைமுதிர்காலநம்மேழைங்கவாளன்னுங்காரிபமே.

சகடு

தோழியாற்றுவித்தல்.

பந்தாகிவங்கபணிபூலையாய்ப்பகைப்பற்றறுக்குங்  
தந்தாகிவங்கநம்மூர்வருவதுதான்நெரிப்ப  
வந்தாகிவங்கதவிக்கொண்டன்மதுரைமன்னுட்டிருந்து  
சந்தாகிவங்கதுமன்னேகவலைதவிர்மதியே.

சகந

தாதிற்பிரிவு-முற்றிற்ற.

### துணைவயிற்பிரிவு.

துணைவயிற் பிரிந்தமைதோழி தலைமகட்டுணர்த்தல்.  
ஒட்டார்வியக்குமதுரையங்கோண்சென்னையூரஜைய  
மட்டார்குழுவிமகிழுந்தனர்போயினர்மாணகலங்  
கட்டார்புரஞ்சமொர்காவலரோருமிக்காசினிக்கு  
நட்டாரிலக்கணங்காட்டியவென்டிநந்நாயகரோ.

சகச

தலைமகன் பின்பனிப்பநுவங் கண்டுவந்தல்.

மூசியுலவுவியலன்மதுரைமுதுநகராம்  
பேசியுலவுநெடுஞ்சென்னையன்பெண்ணேயிறைவ  
ராசியுலவுதுணைபெரிதென்னவறிந்தில்பார்  
வீசியுலவுபுறவுமகிழுங்குற்பனியே,


சகஞ

தோழியாற்றுவித்தல்.

பிறைக்குத்துணையெனும்வானுதல்வாடலைபேசியின்  
புறைக்குத்துணைசெய்யவந்தனாகாண்குளிர்பூங்தொடைய  
னறைக்குத்துணையெனுமொன்னோண்மதுரைநன்னுட்டமரு  
மிறைக்குத்துணையென்னவேநம்மகன்றவிருந்தகையே.

சகச

துணைவயிற்பிரிவு-முற்றிற்ற.



## பொருள்வயிற் பிரிவு.

தலைமகனுலுணர்ந்த தோழி தலைமகட் தணர்ந்தல்.

தற்றனவல்லம துரையங்கோண் சென்னைக்காணகாட்  
இற்றநம்மன்னலகன்றனர்வான் பிறையொன்னுதலாய்  
பொற்றனங்மிலிருப்பவனர்க்கும்பொருங்திலர்கொன்  
னற்றனமற்றனவேண்டியபாலைகடுவழியே.

சகன

தலைமகன் முதிற்வெளிப் பநுவங்கள்டு வருந்தல்.

பெறுங்கோடையண்ணன்மதுரைப்பகையிற்றும் ததுஞ்சினத்தின்  
றெறுங்கோடைமல்கிப்பின்காண்வெலழுந்தது தீமலிய  
வழும்பாலை போயினரன்பொன்றேயென்னுளமறுக  
நறுங்கோடையாயகன்றுரின்னமெண்ணிலர்நண்ணிலரோ.

சகன

தோழியாற்றுவித்தல்.

வேரித்தடந்தொங்கலரங்வேண்மதுரைவியுன் சென்னைகுழ்  
பாரித்தகண்ணடையூர்விதியம்படைத்துவங்கார  
பூரித்தமென்முலையாடுயரோலப்புணரியுன்டு  
மூரித்தகைபொடுவான் மீயெழுந்தமுகிலென்னலே.

சகன

பொருள்வயிற்பிரிவு-முற்றிற்று.

தலைமகனோடிருந்த தலைமகன் இளவேளிப் பநுவங்கள்டு  
மகிழ்ந்து கூறல்.

நாவலர்செய்ததுறையொருநா அற்றிருபதுந்தோண்  
மாவலர்வள்ளன்மதுரையங்கோன்சென்னைவான்பதியின்  
காவலர்செதனறல்கணங்குமூடியே இகலங்கணன்யான்  
மேவலர்மானலைதண்ண விசெய்துவிளங்குகவே.

சு. ०

மதுரைக்கோவை-முற்றிற்று.

—+—

To

*M. R. Ry.*

*Pandit Gulham Khadir Avergai,*

OF NAGORE.

Sir,

On perusing your *Kovei* on Mr. P. M. MADOORAY PILLAY of Rangoon, I was obliged to call to mind the several *Koveis*, I have read which enabled me to master one of the Pancha Ilakkamams of Tamil, to which this species of poems belongs, and the happy coincidence of the qualities that characterize the hero you have so aptly chosen. I must thank you for the way in which you have emulated me in honouring such a worthy gentleman by your invaluable poem supplementing the honour I have, for part, done to him by my poem entitled

" Mum'ni malei," or " The Garland of Th<sup>e</sup> Gems,"

*Madras 24th November, 1888.*

*I remain, Sir,  
Yours faithfully,*

(Signed) P. T. SAIYAPPA MUDELIAR,  
*Tamil Pandit, St. Mary's College,*  
*Madras, and Editor of the Tamil*  
" Vetty Kodeyon," or the  
" Standard Bearer."

*10th December 1888, Court House, High Court.*

To

Mr. G. S. G.

Ghulam Kadir Navalr Avergal,  
Sir,

I have perused your " Madooray Kovei " with much pleasure. I thank you much for your having sent it to me.

The book is got up very well indeed. The style, choice of expressions, words and figures are all very judicious. And I may add that you have successfully followed the track laid down by our ancient poets. I return you the book with my thanks.

*I am, Sir,  
Yours faithfully,*

(Signed) P. C. KRISHNASAWMI Aiyan.  
*Additional Tamil Translator, High Courts, Madras,*  
*and one of the students of*

*The late P. Ashtavadanam SABAPATHI MOODELIAR  
Avergal.*

To

M. R. Ry.,

*Ghulam Kadir Navalar Avergal,  
OF NAGORE.*

SIR,

I have perused your Madooray-Kovei with greatest pleasure, composed in honour of your and my particular friend **P. M. Madooray Pillay Esquire**, Ship Dubash and Municipal Commissioner of Rangoon, the worthy hero of your invaluable poem, who most enviably deserves all your worthy encomiums. You have no doubt selected the *Kovei* as the species of poem by which you can best portray your right appreciation of his worth and the constant tender feelings you and all his true friends have for him who is a model of an enterprising gentleman of a most amiable disposition. I say you have best selected the *Kovei*, because, of the five parts of Tamil Grammar, Orthography (எழுத்திலக்கணம்), Etymology (சொல்லிலக்கணம்), Prosody (யாப்பிலக்கணம்), the part that treats of Rhetorical figures or Ornaments of thought and words (அனியிலக்கணம்), and the *de rebus seu amplificatione* of the Rev J. Beschi, or that which treats of the properties or qualities of things (பொருளிலக்கணம்), *Kovei* belongs to one of the two parts into which the last mentioned is divided; viz., அகப்பொருள், in which rules are laid down for composing amatory poems; the other being மறப்பொருள், which contains rules for composing war-chants or moral verses; and it reflects great credit on you, as you have ventured very successfully, in these days when vernaculars are wantonly neglected by a majority of educated natives and when there is no Chola or Pandyan rajahs to patronize Tamil poets, to compose *Kovei*, which is generally forgotten or not practised at all, even by eminent pandits. Your treatment and annotations of கைக்கிளை, ஒருதலைக்காமம், or, கவவு, theft, i. e. the chapter on "clandestine intercourse with intention

to marry at a more convenient time," are very amusing and instructive. You have handled very beautifully the Torais of *Kovei* and the several adjuncts of the states termed கனவு and சம்பு, such as புரூரதை (union), பிரிதல் (separation, when the parties separate for a time), இருத்தல் (when they live apart while separated), வெட்டல், (difference or quarrel which originates from love or jealousy) and இரங்கல் (weeping and lamentation occasioned by reluctant separation); and your description of the five different qualities and products of the different soils, குறிஞ்சி (hilly ground), பாலை (barren ground), மூலை (wood-lands), மருதம் (cultivated lands) and செய்தல் (salt ground), respectively, in accordance with the principles of *Kovei*, merits all commendation. I need not dwell more on your style and diction than heartily endorse the opinions expressed by my learned friends Messrs. T. Balasundara Mudelliar and P. C. Krishnaswami Aiyar. I wish you every success.

*I am, Sir,*

*Yours ever sincerely*

MADRAS, } (Signed) C. DEVARAJA PILLAY, B. A  
3rd December, 1888. } of the Madras High Court.

I have perused with an ever increasing pleasure the able work designated "**Madooray Kovei**" the author of which is no other than the celebrated **Gulam Kathur Navalar of Nagore**. To speak at length on the intrinsic worth of the excellent work will be as ridiculous an excess as.

"To gild refine gold, to paint the lily, to add another hue unto the rainbow, and with taper light to seek the beautious eye of heaven to garnish." Yet as the human mind is so constituted that it does not rest contented unless its conceptions find expression in some form or other, I say a few words as the outpourings of my mind on the subject.

My candid opinion is that the elaborate word in question is really a valuable addition to the Poetic Literature of the Tamilians, whose language—Tamil, has been admitted by many an eminently accomplished orientalist to be “one of the most copious, refined and polished languages” in the world. The author’s flights of imagination into the sublime regions of Poesy and Rhetoric are admirably lofty and his verses teem with

“Thoughts that breathe and words that burn.” No doubt some of his verses wear the garb of fiction and may not as such be palatable to a scientific mind; but withal I must add that they are songs in the right sense af the word ; for,

“Song is but the eloquence of Truth.” Unlike some of the author’s contemporaries who arrogate to themselves all the serene dignity of a poet by merely learning to produce a jingle of syllables without the true element of Poetry which, as what Gray says of her, is.

“Truth severe in fairy fiction drest,” he aspires to the sublime, elevates the thoughts and refines the sentiments of the reader, which I believe, is the only aim of Poetry.

I am glad to hear that the hero of the author’s verse is no other than **M. R. Ry. Madooray Pillay Avergal of Rangoon**—a gentleman in the true sense of the word, who, I am given to understand, is born only to patronize poets and falsify with his never ceasing liberality the maxim that Poetry is synonymous with Poverty. May the Almighty bless such a Patron of poets with long life and prosperity !

I will say no more, for, I have said no less.

(Signed) T. BALASUNDARA MOODELLIAR,

*Assistant Moonshee to Tamil Translator*

MADRAS,

19th November, 1888.

} *to Government*

and

*Editor of the Tamil “Janavinodini,”*

---

## "Madras Mail" 22<sup>nd</sup> Nov. 1886.

---

**A FAREWELL ENTERTAINMENT.**—On Saturday night, a farewell entertainment was given at 51, Pursegalkum High Road, in honor of Mr. P. M. Madooray Pillay, Ship Dubash &c., Rangoon, by Mr. T. P. Dorasawmy Iyer of Tanjore and others. The hall and grounds were handsomely illuminated, and there were upwards of 1,000 persons present. Among others there were the First Prince of Arcot, Hon : Justice Mr. H.H. Shephard, Devan Bahadur P. Ramasawmy Chettier, Mr. J. Carr, Dr. N. Jesudasen Pillay, and Sir. H. C. King. Proceedings commenced at 9 o'clock, by the reading of an address by Mr. Devarajam Pillay, of the High Court, during the course of which he referred to the deterioration of the study of Tamil literature at the present day, and thanked Mr. Madooray Pillay for the efforts he had been making lately towards impressing upon Hindu students the importance of a study of the leading vernacular of Southern India. He then read a series of acrostics composed in honor of the guest, after which a selection of Carnatic music was sung. A Tamil Pandit of Madras next read Tamil poems composed by some of the leading Pandits of Southern India. A Tanjore dance followed, to the great delight of those present. The guests were next treated to a selection of Hindustani and English music. The proceedings concluded at 4-30 A.M., with the distribution of garlands of flowers. Refreshments were provided for the visitors. The acrostics and poems were engrossed in gold on vellum, and were handed to Mr. Madooray Pillay by the Pandit who was then presented with gold bracelets, Cashmere shawls, &c. Mr. Madooray Pillay was honored with a similar entertainment at Tanjore, on the 8th instant.

---

## "Madras Times" 22<sup>nd</sup> Nov. 1886.

---

**A RECEPTION.**—On Saturday evening last, an entertainment on a somewhat unusually extensive scale, was given by Mr. T. P. Dorasawmy Iyer, of Tanjore, at Pursegalkum in honor of Mr. P. M. Madooray Pillay, Rangoon. Mr. Madooray Pillay was, by a large majority, elected one of the members of the Viceroy's Reception Committee on the occasion of H. E.'s visit to Rangoon *en route* to Mandalay in the early part of the present year. At the entertainment, there were present about 1,500 guests, among whom were His Highness The Rai Bahadur Jamboolinga Moodr. C. I. E. Prince of Arcot, M. R. Ry., Ramasawmy Chettier, Devan Bahadur Acting Municipal President, Dr. N. Jesudasen Pillay, M. A., M. D. Health Officer, Madras, Sir

H. C. King, Hon. Justice Mr. H. H. Shephard, Mr. James Carr, Mr. Gowdie, Dr. Rajagopaul Mr. R. A. Harman, and others. Proceedings opened at 9 p.m. by an address, in English by Mr. Devaraja Pillai, of the High Court Madras, who kindly read certain acrostics complimentary to the host. A fine selection of Carnatic music was succeeded by poems again in honor of the host by Pandits of Negapatam, Nagore, Chingleput and Tanjore respectively. Tanjore damsels followed; Velayuda Pulavar explained certain poems composed in honor of the guest's arrival followed again by the Tamil Pandit of St. Mary's College Madras. The entertainment, which commenced at 9 P. M. on Saturday did not conclude until past 4 A. M. yesterday morning.

—:O:—

**An enterprising Gentleman.**—Mr. P. M. Madooray Pillay, a trader and Municipal Commissioner of Rangoon, a Madras by birth we believe, is travelling in Germany at present. He intends after visiting the principal countries of the continent of Europe, to spend sometime in England and Scotland studying manners and customs and channels of trade and industry there. It would be well for Madras and India, if we had a few more men of his stamp. People go to England—and stay there. They forget that the "continent" too has many things, many most important things, to teach them. We have eyes and we see not, we have ears and we hear not.

(HINDU PATRIOT.)

"(Rangoon Times.)" 21st November.—An entertainment, unprecedented for success in point of attendance, was given last evening, by the leading representatives of the Hindu community at Pursegakum, Madras to and in honor of P. M. Madooray Pillay of Rangoon. The guests consisted of fifteen hundred chief representatives of the Brahmins, Chetty, and Sowcar communities, and also in addition many of the elite of the European society were present; also His Highness the First Prince of Arcot. The entertainment commenced at 9 o'clock and concluded after 4 o'clock this morning.

## வித்வாநந்த சிறப்பு.

—:—

தனுசை சமஸ்தானம் ஸ்ரீ P. T. துரைசாமி ஜயரவாகலுடன் மற்ற கனவாண்களும் ஒருங்குகூடி இரங்கோன் கப்பல் துவிபாவியும், ஏஜன்டுமாகிய ஸ்ரீ P. M. மதுரைப் பிள்ளையவர்கள் பங்களாவிற் கடந்த சனிவார மிரவு நடத்தின சிறப்பாதிகளைக் காண யானு மென்னையொத்த நண்பர்களாகிய பலரும் பேரவாவுடன் போன்றிடத்தில் நிகழ்ந்த வித்வாநந்த சிறப்புகளையும் கச்சேரிகளையுங் குறித்தெழுப்போலியருக் குண்டான அபிப்பிராயத்தைச் சுருக்கமாகவே யெழுதுகின்றேன். இப்பத்திரிகையின் எடுத்தாவர்கள் தம்தை யிப்பத்திரிகையின் கண்ணியக்கு பேசா ராதலா லெமது நிருபத்தை வெளியிட மாத்தி ரம் பிரார்த்திக்கின்றனன். சுமார் ஒன்பத்தைமணிக்கு நோட்டேசு அறிக்கைப் பத்திரத்திற் குறித்திருந்ததுபோலவே கனம் பொருந்திய ஸ்ரீ T. இராமகிருஷ்ண பிள்ளை B. A. அவர்கள் அக்கிராசானுதிபதியாக வாசனம் பெற்றார். அதற்கு மேல் சென்னை ஜிகோர்ட்டு மதுரகவி ஸ்ரீ செல்வம் தேவராஜம் பிள்ளை B. A. ஸ்ரீ P. M. மதுரைப் பிள்ளையவர்களை தமிழை வளர்க்குங் தாதா வென்பதை யங்கிலையைபாவையில் மாதுரியமாக விளக்கிக்காட்டி யதற்குமேல் தாமியற்றியுள்ள சித்திரக்கவிபோன்ற மூன்று செய்யுளை யங்கிலையை பாவையில் அச்சிட்டவாறு வாசித்த காலத்தில் கனம் ஜஸ்டிஸ் தெப்பெர்ட், சார்க்குமாட்சிமை பொருந்திய ஆற்காட்டு நடாப்பு, அவர்களின் சோதரர், முனிசிபல், ஆக்டிங் பிரசிடெண்டு ஸ்ரீதிவான்பாதூர் இராமச்வாமி செட்டியார் சென்னை எல்த் ஆரசிராகிய டாக்டர் ஏசுதாசன் பிள்ளை M. A. M. D. அவர்கள், மெஸ்டர் பாட்டன் B. A. பாரிஸ்டர் அவர்கள் இன்னும் எண்ணிறந்த B. A. பட்டம் பெற்ற விதவுப் பெருமான் கன் யாவரும் அகமகிழ்ஞது ஒவ்வொரு வாக்கியத்தின் சாரத்தை யுணர்ந்து பேராநந்த மாகக் கைக்கொட்டிக் கைக்கொட்டி மகிழ்ஞதனர்கள் அதற்குமேல் வெளியூரி விருந்து வித்து

வச்சினகங்கள் அதுப்பினகவியின் பொருளைச் சொல்ல வந்தவராகிய தன்றை ஷட்டாவ தானம் வைரக்கண் வேலாயுதப் புலவரவர்கள் அக்கவிகஞ்சுக்குப் பொருட் சொல்லி செந்தமிழ் நாவலராகிய நமது எடிற்றவர்கள் இயற்றின மும்மணி மாலையின் கவித்திற்கதை வியங்கு மகா வித்துவாம்ஸர்கொடுத்துள்ள சாத்து கவிகளின் தலைப்பி விருக்கிற பெயர்களைக் கூறி யன்னேர்கள் பெருமையை மாத்திரஞ்சங்கீத நடையில் ஏடிது பிரசங்கித்தார். இதினுடைய உங்கிலேயருக்கு வியப்பிராதென்றுணர்ந்தவர்கள் தன்றைசமா நகரிலீருந்து வந்த சக்கீத மங்கையை யழைத்த மாத்திரத்தில் எல்லோரும் பெண்பாலின் இன்னிசையைக் கேட்க எதிர் கோக்கி யிருந்தவாறே கிண்ணரி போன்ற குரற்றிருள்ளியை யும் சக்கீத மார்க்க நுட்பத் திட்பத்தையும் இம்மங்கையினைடத் திலேயே கற்க வேண்டு மென்று புகழ்ந்து பேசாதவர்களில்லை. இந்துள்ளான் மாதர்களின் கச்சேரியும் வெகு உச்சாகமாகவே நடந்தது, இதற்குள்ளாக மணியொன்றாகவே துணாமக்கஞ்சுக்கு வித்திநாப் பங்கங்கூடா தென்று அவர்கள் சமுகத்தில் விதவரத்தினாங்களுக்குப் பரிசளிக்க வேண்டு மென் அக்கிராசனுதிபதி யபிப்பிராயப்படவே கற்பணை யலங்காரமாக மூட்மணி மாலை யியற்றின வித்துப் பெருமானுகிய செந்தமிழ் நாவலர் ஸ்ரீ பு. த. செய்யப்ப முதலியர் ரவர்களை வாவழைத்தார்கள். அவ்விதவு ரத்தினம் வந்து நின்ற மாத்திரத்திலெடுத்துச் சொன்ன அவையடக்கத்தின் மேற்கோள்களையும் அவர் வசன பாகத்தையும் “வாக்கு நயத்தாலறிக கற்றவரை” யென்பதுபோலறிந்து கொண்ட எளைப்போன்ற B, A. பட்டம்பெற்றவர்களுக்கு, மேலான பட்டம் பெற்றவர்களுக்கு சபாசென்று மெச்சம்படி யாயிற்ற. இந்த விதவரத்தினாங்கு சபாரஞ்சிதமாகவும் மகா வீர கெம்பிரீமாகவுஞ்சொற் சோர்வுப்படாமல் அண்ட கோளங்களதிரும்படிக்குச் சண்டமாருதம் போல் வருவித்த பிரசங்கத்தை யின்னும் வியக்கப் புகுந்தால் விரிவாகும், மாதுரியமாகவும், சாதுரியமாகவுஞ்ச சபையிற்பேசத் தெவருக்கு மியல்பன்று நமது எடிற்ற ரவர்களுக்கிதில்

யாதொரு அநுபோகக் குறைவுமில்லை இதுசிற்க, அக்கிராச னுதி பதி சபையை நோக்கி யிப்பொழுது நடக்கப்போகின்ற விதவர் பரிசைக் கண்டு களிக்கரும்படிக்குச் சபையைக் கேட்டுக் கொண்டார். அங்கிலேய பிரபுக்களும், ஏனைய கெம்பிரர்களும் அப்படியே யாங்கித்து விடுதிக்கே விளாங்தவர்கள் விரும்பி சின்ற னர்கள். ஸ்ரீ P. M. மதுணாப் பிள்ளையவர்ங்கள் மும்மணிமாலை இயற்றின விதவரத்தினத்துக்கு முதன்முதல் ஆர்ஷாப்பில் சித்திர வேழுத்தில் தம்முடைய பெயரும், செந்தமிழ் நாவலர் பு. த. செய்யப்ப முதலியார் பெயருடு செதுக்கப்பட்டிருந்த இரண்டு பொற்காப்பை அக்கிராச னுதிபதி ஸ்ரீ இராமகிருஷ்ணம் பிள்ளையவர்கள் கரத்தவித்தார் அவர் விதவரத்தினத்துக் கிட்டார் அதற்குமேல் விலையுயர்ந்த சாதுவவையை மேற்போர்வை யிட்டார். இரண்டாவது மதுரகணி ஸ்ரீ தேவராஜம் பிள்ளைக்கு விலையேற்பெற்ற சருகையுருமாலும், ரத்தினமிழைத்த மோதி ரமும், பொற்கிடியாரமுங் கொடுத்தார். முன்றாவது தஞ்சை வட்டாவதானம் வைரக்கண் வேலாயுதப்புலவருக்குச் சருகைத் தலைக்குட்டையும், சிலமோதிரமும், சால்வையும், சொரணபுடப்புமங் கொடுத்தார். இதைக்கண்டவர்களுள் ஒருவராகிலுங் கைக் கொட்டி மகிழாதிருக்கவில்லை, அதற்குமேல் இங்கிலீஸ் வாத்தி யமும், சித்திரப்பதுமைகள்கூத்து நடந்தன வெகுபேர் தஞ்சை நகர் கிஞ்சகத்தை மீளவுமணமுக்க ஸாகாதாவென்ற மாத்திரத்தி வழைக்கவே காலமறிந்து ஸாவணி, காம்போதி பதங்களைப்பாட வே மகா சுகமாயிருந்தது. இந்துஸ்தான் நங்கைய ரிருவரதற்கு மேலொரு கச்சேரி செய்தார்கள். மும்மணிமாலையின் சிறப்புப் பாயிரத்தின் ஆக்கியோனுகிய தஞ்சை வட்டாவதானப் புலவர் அச்சிறப்புப் பாயிரத்தை வியாக்கியானஞ் செய்யாயல் விளங்க வாசித்துவிட்டார். அதற்குமேல் மும்மணிமாலையின் ஆசிரியராகிய செந்தமிழாவலர் செய்யப்ப முதலியானா யழைத்து நிறுத்தின மாத்திரத்தில் நித்திரை செய்துக்கொண்டிருந்தவர்களேல் ஸாங் கீடுக்கிட்டெழுந்து குந்திக் கேட்கப் புதுந்தார்கள் நாவலர்

கடவுள் வணக்க முதல் மூன்று செய்யுளுக்கு வியாக்சியரன் து செய்வதற்குள்ளாக உதயகிரிக் கொள்ளியோன் வருவதற்கோலை பதுப்பினது போலிருந்தது. மும்மணி மாலையில் ஒவ்வொரு கவியும் ஆழந்தபொருளோ டமைந்திருப்பதினு லொவ்வொரு கவியை யொவ்வொரு இராத்திரி முழுதிலு மேற்கொண்டன் சொல்ல வல்லவராகிய நாவலரை விரைந்து மூடிக்க யாங்கள் தாண்டிவிட்டமையினால் மூன்று செய்யுளுக்கே பொருட்சொன்னார், இத்தகைய பிரசங்கங்களுக்குப் பிரத்தியேகமான காலமாக விருக்கவேண்டும், பல சிறப்பினிதுவு மொன்றுகவிருப்பதிலென்ன திருப்திகரமுண்டு, எம்போலியருக்கு மும்மணி மாலையின் முப்பது செய்யுள் களையும் அதையாக்கியோன் தமது பத்திரிகை மார்க்கத்தில் வாராத்துக்கொரு செய்யுளை விளக்கிக்காட்டுவாரை என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது, இல்லாவிடிற் பல கவிகளுக்கு பொருள் விளங்காமல் எமக்கு மயக்கமுண்டாகலாமே, இதுநிற்க அதற்குமேல் தஞ்சை ஷட்டாவதானி சண்மணிகட்ட ணோக் கலிப்பாக்களைப்பாடி வாழ்த்தினார். நாவலருடைய மானுக்கரும் கத்திட்ரல் கலாசாலை யுபாத்தியாயருமாகிய ஸ்ரீ பு. அ. ச. வே  
ஸ்ரீமுத்தாப்பிள்ளை இந்திரசபா மெட்டிற் பாடியுள்ள கண்ணிகளை வெகு நயமாகப் பாடினார், அதற்குமேல் ஸு பேறை தசாவதானம் ஜெகநாதம் பிள்ளையவர்கள் கவியும், நாகூர் ஸ்ரீ குலாம்காதிருந்தாப்பாரம், நாற்கவி நாவலர் இ. வு. கிதாரு முகம்மதுமாக்காயர் இயற்றின கவிகளும், ம-ா-ா-ஸ்ரீ வித்வான் அவ்வி மனைக்காயர் இயற்றின யமகவந்தாதியும் வேறு சிலகவிகளும் தஞ்சை ஷட்டாவதானி யவர்களா லரங்கேற்ற ஸ்ரீ P. M. மதுாப்பிள்ளை யவர்களுடைய உதாரத்துவத்தை கண்டுகளிக்கவந்திருந்த ஸ்ரீ, குலாம்காதிருந்தாவும், நாகூர், சுல்தான் மகதா ம்மாலுமியவர்களும், நாகூர் திருச்சங்கதி குரு அம்ஜாசாகிப்பவர்களும், நாகூர் தருகா நாட்டான்மை வா. செய்யது முகம்மது கவிபாசாயபு அவர்களும், இன்னும்பலரும் பேரங்கந்தங் கொள்ளத்

தக்க மரியாதைகள் சகல உபசாரத்துடன் நடந்தன வித்வக்குழா ந்களில்வாறு பிரபுக்கள் மீது பாடிப் பரிசுபெற்ற காலம் சென்னூராயிற்றென்று கருதியிருந்தவர்கள் கண்ணுற்கண்டு களிக்க நமது நகருக்குற்றபாடங் கற்பித்த ஸ்ரீ P. M. மதுரைப்பிள்ளை நீடிடி வாழ்கவென்றிதனே முடிக்கிறேன்.

எமதுநேசர் ஸ்ரீ P. M., மதுரைப்பிள்ளை வருகை.

—♦♦♦—

இரங்கோனில் கப்பல் துவிபாவியாகவும், ஜிரோப்பாவர் த்தகரின் ஏஜன்டாகவும், விளங்கும் ஸ்ரீ P. M. மதுரைப்பிள்ளை யவர்கள் செண்ணேக்கு வந்திருக்கிறார். இவர் நற்கீர்த்தியை நன்கு ணர்ந்த தஞ்சை சமஸ்தானம் ஸ்ரீ துணைசாமி ஜியரவர்கள் வித்து வப்புருட்டகளைக் கொண்டொரு பாமாலை யியற்று விக்கிறார். அம்மாலையைப் பற்றி வருகிற வரத்திய பத்திரிகை தெரிவிக்கும் இன்று காலை தஞ்சை சமஸ்தான சுவிகாரப் பிள்ளையுடையவும், மா-ா-ஸ்ரீ சக்காராம் சாய்பு அவர்களின் பேட்டிக்கும் பிரயாண மாகிஷிட்டார். அடுத்த வாராஞ் னாயிற்றுக்குமை திரும்புவார் போலும் இவர் பெருமையை யினிவரும் நமது பத்திரிகை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும். (வெற்றிக்கோடியோன்.)

நாகூர்.

( ஒருநேசரோழுதியது. )

—♦♦♦—

இரங்கோன் கப்பல் துவிபாவியும், வியாபாரியுமாகிய மா-ா-ஸ்ரீ P. M. மதுரைப்பிள்ளை யிங்கு வந்தவிடத்தில் கனவான்களாகிய மகமதிய பிரபுக்கள் பலர் இந்துக்கள் பலர் அவருக்கு நல்ல மரியாதை செய்தார்கள். தஞ்சையில் ராஜகுலப் பெருமான்கள் வரப்பெற்று பெருங்கண்ணியன்று செய் தநுப்பின செய்தியை முற்றிலும் மெழுதினு அமது பத்திரிகையிலிடம் போதாதெ

ன்று சுருக்கமாகவே ராஜ்பூஜித் மரியாதைகள் நடந்ததாகச் சொல்லி முடிக்கிறேன்.

எமது நண்பர்.

—::0::—

தமிழ் வளர்க்குங் தாதா வெனுங் காரணப் பேயர்பூண்ட எமது நண்பரும் பல்லோர்க்கு ஆப்தசகாயருமாகிய ஸ்ரீ P. M, மதுரைப்பின்னொயர்கள் இன்று காலை ஜிரோப்பியா தேசங்களைச் சுற்றி பம்பாய் மார்க்கமாய் சென்னை சென்டிரல் ஸ்டேஷன் வந்திறங்குவா ரெங்பதாக அவருடைய ஏஜெண்டவர்களால் தெரியவாந்து பலவித வுபசார வருகைக் கேர்ப்பாடாகி யிருக்கின்றன.

(வி. தா.)

நாகை

ம-ா-ா-ஸ்ரீ நாகூர் தநுகா டிரஸ்டியும் மனிசீபல் வயில் சேர்மானுமாகிய வா. சின்னமாக்காயர் மாலுமியார் அவர்களாலும், ம-ா-ா-ஸ்ரீ ம. கணபதி பிள்ளைய யவர்களாலும், ம-ா-ா-ஸ்ரீ மாத்து மான்லேவை மாக்காயர் அவர்களாலும், ம-ா-ா-ஸ்ரீ முகம்து கேள்விய மாக்காயர் அவர்களாலும் ம-ா-ா-ஸ்ரீ காஹகீகால் இசுமாயில்தம்பி ஹாக்காயர் அவர்களாலும் ம-ா-ா-ஸ்ரீ ஜேயினுலாபதின் மீயான் அவர்களாலும், ம-ா-ா-ஸ்ரீ ஆண்டாபிள்ளை சேடியார் அவர்களாலும், தாது சீனிவாச ஜயங்கார் அவர்களாலும், வக்கீல் ம-ா-ா-ஸ்ரீ கும்புவையர் அவர்களாலும், வெது விமரிசையுடன் ம-ா-ா-ஸ்ரீ மதுரைப்பின்னொயர்களை முகமன் கூறி வரவழைக்கப்பட்டன.

(வே. கோ.)